

**செயலாற்றுக்கை அறிக்கை**

**நீதி அமைச்சு**

**2016 சனவரி - டிசம்பர்**

**மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி  
கொழும்பு 12**

**இணையத்தளம்: [www.moj.gov.lk](http://www.moj.gov.lk)**

கௌரவ நீதி அமைச்சர்

கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ, (ச.ச)

கௌரவ பிரதி நீதி அமைச்சர்

சட்டத்தரணி சாரதீ துவ்மந்த மித்திரபால (பா.உ)

நீதி அமைச்சின் செயலாளர்

பத்மசிறி ஜயமான்ன

## உள்ளடக்கம்

விடயம்	பக்கம்
1. நோக்கு மற்றும் செயற்பணிகள்	03
2. நீதி அமைச்சின் பணிகள்	04
3. அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள்	05
4. அமைச்சினது பிரிவுகளின் பணிகள்	07
5. நீதி அமைச்சின் செயலாற்றுகை	
5.1 சட்டப்பிரிவு	08
5.2 தாபனப் பிரிவு	21
5.3 கணக்குகள் பிரிவு	28
5.4 உட்கட்டமைப்பு பிரிவு	29
5.5 அபிவிருத்தி பிரிவு	34
5.6 திட்டமிடற் பிரிவு	38
5.7 உள்ளக கணக்காய்வு பிரிவு	42
6. அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் முன்னேற்றம்	
6.1 சட்டமா அதிபர் திணைக்களம்	43
6.2 சட்டவரைஞர் திணைக்களம்	45
6.3 சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்	50
6.4 அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்	53
6.5 பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்	56
6.6 கடன் இணக்க சபை திணைக்களம்	58
6.7 மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு	60
6.8 தொழில் நியாயசபைகள் செயலாளர் அலுவலகம்	62
6.9 நீதித்துறை அல்லாத அலுவலர்களின் பயிற்சி நிலையம்	63
7. அமைச்சின் கீழுள்ள பொதுத்தொழில் நிறுவனங்களின் முன்னேற்றம்	
7.1 சட்ட உதவி ஆணைக்குழு	65
7.2 மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி முகாமைச்சபை	68
7.3 இலங்கை நீதிபதிகள் நிறுவனம்	70
7.4 குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பு அதிகார சபை	72
8. நீதிமன்றங்கள்	
8.1 உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம்	76
8.2 மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம்	77
8.3 காதி நீதிமன்றங்களும் காதி மேன்முறையீட்டு சபையும்	78
9. தொடர்புடைய நிறுவனங்கள்	
9.1 இலங்கை சட்டக்கல்லூரி	80

## நீதி அமைச்சு

### நோக்கு

- நீதி நிருவாகத்தின் வினைத்திறமையான நடைமுறை;
- புவியியல் ரீதியான முன்னேற்றங்களுக்கும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும் ஏற்றவாறு சமுதாய தேவைகளுக்கேற்ப சட்டத்தை மறுசீரமைத்தல்.


### செயற்பணிகள்

- வினைத்திறமையும் அர்த்தமுள்ளதுமான நீதி நிருவாகத்திற்கான கொள்கைகள், திட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களை உருவாக்குதல்;
- பிரசைசுகளின் உரிமைகளை அங்கீகரித்தல், பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்துவதற்காக சட்டத்தை மறுசீரமைத்தல்.


## 02. நீதி அமைச்சின் பணிகள்

- நீதி நிருவாகத்திற்கான பொறிமுறை தொடர்பிலான கொள்கைகளையும் திட்டங்களையும் நிகழ்ச்சித்திட்டங்களையும் வகுத்தமைத்தல்.
- குறித்த தேசிய நோக்கங்களை எய்தும்பொருட்டு தேசிய திட்டமிடல் அதிகாரிகளுடன் உடன்பட்ட கால வரையறையினுள்ளும் வரவுசெலவுத்திட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட வளங்களை விஞ்சாதவாறும் சொல்லப்பட்ட கொள்கைகள் நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் கருத்திட்டங்களை செயற்படுத்தல்.
- அரசியலமைப்பின் மூலம் வேறு ஒரு நிறுவனத்திற்கும் சாட்டப்பெறாத நீதி நிருவாகம் தொடர்பிலான அலுவல்கள்.
- சமூகத்தின் தேவையையும் சர்வதேசத்தின் போக்கினையும் கருத்திற் கெண்டு சட்ட முறைமையில் மறுசீரமைப்பை செயற்படுத்தல்.
- நீதிமன்ற முறைமைக்குள் நீதி நிருவாகத்தில் தாமதங்களைத் தடுத்தல் உட்பட ஒட்டுமொத்த நிருவாகம் தொடர்பாக எல்லா விடயங்களையும் முறையாகவும் செயற்திறனுடனும் செயற்படுத்தல்.
- அரசாங்கத்தின் சார்பாக குற்றவியல் வழக்குகளைத் தொடுத்தலும் குடியியல் சட்ட நடவடிக்கைகளும்.
- அரசாங்கத்திற்கும் எல்லா அரச திணைக்களங்களுக்கும் சட்ட ஆலோசனை வழங்கல்
- சட்ட வரைவு
- யாதேனுமொரு தவறாளி மீது விதிக்கப்பட்ட தண்டனை தொடர்பில் மன்னிப்பளித்தல், குறித்த தண்டனையை மாற்றீடு செய்தல், தணித்தல், தாமதித்தல், இடைநிறுத்தல் ஆகியன தொடர்பில் ஆலோசனை வழங்கல்.
- ஒட்டுமொத்த காதி நீதிமன்ற முறைமையின் பயனுறுதியையும் வினைத்திறனையும் மேம்படுத்தும் பொருட்டு தகுந்த வேலைத்திட்டமொன்றை வகுத்தமைத்தலும் செயற்படுத்தலும்
- தொழில் நியாயசபைகளை நிருவகித்தலும் அது தொடர்பான ஏனைய அலுவல்களும்..
- சட்டங்களை ஆவணப்படுத்தலும் ஒருங்கிணைத்தலும் கோவைப்படுத்தலும்.
- சட்டச் சொற்றொகுதிகளை தயாரித்தல்.
- சட்ட அறிக்கைகளை வெளியிடல்.
- அமைச்சின் கீழ் வரும் திணைக்களங்கள்/ நிறுவனங்களைக் கண்காணித்தலும் இத் திணைக்களங்கள்/ நிறுவனங்களின் கீழ் வரும் ஏனைய எல்லா விடயங்களும்.
- குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டம் தொடர்பான விடயங்கள்
- இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையச் சட்டம் (2000 இல. 44) தொடர்பான விடயங்கள்

### 03. நீதி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள்



## நீதி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள்



## 04. அமைச்சினது பிரிவுகளின் பணிகள்

அமைச்சின் பணிகள் பின்வரும் பிரிவுகளினூடாக அமுல்படுத்தப்படுகின்றன:

- i. சட்டப்பிரிவு
- ii. தாபனப்பிரிவு
- iii. கணக்குகள் பிரிவு
- iv. உட்கட்டமைப்புப்பிரிவு
- v. அபிவிருத்தி பிரிவு
- vi. திட்டமிடற்பிரிவு
- vii. உள்ளகக் கணக்காய்வுப்பிரிவு

### I. சட்டப்பிரிவு

நீதி நிர்வாகத்திற்கு ஏற்புடைய சட்டங்களுக்கான கொள்கைகளை தயார் செய்தல், சட்ட அறிக்கைகளை வெளியிடல் மற்றும் சட்ட உதவிகளை வழங்கல். குற்றவியல், குடியியல், மற்றும் வர்த்தக விடயங்களில் பரஸ்பர உதவி மற்றும் சர்வதேச ரீதியில் பிள்ளைகளைக் கடத்தலில் குடியியல் சம்பந்தமான விடயங்கள் போன்றவற்றில் மத்திய அதிகாரியாக இருத்தல். தண்டனை விதிக்கப்பட்ட நபர்களை மாறுதலின் கீழ் மறியற்காரர்களை ஒப்படைத்தல், சட்டவாக்கத்தயாரிப்பு பற்றிய அமைச்சரவைத் துணைக் குழு மற்றும் மன்னிப்பு வழங்கப் பரிந்துரைத்தல்.

### II. தாபனப்பிரிவு

நீதிச்சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்படும் அட்டவணைப்படுத்தப்பட்ட அரசாங்க அலுவலர்களைத் தவிர்ந்த அமைச்சினதும் திணைக்களங்களினதும் அலுவலர்களின் தாபன அலுவல்கள்.

### III. கணக்குகள் பிரிவு

அமைச்சினதும் அதன் கீழுள்ள திணைக்களங்களினதும் நிதித்திட்டமிடலும் முகாமைத்துவமும் நிதிக்கட்டுப்பாடும்

### IV. உட்கட்டமைப்புப்பிரிவு

நீதிமன்றங்கள், நீதிபதிகளின் அலுவலக வாசஸ்தலங்கள், தொழில் நியாய சபைகள், மற்றும் அமைச்சின் ஏனைய கட்டிடங்களை நிர்மாணித்தல் மற்றும் அவற்றிற்கு பகுதிகளை சேர்த்தலும் மேம்படுத்தலும்.

### V. அபிவிருத்தி பிரிவு

அபிவிருத்தி பிரிவானது நீதி அமைச்சினதும் அதன் கீழ் வரும் திணைக்களங்களினதும் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து மேற்கொள்கின்றது.

### VI. திட்டமிடற்பிரிவு

அமைச்சினதும் அதன் கீழுள்ள திணைக்களங்களினதும் கருத்திட்டங்களை திட்டமிடலும் செயற்பாடுகளின் முன்னேற்றத்தை கண்காணித்தலும் சீரமைத்தலும்.

### VII. உள்ளகக் கணக்காய்வுப்பிரிவு

அமைச்சினதும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்களினதும் நீதிமன்றங்களினதும் கணக்குகளின் கணக்காய்வு.



## 05. நீதி அமைச்சின் செயலாற்றுகை

### 5.1 சட்டப்பிரிவு

2016 ஆம் ஆண்டின் சனவரி 01 தொடக்கம் டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீதி அமைச்சு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட சட்டங்கள் மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு உள்ள உத்தேச சட்டமூலங்கள்

#### 5.1.1 நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட சட்டங்கள்

##### 01. ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

1983 ஆம் ஆண்டின் மே மாதம் 01 திகதியிலிருந்து தொடங்கி 2009 மே மாதம் 18 ஆம் திகதி முடிவடையும் காலப் பகுதிக்குள் நடைபெற்ற பயங்கரவாதக் குழுக்களின் செயற்பாடுகளின் காரணமாக நீதிமன்றத்தில் காணிகள் உட்பட ஏதேனுமோர் அசைவற்ற ஆதனத்தை மீளப் பெற்றுக் கொள்வதற்காக தமது உரிமைகளை நடைமுறைப்படுத்திக் கொள்ள முடியாதுள்ள ஆட்கள் தொடர்பில் விசேட சட்டமுறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள சட்டமொன்றாகும். இது 2016 ஆம் ஆண்டின் 5ஆம் இலக்க ஆட்சியுரிமை (விசேட ஏற்பாடுகள்) சட்டம் என 2016.04.26 ஆம் திகதி நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.

##### 02. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுச் (திருத்தம்) சட்டம்

மத்தியஸ்தத்திற்காக பிணக்கொன்றை மத்தியஸ்த சபைக்கு சமர்ப்பிக்கப்படக்கூடிய காரணியின் பெறுமதியாக இருந்த இரண்டு இலட்சத்து ஐம்பதினாயிரம் ரூபாவுக்குப் பதிலாக அப்பெறுமதி 5 இலட்சம் வரை உயர்த்துவதற்காக மத்தியஸ்த சபைகள் சட்டத்திற்கு செய்யப்பட்ட திருத்தம் 2016 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் (திருத்தம்) சட்டம் என 2016 யூலை 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.

##### 03. குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவைச் (திருத்தம்) சட்டமூலம்

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவைச் சட்டத்தின் 431 தொடக்கம் 432 பிரிவுகளின் கீழ் வழக்குகளின் சான்றுப் பொருட்களாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்ற ஆதனங்களை அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகளின் கீழ் உரித்துக் கோரப்படாத சான்றுப் பொருட்களை ஏலத்தில் விட்டு அப்புறப்படுத்தும் போது நீதவானால் அது தொடர்பாக அறிவித்தல் செய்யப்பட்ட திகதி தொடக்கம் சான்றுப் பொருட்களுக்காக உரித்துக் கோரும் காலமாக குறிப்பிட்டிருந்த 06 மாத காலப் பகுதி 02 மாதங்கள் வரை குறைத்தல் மற்றும் அச்சான்றுப் பொருட்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியிடப்பட வேண்டிய ஆதனத்தின் பெறுமதி 2500.00 ரூபா முதல் 100,0000 ரூபா வரை அதிகரிப்புச் செய்வதற்கு இத் திருத்தத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. அது 2016.10.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேறியது.

##### 04. 1969 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க சட்ட ஆணைக்குழுச் சட்டத்தின் திருத்தம்

இச்சட்டத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள சட்ட ஆணைக்குழுவின் கூறொன்றாக நியமிக்கப்படுகின்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக பதவி வழியில் உறுப்பினர்களை நியமிப்பதற்காக இத் திருத்தத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி நீதி விடயம் உரித்தாக்கப்பட்டுள்ள அமைச்சரின் அமைச்சின் செயலாளர் அல்லது சிரேட்ட உதவிச் செயலாளர் ஒருவரின் பதவிக்குக் குறையாத அவரது பெயர் குறித்துரைக்கப்பட்ட ஒருவரை சட்டமா அதிபரால் பெயர் குறித்துரைக்கப்படுகின்ற மேலதிக சொலிஸிட்டர் ஜனரால் பதவிக்குக் குறையாத பதவியொன்றை வகிக்கின்ற அலுவலர் ஒருவரை மற்றும் சட்ட வரைநரால் அல்லது சிரேட்ட உதவி சட்ட வரைநர் ஒருவரின் பதவிக்குக் குறையாத பதவியொன்றை வகிக்கின்ற அவரது பெயர் குறித்துரைக்கப்பட்ட ஒருவரை

நியமிப்பதற்காக இத் திருத்தத்தால் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சட்டம் 2016.10.04 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.

#### 5.1.1.2 உத்தேச திருத்தச் சட்டமூலங்கள்

### 01. குற்றவியல் தவறொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல்லையை உயர்த்துதல்

#### அ. தண்டனைச் சட்டக் கோவை திருத்தச் சட்டமூலம்

இவ்வுத்தேச திருத்தத்தால் 12 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளையால் செய்யப்படுகின்ற ஏதும் தவறல்ல என்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் 12 வயதுக்கு மேற்பட்ட மற்றும் 14 வயதுக்குக் குறைந்த ஒரு பிள்ளை தொடர்பில் அப் பிள்ளையால் புரியப்பட்ட குற்றம் சம்பந்தமாக போதுமான எண்ணம் அல்லது புரிந்துணர்வைத் தாங்கிக் கொள்ளும் சாத்தியமுடைய முதிர்ச்சியான புத்தி அப்பிள்ளைக்கு உள்ளதா எனத் தீர்மானிப்பதற்கு நீதவானுக்கு தற்றுணிகை அளிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இத் திருத்தம் 2016.10.24 ஆம் திகதி அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட அமைச்சரவைத் தீர்மானம் 2016.11.01 ஆம் திகதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி திருத்தப்பட்ட சட்டமூலம் வர்த்தமானப் பத்திரிகையில் வெளியிடுவதற்காக மற்றும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்தின் அவதானிப்புகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

#### ஆ. குற்றவியல் நடவடிக்கை முறை சட்டக் கோவைத் திருத்தச் சட்டமூலம்

மேற்குறித்த தண்டனை சட்டக் கோவைத் திருத்தச் சட்டத்திற்கு இடைநேர் விளைவானதாக பிள்ளைக்கு போதுமான முதிர்ச்சியான புத்தி உள்ளதா என நீதவானுக்கு தீர்மானிப்பதற்கு உதவியளிப்பதற்கு மருத்துவரிடம் பிள்ளையை ஆற்றுப்படுத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்வதற்காக இத்திருத்தம் சமர்ப்பிக்கப்படுகிறது. இச்சட்டமூலம் வரைவு செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

### 02. பிள்ளை பாதுகாப்பு பற்றிய சட்டமூலம்

இலங்கையினால் சிறுவர் உரிமைகள் பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயம் வலுவாக்கப்பட்டதும் பிள்ளைகளின் பராமரிப்பு மற்றும் சிறுவர் நீதிமன்ற முறைமையை பாதுகாத்தல் தொடர்பாக நிலவுகின்ற குறைபாடுகளுக்கு துரித மற்றும் நீண்டகால பதிலளிக்கும் அவசியம் எழுந்துள்ளது. தற்போது இது தொடர்பாக 1939 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பிள்ளைகள் மற்றும் இளம் ஆட்கள் பற்றிய கட்டளைச் சட்டம் ஏற்புடையதாகிறது. அந்நோக்கங்களை எய்து கொள்வதற்காக அவ்விடயம் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள், நன்னடத்தை சிறுவர் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கையின் UNICEF ஒழுங்கமைப்பு, பொலிசு, சட்ட மருத்துவ அலுவலர்கள் மற்றும் அரசுசார்பற்ற ஒழுங்கமைப்புக்கள் ஆகிய முதல் தர சேவை வழங்குநர்களிடம் நடாத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை அடிப்படையாகக் கொண்டு மேற்குறித்த கட்டளைச் சட்டத்தின் 1,11,V மற்றும் VI ஆகிய அத்தியாயங்களை நீக்கி விடுவதற்கும் பிள்ளை உரிமை பற்றிய ஐக்கிய நாடுகளின் சமவாயத்தில் உள்ளடங்கிய தரக் கட்டளைகளை உள்ளடக்கி சர்வதேசம் ஏற்றுக் கொண்ட சட்டமூலமொன்றைத் தயார் செய்வதற்கு அமைச்சரவையால் 2015.02.18 ஆம் திகதி அங்கிகாரம் வழங்கப்பட்டது. அதன்படி தொடர்ந்தும் சர்வதேச தரக் கட்டளைகளின்படி நீதிமன்றச் செயற்பாட்டுக்கு உட்படும் ஒரு பிள்ளை தொடர்பில் சட்ட நடவடிக்கைகள் நிறைவேற்ற வேண்டிய விதம் தொடர்பாக இச்சட்டமூலத்தின் மூலம் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. இதன்படி சட்டவரைநூல் வரையப்பட்ட சட்ட வரைவு சட்டமா அதிபரின் சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

### 03. ஆபாசமான வெளியீடுகள் சட்டமூலம்

ஆபாசமான வெளியீடுகள் சம்பந்தப்பட்ட தற்போதைய சட்டம் 1995 மற்றும் 1983 சட்டங்களால் திருத்தப்பட்ட 1927 ஆம் ஆண்டின் ஆபாசமான வெளியீடுகள் கட்டளைச் சட்டத்திலும் உள்ளடங்கியுள்ளது. இவ்விரு சட்டவாக்கங்களிலும் உள்ளடங்கிய சட்ட ஏற்பாடுகள் தற்போது விசேடமாக பிள்ளைகள் சம்பந்தப்பட்ட சட்டத்தில் குற்றங்களைத் தடுப்பதற்கு போதுமானதல்ல. இந்நிலைமையை தடுப்பதற்காகத் தேவையான சட்டங்களை ஆக்கும் அவசியம் விசேடமாக கணினியைப் பயன்படுத்திக் கொண்டு பிள்ளைகளுக்கு எதிராகப் புரியப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில் செயல்படுவதை அடிப்படையாகக் கொண்ட சட்டமூலமொன்று இல்லாதிருப்பதைக் கவனத்திற் கொண்டு இச்சட்டமூலத்தைத் தயார் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் 2016.03.09 ஆம் திகதி பெற்றுக் கொடுக்கப்பட்டது. அதன்படி கணினி குற்றங்கள் பற்றிய சட்டமூலம் தொடர்பில் தொடர்ந்தும் தகவல் தொழினுட்ப முகவராண்மை (ICTA) மற்றும் இலங்கை அவசரதயார் நிலைக்குழு ((CERT) உடன் பேச்சுவார்த்தைகள் நடாத்தப்பட்டு அந்த அவதானிப்புகளை உள்ளடக்கி வரைவை அனுப்புவதற்காக சட்ட வரைநரிடம் அனுப்பப்பட்டுள்ளது.

### 04. 1979 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவைச் சட்டத் திருத்தம்

2016.08.15 ஆம் திகதி வரத்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட வரைவு, எதிர்க்கட்சியின் எதிர்ப்பின் பின் நீக்கப்பட்டது. அதன் பின்னர் நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட சட்டமா அதிபரின் தலைமையிலான குழுவினால் 2016.08.15 ஆம் திகதி வரத்தமானப் பத்திரிகையில் வெளியிடப்பட்ட உத்தேச சட்டமூலத்தை இடை நிறுத்துவதற்கும், குற்றவியல் நடவடிக்கை முறைச் (விசேடஏற்பாடுகள்) சட்டக் கோவைச் சட்டத்திற்கு திருத்தங்களைக் கொண்டு வருவதற்கும் முன்மொழியப்பட்டன.

அதன் மூலம் கைது செய்யப்பட்ட ஆட்கள் சார்பில் சட்டத்தரணி ஒருவர் தோற்றும் சட்டத்தரணியின் உரிமையை பலப்படுத்தி குற்றவியல் நடவடிக்கை முறைச் (விசேட ஏற்பாடுகள்) சட்டக் கோவைச் சட்டத்திற்கு திருத்தங்களைச் சமர்ப்பித்து அதற்காக அமைச்சரவை விஞ்ஞாபனமொன்று 2017.01.06 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

### 05. குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்திற்கு உத்தேச திருத்தங்கள்

2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் தலையாய நோக்கொன்றாகிய குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்பளிப்பதை மேலும் விஸ்தரிப்பதற்காக 2016.07.05 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பிரகாரம் வேறொரு நாட்டில் உள்ள சாட்சிக்கு இலங்கைக்கு வருகை தராமல் சம்பந்தப்பட்ட நாட்டில் அமைந்துள்ள இந்நாட்டைச் சேர்ந்த தூதராலயத்திலிருந்து தகுந்த முறையொன்றுக்குட்பட்டு சாட்சியத்தின் சரியாந் தன்மை பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து சாட்சியங்களைப் பெற்றுக் கொடுக்கும் சாத்தியத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு இத் திருத்தத்தின்மூலம் உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கான உறுதியான வரைவு சட்டவரைநர் திணைக்களத்தால் 2016.12.14 ஆம் திகதி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. வரத்தமானப் பத்திரிகையில் வெளியிட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

### 06. முஸ்லிம் விவாக மற்றும் மணநீக்க (திருத்தம்) சட்டத்துக்கான திருத்தங்கள்

மாண்புமிகு நீதி அமைச்சரால் 2016.10.08 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்திற்கு அமைவாக பெறப்பட்ட அமைச்சரவை அங்கீகாரத்தின் மேல் முஸ்லிம் விவாக மற்றும் மணநீக்கச் சட்டத்தை திருத்தஞ் செய்வதை ஆராய்ந்து பார்ப்பதற்காக அமைச்சரவைத் துணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

அவ்வமைச்சரவைத் துணைக்குழுவினால் இச்சட்டம் திருத்தஞ் செய்வதைப் பற்றி ஆராய்ந்து பார்க்கப்படும்.

#### 07. அற்றோணித் தத்துவ(திருத்தம்) சட்டமூலம்

காணிகள் சம்பந்தப்பட்ட மோசடி சம்பவங்களின் அதிகரிப்பைக் கவனத்திற் கொண்டு அப் பிரச்சினைகளுக்கு அடிப்படையாகின்ற பூர்வாங்க சட்டத்தின் குறைபாடுகளை இனங்கண்டு அக் குறைபாடுகளை தவிர்த்துக் கொள்வதற்கு பயோமெற்றிக் கையொப்பங்களின் பாவனை மற்றும் அற்றோணித் தத்துவத்தின் தருநரின் மற்றும் பெறுநரின் புகைப்படங்களை வழங்கும் அவசியத்தை உள்ளடக்குதல் என்னும் வகையில் திருத்தங்கள் இவ்வரைவில் உள்ளடக்கப் பட்டுள்ளது. இத்திருத்தத்திற்கான அமைச்சரவை விஞ்ஞாபனம் நீதி அமைச்சு மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சுடன் இணைந்து சமர்ப்பித்து அமைச்சரவை அங்கீகாரம் 2016 மே மாதம் 31 ஆம் திகதி பெறப்பட்டுள்ளது. அதன்படி சட்டவரைநர் திணைக்களத்தால் தயார் செய்யப்பட்ட பூர்வாங்க வரைவு உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி பதிவாளர் தலைமையதிபதி உத்தேச பிரிவுகளின் திருத்தம் தொடர்பாக 2016.11.09 ஆம் திகதி இணக்கத்தை தெரிவித்துள்ளார். உள்நாட்டலுவல்கள் அமைச்சினதும் இணக்கம் கிடைக்கப்பெற்றுள்ளது.

#### 08. பூர்வாங்க வழக்கு விசாரணை நடவடிக்கை முறைக்காக ஏற்பாடுகளைச் செய்வதற்கு குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையைத் திருத்தஞ் செய்தல்

வழக்காடும்போது அனுபவிக்க வேண்டியுள்ள அதிக தாமதம், பொது மக்களால் நீதிமன்ற முறைமையின் மீது கட்டியெழுப்பிக் கொண்டுள்ள நம்பிக்கை தளர்ந்து விடுதல், அதன் மூலம் பொது மக்கள் முகம் கொடுக்க வேண்டியுள்ள மோசமான பொருளாதாரக் கஷ்டங்களைக் கவனத்திற் கொண்டு வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துவதற்காகத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து பூர்வாங்க வழக்கு விசாரணை நடவடிக்கை முறையை அறிமுகம் செய்வதற்காக குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவைக்கு திருத்தமொன்று செய்யப்பட்டுள்ளது.

அதன்மூலம் வழக்கு விசாரணைகளை துரிதமாக முடித்துக் கொள்வதற்காக குறித்துரைக்கப்பட்ட செயற்பாடுகளை மேற்கொள்வதை நோக்கமாகக் கொண்டு பூர்வாங்க வழக்கு விசாரணை நடவடிக்கையின் மூலம் பூர்வாங்க வழக்கு விசாரணைகளை நடாத்துவதற்கு நீதிபதிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி அச்செயற்பாட்டிற்காக விடயங்கள் மற்றும் ஆவணங்களுக்கு ஏற்றுக் கொள்ளல்களைப் பெற்றுக் கொள்வதன் மூலம் அநாவசிய நிரூபித்தல்கள் மற்றும் தாமதங்களைத் தவிர்த்துக் கொள்ளல், விசாரணையிலுள்ள இரண்டு வழக்குகள் அல்லது கல வழக்குகளை ஒன்றிணைத்தல், சம்பந்தப்பட்ட வழக்குகளை துரிதமாக மற்றும் குறைந்த செலவில் விசாரணை செய்து முடித்துக் கொள்வதற்கு உதவுகின்ற வேறு எந்தவொரு விடயத்தையும் பின்பற்றுதல் என்பவற்றுக்கான ஏற்பாடுகள் உள்ளடங்குகின்றன.

அதற்கான சட்டமூலம் சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவைத் துணைக்குழுவிடம் சமர்ப்பித்து அதன் பரிந்துரைகளை வரைவில் உள்ளடக்கி சட்ட வரைநரால் சம்பந்தப்பட்ட வரைவு சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் சட்டவாக்கத் தன்மை பற்றிய சட்டமா அதிபரின் சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. அச்சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளதுடன் கண்காணிப்புக் குழுவிடம் 2016.04.04 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.

#### 09. குற்றத் தடுப்புக் கட்டளைச் சட்டத்துக்கான திருத்தம்

1926 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க குற்றத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை இனங்காணுதல் மற்றும் கண்காணித்தல் தொடர்பான சட்டங்களை திருத்தஞ் செய்வதற்கு மற்றும் ஒன்றிணைப்பதற்கு குற்றமொன்றில் குற்றம் சுமத்தப்படும்

ஆட்களின் விரலடையாளங்களை வழக்கு விசாரணைக்கு முன்னர் பெற்றுக் கொள்வதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

எவ்வாறாயினும் 1926 ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கட்டளைச் சட்டம் விதிக்கப்பட்டதன் பின்னர் சில குற்றச் செயல்களைத் தீர்மானித்தல் மற்றும் கட்டுப்படுத்துவதற்காக ஏற்பாடுகளைச் செய்து புதிய சட்டங்கள் பாராளுமன்றத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதடன் அத்தகைய குற்றவியல் செயல்கள்/ குற்றங்கள் செய்யப்படுவதாக குற்றஞ் சுமத்தப்படுகின்ற ஆட்களின் விரலடையாளங்களைப் பெற்றுக் கொள்ளல் சம்பந்தமாக உள்ள குற்றத் தடுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஏற்பாடுகளைச் செய்தல் உத்தேச திருத்தங்களின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி விரலடையாளங்களைப் பெற்றுக் கொள்வது அவசியமான கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் அட்டவணையில் காட்டப்பட்டுள்ள குற்றப்பட்டியலை விரிவு படுத்தவது பிரதானமாகவும் 5 ஆம் பிரிவொன்றை உள்ளடக்குவதன் மூலம் அதன் 1ஆம் பிரிவின் கீழ் குற்றத்தவறொன்றுக்கு தவறாளாக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையொன்றை விதிக்கப்பட்ட ஆளொருவரை தண்டனை நடைமுறைப்படும் காலம் முடியும் வரை பொலிஸ் கண்காணிப்பின் கீழ் வைப்பதற்கு கட்டளையிடும் அதிகாரத்தை நீதிமன்றத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்கு உத்தேச திருத்தங்களின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது. திருத்தப்பட்ட சட்டமூலம் சட்டமா அதிபரிடம் சட்டவரைநரால் அவதானிப்புகள் மற்றும் சட்டவாக்கத் தன்மையைப் பற்றிய சான்றிதழைப் பெற்றுக் கொள்வதற்காக 2016.09.30 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

#### 10. பிரிவிடல் சட்டத்துக்கான உத்தேச திருத்தங்கள்

பரவேணி நிலகாரயாவுக்கு பிரிவிடல் வழக்கொன்று அல்லது பங்குக்குரிய காணியொன்று சம்பந்தமாக வழக்கொன்றைக் கொண்டு வரக்கூடியவாறு பிரிவிடல் சட்டத்தை திருத்தஞ் செய்தல் இதன் நோக்கமாகிறது. இது விசாரணையிலுள்ள சகல வழக்குகளையும் மேவுகின்ற வகையில் கடந்த காலத்தையும் அளாவிடயடி திருத்தஞ் செய்யப்படவுள்ளது. அதன்படி தயார் செய்யப்பட்ட திருத்தச் சட்டமூலம் சட்டமா அதிபரிடம் ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளதுடன், இதற்காக மேலும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

#### 11. அழிக்க முடியாத நன்கொடை உறுதிகளை அழித்து விடுதல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்.

அமைச்சரவையால் 2015.11.11 ஆம் திகதி பெற்றுக் கொடுக்கப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம் “அழிக்க முடியாத நன்கொடை உறுதிகள்” தோதான அதிகாரமுடைய நீதிமன்றமொன்றினால் செய்யப்படுகின்ற கட்டளையொன்றின் மேல் மாத்திரமே அழித்து விடுவதற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்ட இத் திருத்தத்திற்காக வரைவொன்று தயார் செய்யப்பட்டதுடன் 2016.09.09 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனத்தின் பிரகாரம் 2016.10.04 ஆம் திகதி பெறப்பட்ட அமைச்சரவை அங்கீகாரத்தின் மேல் கடும் செய்நன்றியின் மீது அழிக்க முடியாத நன்கொடை உறுதிகள் தோதான நீதிமன்றமொன்றின் கட்டளையொன்றின்மூலம் மாத்திரமே அழிக்க முடியும் என்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இச்சட்டம் சம்பந்தப்பட்ட வர்த்தமானப் பத்திரிகை அச்சுக்காக 2010.12.21 ஆம் திகதி அரசாங்க அச்சுக்கத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பின்னர் செய்யப்பட்ட திருத்தம் சம்பந்தமாக இச் சட்டமூலத்தின் சட்டவாக்கத் தன்மையைப் பரிசீலித்துப் பார்ப்பதற்காக சட்டமா அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

#### 12. நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டம்

1917 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளின் மூலம் பணம் தூய்தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு பணம் வழங்கல் ஆபத்தைக் குறைத்துக் கொள்வதற்காக இச்சட்டத்தின் விடயப் பொருளை விரிவுபடுத்தி சர்வதேச தரக்கட்டளைகளுக்கு இணைந்தவாறு திருத்தஞ் செய்யும் அவசியம் சாந்திகர குழுவினால் நடாத்தப்பட்ட மதிப்பீடுகளின் மூலம் மற்றும் நிதிப்புத்திக் கூறினால் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. அவ்விடயங்களை ஆராய்ந்து

பார்த்து நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தை திருத்தஞ் செய்வதற்கு இவ்வமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட விஞ்ஞாபனத்திற்கு 2016.03.30 ஆம் திகதி அமைச்சரவை அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டது. சட்டவரைநரால் தயார் செய்யப்பட்ட வரைவு சட்டமா அதிபரின் சட்டவாக்கத் தன்மையைப் பற்றிய சான்றிதழுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

### 13. வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்

2013 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க வாக்காளர்களைப் பதிவு செய்யும் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் உள்ளக யுத்தத்தின் காரணமாக தீவின் வட மாகாணத்திலிருந்து தப்பியோடுவதற்கு பலவந்தப்படுத்தப்பட்ட காரணத்தால் தமது ஊர்களை, காணிகளை மற்றும் ஆதனங்களை கைவிட்டு தீவின் ஏனைய பிரதேசங்களின் தற்காலிக வசிப்பிடங்களில், தங்குமிடங்களில் வாழ்ந்த இடம் பெயர்ந்த ஆட்களினது வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இச் சட்டம் இரு வருட காலத்துக்காக கொண்டு வரப்பட்டது.

அது 2013 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க அச் சட்டம் 2015 யுன் மாதம் தொடக்கம் செல்லுபடியாகாமலுள்ளதனால் அச்சட்டத்தின் கீழ் பெற்றுக் கொடுக்கப்பட்ட வாக்களிக்கும் உரிமையை பாதுகாப்பதற்காக போதுமான ஏற்பாடுகள் இல்லை என்ற விடயத்தைக் கவனத்திற் கொண்டதன் பின்னர் அமைச்சரவையால் உத்தேச சட்டமூலத்தை தயார் செய்வதற்கு சட்டவரைநருக்கு அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

### 14. நொத்தாரிசு கட்டளைச் சட்டம் (திருத்தம்) சட்டமூலம்

போலியாக ஆவணங்களை எழுதி அத்தாட்சிப்படுத்தல், போலியான ஆவணங்களின் மீது காணி விற்பனை போன்ற மோசடியான காணி கொடுக்கல் வாங்கல்கள் பெருமளவில் நடைபெறுவதன் காரணமாக அந்நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்வதற்காக நொத்தாரிசுக் கட்டளைச் சட்டத்தை திருத்தஞ் செய்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. அதன்படி உறுதியில் கையொப்பமிடும்போது பயோமெற்றிக் கையொப்பங்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காகவும் மோசடிகளைத் தடுப்பதற்காகவும் ஏற்பாடுகளை உள்ளடக்கி தயார் செய்யப்பட்ட சட்டமூலம் சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவைத் துணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர் எதிர் நடவடிக்கைகளுக்காக உள்நாட்டலுவல்கள் அமைச்சுக்கு ஆற்றப்படுத்தப்பட்டுள்ளது. சட்டவரைநரின் இறுதியான வரைவு 2016.11.01 ஆம் திகதி கிடைக்கப் பெற்றுள்ளதுடன் சட்டமா அதிபரின் அவதானிப்புக்கள் கிடைக்கப் பெறவுள்ளன.

### 15. குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் (திருத்தம்) சட்டம்

2002 ஆம் ஆண்டில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டம் தொடர்பாக ஆசிய சாந்திகர குழுவின, ஐக்கிய நாடுகளின் ஊழலுக்கு எதிரான சமவாயத்தின் பரிந்துரைகள் மற்றும் புடோபேஸ்ட் சமவாயம் தொடர்பான சர்வதேச கடப்பாடுகளைக் கவனத்திற் கொண்டு இச் சட்டத்தை திருத்தஞ் செய்வதற்காக அமைச்சரவையின் அங்கீகாரத்தைக் கோரி விஞ்ஞாபனமொன்று 2016.11.11ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன் 2016.11.22 ஆம் திகதி அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது. சட்டவரைநரால் வரைவு தயார் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

#### 5.1.2 சர்வதேச சமவாயங்களை அமுல்படுத்தல்

5.1.2.1 சிறைச்சாலைகளில் இடநெரிசலைத் தவிர்த்துக் கொள்வதற்காக தாபிக்கப்பட்ட செயலணி

சிறைச்சாலை இடநெரிசலுக்கு காரணமாகின்ற சட்டமுறையான மற்றும் நீதிமன்ற விடயங்களைக் கண்டுபிடிப்பதற்காக செயலாற்றுகை செயலணி தாபிக்கப்பட்டதுடன்,



அதற்காக நீதி அமைச்சின் செயலாளர் மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்ற மற்றும் இந்து விவகார அமைச்சின் செயலாளரின் சம தலைமைத்துவத்துடன் நெறிப்படுத்தப்படுவதுடன், அது தொடர்பாக சமுதாய சீர்திருத்த திணைக்களம், சட்டவரைநர் திணைக்களம், பொலிஸ் திணைக்களம், நீதிபதிகளின் பயிற்சி நிறுவனம் சட்டம் மற்றும் ஒழுங்குகளுக்கான அமைச்சின் பிரதிநிதித்துவத்துடனும் இச்செயலணி செயலாற்றுகிறது.

சர்வதேச செஞ்சிலுவை ஒழுங்கமைப்பினால் இச்செயலாற்றுகை செயலணிக்கு வசதிகள் வழங்கப்படுவதுடன், சிறைச்சாலை முறைமைகளை மறுசீரமைப்பதற்கு விதப்புரைகள் செய்யப்பட்ட சர்வதேச தரக்கட்டளைகள் பற்றி வழிகாட்டப்படுகிறது. சிறைச்சாலை இடநெரிசலைக் குறைத்துக் கொள்ளல் மற்றும் மறுசீரமைப்பு உட்பட சிறைச்சாலைகள் சார்ந்த பிரிவுகளை அபிவிருத்தி செய்வதற்கு தகுதியான திட்டமொன்றைத் தயார் செய்தல் செயலாற்றுகை செயலணியின் விடயத் துறையில் காட்டப்பட்டுள்ள நோக்கங்களை எய்து கொள்வதற்கு தொழிற்பாட்டுத் திட்டமொன்றைத் தயார் செய்தல் மற்றும் செயற்படுத்துதல் இதன் தலையாய நோக்கங்களாகின்றன.

அதன்படி செயலாற்றுகை செயலணியின் ஏற்பாடுகளின்படி சிறைச்சாலைகளின் இடநெரிசலை குறைத்துக் கொள்வதற்காக வழிகாட்டிகள் மற்றும் திருத்தங்கள் முன்மொழிவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

### 5.1.2.2 வெளிநாடுகளில் ஆவணங்கள் மற்றும் அழைப்புக் கட்டளைகள் கையளித்தல் சம்பந்தப்பட்ட அலுவல்கள் .

2000 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க குடியியல் மற்றும் வர்த்தக விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டம் மற்றும் 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டம் ஆகிய சட்டங்களின் மூலம் வழங்கப்பட்டுள்ள ஏற்பாடுகளின் கீழ் 2016 சனவரி 01 முதல் டிசம்பர் 31 வரையிலான காலத்துக்குள் இலங்கை நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட 379 அழைப்புக் கட்டளைகள் பின்வருமாறு வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக பல்வேறு நீதிமன்றங்களுக்கு கையளிக்கப்பட்டுள்ளன.

நாடுகள்	வழங்கப்பட்ட அழைப்புக் கட்டளைகளின் எண்ணிக்கை	நாடுகள்	வழங்கப்பட்ட அழைப்புக் கட்டளைகளின் எண்ணிக்கை
அவுஸ்திரேலியா	19	மலேசியா	08
புறேரேன்	05	மாலத்தீவு	03
பங்களாதேஷ்	02	மோல்டா	..
கனடா	16	முரிஷி	..
சீனா	04	நெதர்லாந்து	01
சைபிரஸ்	05	நியூசிலாந்து	05
டென்மார்க்	03	நோர்வே	01
டோகாகட்டார்	15	ஓமான்	04
பின்லாந்து	..	பாகிஸ்தான்	05
பிரான்சு	10	பிலிப்பைன்ஸ்	01
ஜெர்மனி	04	ரஷ்யா	08
இந்தியா	17	சீஷெல்ஸ்	..
இந்தோனேசியா	01	சிங்கப்பூர்	02
அயர்லாந்து	..	ஸ்பைன்	01
இஸ்ராயெல்	06	சுவீடன்	01
இத்தாலி	58	சுவீட்சர்லாந்து	05

ஐப்பான்	12	ஐக்கிய அரபு இராச்சியம்	எமீர்	22
ஜோர்தான்	09	ஐக்கிய இராச்சியம்		61
கொரியா	07	அமெரிக்க நாடுகள்	ஐக்கிய	16
சவுதி அரேபியா	12	வியட்நாம்		02
குவைத்	19	லெபனான்		02
பெல்ஜியம்	02	செக்கொஸ்லோவெக்கியா		02
கிறீசு	01	லக்ஷம்பேர்க்		02
மொத்தம்				379

மேலும், 2000 ஆம் ஆண்டின் 39 ஆம் இலக்க குடியியல் மற்றும் வர்த்தக விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் ஆவணங்களைக் கையளித்தல் சம்பந்தப்பட்ட 72 கோரிக்கைகள் வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. 2002ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர உதவியளித்தல் சட்டத்தின் கீழ் ஆவணங்களைக் கையளித்தல் சம்பந்தப்பட்ட 51 கோரிக்கைகள் வெளிநாடுகளிலிருந்து இந்நாட்டுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன.

### 5.1.2.3 குற்றவிடயங்கள் சம்பந்தமாக பரஸ்பர உதவியளித்தல் உடன்படிக்கை

குற்றவிடயங்கள் சம்பந்தமாக பரஸ்பர உதவியளிக்கும் நோக்குடன் சீனா, ஐக்கிய அரபு எமீர் இராச்சியம், இந்தியா, தாய்லாந்து, பெலாருஸ், பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகளுடன் இலங்கை குடியரசு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளது. புலனாய்வு குற்றச் சாட்டுக்களைச் சமர்ப்பித்தல், வழக்கு விசாரணை செய்தல் மற்றும் அதன் பிரதிபலனாக ஏற்படுகின்ற சட்ட நடவடிக்கைகள் உட்பட குற்றவியல் விடயங்களில் ஒவ்வொரு திறத்தவரிடமும் பரஸ்பர உதவியளிக்கும் நோக்கத்துடன் ஐக்கிய அரபு எமீர் இராச்சியம், இந்தியா, தாய்லாந்து, பெலாருஸ், பாகிஸ்தான், ரஷ்யா ஆகிய நாடுகள் மற்றும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு இப்புரிந்துணர்வு உடன்படிக்கைகளைச் செய்து கொண்டுள்ளன. இலங்கைக்கும் அந்நாடுகளுக்கும் பயன்களைப் பெற்றுக் கொடுக்கும் விதமாக மற்றும் இவ்விராச்சியங்களின் சட்டங்கள் மற்றும் இரு இராச்சியங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள அல்லது கைச்சாத்திடப்பட்டுள்ள சர்வதேச உடன்படிக்கைகளுக்கு இயைந்த வகையில், இரு நாடுகளினதும் சட்ட முறைமை, நிறுவனங்கள் மற்றும் சட்டவாக்கங்களை அபிவிருத்தி செய்தல் தொடர்பாக உள்ள சிக்கல்கள் சம்பந்தமாக சட்டமுறையான தன்மையைக் கொண்ட ஒத்துழைப்பை ஏற்படுவதற்கு செயற்படுதலை இலங்கை மற்றும் அந்தந்த நாடுகளுக்கிடையே ஏற்படுத்திக் கொள்ளும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் 2015.05.28 ஆம் திகதி ரஷ்யாவுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கை சம்பந்தப்பட்ட 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்கச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட 1926/46 ஆம் இலக்க 2015.08.06 ஆம் திகதிய ஒழுங்குவிதி 2016.07.08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்பட்டது.

யுக்டேன் மற்றும் இலங்கைக்கிடையே இத்தகையதொரு உடன்படிக்கை 2016.06.25 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டுள்ளதுடன், 2002 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்கச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின்கீழ் வழங்கப்பட்ட 1992/78 ஆம் இலக்க 2016.11.11 ஆம் திகதிய ஒழுங்குவிதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

### 5.1.2.4 மரண தண்டனையை ஆயுள் தண்டனை வரை சிறைத் தண்டனையாக தளர்த்துவதற்காக பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கு மாண்புமிகு நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு

2013.09.26ம் திகதியின் போது சகல வழக்குகள் மற்றும் மேன்முறையீட்டுகள் முடிவடைந்து மரணதண்டனை பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகள் தொடர்பாக ஆராய்ந்த பார்த்து அவர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரணதண்டனை ஆயுட்கால சிறைத்தண்டனையாக ஆக்குவது இக்குழுவின் மூலம் செய்யப்படுகிறது.



அதிமேதகு சனாதிபதியிடம் அரசியலமைப்பின் 34ம் உறுப்புரையின் மூலம் உரித்தாக்கப்பட்டுள்ள தத்துவங்களின் மீது மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்த சிறைக்கைதிகளுக்கு பின்வருமாறு மூன்று தடவைகளில் உயிர் மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

திகதி	சிறைக்கைதிகளின் எண்ணிக்கை
2015.12.11	34
2016.04.20	83
2016.05.20	70
மொத்தம்	187

#### 5.1.2.5 2001 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க பிள்ளை கடத்தல் பற்றிய சட்டம்

2001 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் பிள்ளை துஷ்பிரயோகம் பற்றிய 5 விண்ணப்பங்கள் நீதி அமைச்சுக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றுள் ஒரு சம்பவம் தொடர்பாக தாய்தந்தை இருவரினதும் ஒருபாட்டுடன் பிள்ளை வழமையான வாசஸ்தலத்திற்கு கொண்டு செல்லப்பட்டார். ஏனைய சம்பவங்கள் தொடர்பாக வழக்குத் தொடுப்பதற்காக சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்னைய ஆண்டுகளில் சமர்ப்பிக்கப்பட்ட இரு விண்ணப்பங்கள் தொடர்பில் ஜப்பானிலிருந்து கொண்டு வரப்பட்ட ஒரு பிள்ளையை மற்றும் அவுஸ்திரேலியாவிலிருந்து கொண்டு வரப்பட்ட இரு பிள்ளைகளை வழக்குத் தொடுத்தலின்றி மீண்டும் அந்நாடுகளுக்கு அனுப்பிவைக்க முடிந்தது.

#### 5.1.2.6 தவறாளர்களைப் பரிமாறிக் கொள்ளல்

இலங்கையினுள் தவறொன்றைப் புரிந்து தவறாளராக்கப்பட்ட வேறொரு நாட்டின் பிரசை ஒருவரை அந்நாட்டுக்கு ஒப்படைத்தல் மற்றும் வேறொரு நாட்டில் தவறாளராக்கப்பட்ட இலங்கைப் பிரசை ஒருவரை இலங்கைக்கு ஒப்படைத்தல் சம்பந்தமாக 1995 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க இச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அதன்படி 23 இந்திய தவறாளர்கள், 50 பாகிஸ்தான் தவறாளர்கள் மற்றும் மாலதீவு தவறாளர் ஒருவர் அந்நாடுகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மாலதீவிலுள்ள 10 இலங்கைச் சிறைக்கைதிகள் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதுடன், அவர்கள் இலங்கையில் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பிரித்தானியாவில் சிறைத்தண்டனை அனுபவித்த இரு சிறைக் கைதிகளும் இலங்கை சிறைச்சாலைகளில் மிகுதி தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்காக கொண்டு வரப்பட்டனர். இலங்கையில் தண்டனைக்குட்பட்ட மூன்று இந்திய இனத்தவர்களையும் மீண்டும் இந்தியாவில் தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்காக அந்நாட்டுக்கு அனுப்புவதற்கு நீதி அமைச்சரின் அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

#### 5.1.2.7 மனித வியாபாரத்திற்கு எதிரான தேசிய செயலணி

2010 ஆம் ஆண்டில் நீதி அமைச்சினால் மனித வியாபாரத்திற்கு எதிராக தேசிய செயலணி தாபிக்கப்பட்டதுடன், இலங்கையினுள் மனித வியாபாரத்திற்கு எதிராக செய்யப்படுகின்ற செயற்பாடுகள் தொடர்பாக அறிவுரைகளைப் பெற்றுக் கொடுத்தல் மற்றும் அவ்வலுவல்களைக் கண்காணிப்பதற்காக இச்செயலணி தேசிய கூட்டிணைப்பு நிறுவனமாக செயலாற்றுகிறது. வழக்குத் தொடுத்தலை துரிதப்படுத்துவதும் பலியாக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை பலப்படுத்துவதும் அரசாங்கத்தின் பிரதான திறத்தவர்களுக்கிடையே கூட்டிணைப்பை வலுப்படுத்தலும் இச் செயலணியின் நோக்கமாகிறது. நாட்டினுள் நடைபெறுகின்ற மனித வியாபாரத்திற்கு தீர்வுகளை வழங்குதல் சம்பந்தமாக பொறுப்புடைய நிறுவனமாக இனங்காணப்பட்ட சகல நிறுவனங்களினதும் பிரதிநிதிகளை இச்செயலணி கொண்டுள்ளது.

மனித வியாபாரத்திற்கு பலியாக்கப்பட்டோர்களை இனங்காணுதல், அறிவுரைகளுக்காக ஆற்றுப்படுத்தல் மற்றும் அவர்களின் பாதுகாப்பை உயர்த்துதல் தொடர்பில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தொழிற்பாட்டு நடவடிக்கை முறைகள் இச்செயலணியால் மேம்படுத்தப்பட்டன. அது அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், 2015 மார்ச் மாதத்தில் செயற்படுத்தப்பட்டது.

செயலணியால் மனித வியாபாரம் பற்றி பொது மக்கள் மற்றும் அரசாங்க அலுவலர்களுக்காக நடாத்தப்படுகின்ற புரிந்துணர்வை அளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களின்போது அங்கத்துவ நிறுவனங்கள் கண்காணிப்பு செய்யப்படுகின்றன. மேலும் இலங்கை பொலிசுக்காக இயல்தகவு

விருத்தி நிகழ்ச்சித்திட்டங்களை நடாத்துவதன் மீது செயலணியின் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மனித வியாபாரம் சம்பந்தப்பட்ட வழக்குகளைத் துரிதப்படுத்தல் , அதற்காக விசேட பொலிஸ் கூறொன்றைத் தாபித்தல், புரிந்துணர்வை அளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை விரிவுபடுத்தல் ஆகிய பல துறைகளினூடாக செயலணி செயலாற்றிக் கொண்டுள்ளது.

### 5.1.2.8 11<sup>th</sup> Senior Officials meeting of the Bali Process Ad hoc group

பாலி புரொசெஸ்ஸின் 11 ஆம் சிரேட்ட அலுவலர்களின் மாநாடு 2016.11.15 மற்றும் 16 ஆகிய இரு நாட்களில் இலங்கையில் நடாத்தப்பட்டது. பாலி புரொசெஸ் ஆரம்ப அங்கத்தவர் ஒருவராக இலங்கை மனித வியாபாரத்திற்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கையொன்றாகவும் அதற்காக சர்வதேச ஒத்துழைப்பை விருத்தி செய்து கொள்ளும் நோக்கத்துடன் இம்மாநாடு நடாத்தப்பட்டது.

### 5.1.2.9 Eighth session of the Conference of Parties to the UNTOC

அவுஸ்திரேலியாவின் வியானா நகரத்தில் 2016.10.17 ஆம் திகதி முதல் 2016.10.21 ஆம் திகதி வரை நடாத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் சர்வதேச ஒழுங்கு செய்யப்பட்ட குற்றங்கள் பற்றிய மாநாட்டுக்கு சமாந்தரமாக சர்வதேச ஒழுங்கு செய்யப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்கான சர்வதேச ஒத்துழைப்பு (International Cooperation on combating Translational Organized Crime) என்னும் தொனிப் பொருளில் நிகழ்ச்சித் திட்டமொன்றை நடாத்தப்பட்டது. இதன்மூலம் சர்வதேச ஒழுங்கு செய்யப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக இலங்கை மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள், சர்வதேச ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளல் ஆகிய பரந்த துறையொன்றை இதன்மூலம் மேவப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிஸிட்டர் ஜனரால் ஒருவர் உட்பட பொலிசு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் சிரேட்ட அலுவலர்கள் இதில் கலந்து கொண்டனர்.

### 5.1.3 ஏனைய நடவடிக்கைகள்

#### 5.1.3.1 குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவைத் திருத்தங்களுக்காக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு

குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவையை ஆராய்ந்து பார்த்து காலத்திற் கேற்றவாறு சர்வதேச தரக்கட்டளைகளுக்கு அமைவாக அதற்குத் தேவையான திருத்தங்களைச் சமர்ப்பிக்குமாறு அறிவித்து உயர்நீதிமன்ற நீதிபதி கௌரவ பிரியசாத் டெப் அவர்களின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவானது குடியியல் துறையின் சிரேட்ட சட்டத்தரணிகள், நீதி அமைச்சின் அலுவலர்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலுவலர்கள், சட்டவரைநர் திணைக்களத்தின் அலுவலர்கள் மற்றும் தொழில் புரியும் சட்டத்தரணிகளைக் கொண்டுள்ள குழுவொன்றாகும். இக்குழு தற்போது ஏழு நாட்கள் நடாத்தப்பட்டது. குழு அறிக்கைகள் காலக்கிரமத்தில் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

#### 5.1.3.2 குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை மற்றும் தண்டனை சட்டக் கோவைத் திருத்தங்களுக்காக நீதி அமைச்சரால் நியமிக்கப்பட்ட குழு

குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை மற்றும் தண்டனைச் சட்டக் கோவைக்கு காலத்திற் கேற்றவாறு மற்றும் சர்வதேச தரக்கட்டளைகளுக்கு அமைவாக தேவையான திருத்தங்களை பரிந்துரை செய்யுமாறு அறிவித்து மாண்புமிகு நீதி அமைச்சரால் உயர்நீதிமன்ற நீதிபதி கௌரவ புவனெக அலுவலர்ஹாரே அவர்களின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. அது நீதி அமைச்சின் அலுவலர்கள், குற்றவியல் சட்டத்துறையின் நிபுணர்கள், சட்டமா அதிபர் திணைக்களத்தின் அலுவலர்கள் மற்றும் சிரேட்ட பொலிஸ் அலுவலர்களைக் கொண்டுள்ளது. இக் குழு இதுவரை 2 அறிக்கைகளை நீதி அமைச்சருக்கும் சமர்ப்பித்துள்ளது.

#### 5.1.3.3 சட்டவாக்கங்களைத் தயார் செய்தல் பற்றிய அமைச்சரவைத் துணைக்குழு

அமைச்சரவையிடம் சமர்ப்பிக்கப்படுகின்ற உத்தேச சட்டவாக்கங்கள் மற்றும் கொள்கை அறிக்கைகள் சம்பந்தமாக கற்கை செய்தல் மற்றும் அது தொடர்பாக அமைச்சரவையிடம் பரிந்துரைகளை சமர்ப்பிப்பதற்காக கௌரவ நீதி அமைச்சரின் தலைமையின் கீழ் சட்டவாக்கங்களைத் தயார் செய்தல் பற்றிய அமைச்சரவைத் துணைக்குழு நியமிக்கப்பட்டது.

அமைச்சரவைத் துணைக் குழுவின் கீழ் அலுவலர்களின் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் அவ்வலுவலர்கள் குழுவினால் சட்டவாக்கங்களைத் தயார் செய்தல் பற்றிய கற்கை செய்து தனது பரிந்துரைகள் அமைச்சரவைத் துணைக்குழுவுக்கு அறிக்கையிடப்படுகின்றன. நீதி அமைச்சின் செயலாளர் சட்டவாக்கங்களைத் தயார் செய்தல் பற்றிய அமைச்சரவைத் துணைக் குழுவின் கூட்டுநர் என்பதுடன் சட்டவாக்கங்களைத் தயார் செய்தல் சம்பந்தமாக அலுவலர் மட்டத்தில்

பகுப்பாய்வுகள் மற்றும் பரிந்துரைகள் செய்யப்படுவது நீதி அமைச்சில் ஆகும். அநேகமாக இப்பரிந்துரைகள் சட்டவாக்க வரைவு வடிவத்தில் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

பின்னர், அமைச்சரவைத் துணைக் குழுவினால் அலுவலர்கள் குழுவின் பரிந்துரைகளை வாசித்துப் பார்த்து துணைக்குழுவின் பரிந்துரைகள் குறித்துக் கொள்ளப்படும். நீதி அமைச்சினால் இப்பரிந்துரைகளைக் கோவைப்படுத்தி தேவையான நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட அமைச்சுக்கு அனுப்பப்படுகின்றன. அமைச்சரவைத் துணைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படுகின்ற சகல சட்டமூலங்கள் மற்றும் கொள்கை அறிக்கைகள் தயார் செய்து பரிந்துரைகளை துரிதமாக அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#### 5.1.3.4 சட்ட ஆராய்ச்சி கூறொன்றைத் தாபித்தல்

நீண்ட காலமாக சட்டத்துறையில் நிலவிய சட்ட ஆராய்ச்சிகளின் குறைபாடுகளின் காரணமாக சட்டங்கள் தயார் செய்வதில் தேவையான தகல்களைப் பெற்றுக் கொள்ளல் போதுமானதாக இல்லாமை நாட்டின் சட்டத் துறையின் முன்னேற்றத்திற்கு சிக்கலானதொரு நிலைமை ஏற்படக் கூடியதால் சமுதாயத்தைப் பாதிக்கின்ற சட்டச் சிக்கல்களை இனங்கண்டு நீதி நிருவாகப் பணியில் மேலும் முக்கியமாகின்ற சட்டத் தகவல் துறைகளை இனங்கண்டு சட்ட ஆராய்ச்சி அலுவல்களை முன்னேற்றுவதற்காக நீதி அமைச்சின் தலைமையில் கொழும்பு பல்கலைக் கழகத்தின் சட்டபீடத்துடன் இணைந்து சட்ட ஆராய்ச்சிக் கூறொன்றைத் தாபிப்பதற்கு 2016 வரவு செலவு திட்டத்தின் கீழ் நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொடுத்து வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை 2016.10.06 ஆம் திகதி கைச்சாத்திடப்பட்டதுடன் ஆராய்ச்சி கூறு 2017 சனவரி மாதத்தில் தாபிக்கப்படவுள்ளது.

#### 5.1.3.5 இலங்கை சட்ட அறிக்கைகளை வெளியிடுதல் சட்டப் பிரிவினால் செய்யப்படுகிறது.

உயர்நீதிமன்றத்தால் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பெற்றுக் கொடுக்கப்பட்ட மிக முக்கியமான வழக்குத் தீர்ப்புக்களை உள்ளடக்கி ஒவ்வொரு ஆண்டிலும் இரண்டு தொகுதிகள் அச்சிடப்படுகின்றன. 2016ஆம் ஆண்டிலுள் 2012 தொகுதி 1, 2013 தொகுதி 1 பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. 2014 இலங்கை சட்ட அறிக்கை தொகுதி 1 அச்சடிக்கும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

#### 5.1.3.6 சர்வதேச நடுத்தீர்ப்பு மையத்தை தாபித்தல்

இம்மையத்தின் மூலம் கைத்தொழில் பிணக்குகளைத் தீர்ப்பதற்காக தேசிய மற்றும் சர்வதேச கம்பெனிகளுக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படுகின்றன. இலங்கை இவ்வலயத்தில் அமைந்துள்ள சர்வதேச நடுத்தீர்ப்பு மையமாக ஆக்குவது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு ஆகும். உலக வர்த்தக நிலையம் வர்த்தக கேந்திர இடமொன்றின் மத்தியில் அமைந்திருப்பதும், நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகள் அத்துடன் சுற்றுலாத்துறை மனம் கவர்ந்த இடங்களுக்கு மிகச் சமீபமாக இருப்பதும் காரணமாக இந்நடுத்தீர்ப்பு மையம் உலக வர்த்தக நிலையத்தின் 22 ஆம் மாடியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இம் மையம் 2015 மார்ச் மாதத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதை நடாத்திச் செல்வதற்காக கம்பெனியொன்றைத் ஸ்தாபித்துக் கொள்வதற்காகத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கம்பெனியின் அமைப்பகவிதிகள் இறுதியாக தயார் செய்து நடுத்தீர்ப்பு அலுவலர்கள் மற்றும் நடுத்தீர்ப்பு பற்றி அறியச் செய்யும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துதல், நடுத்தீர்ப்பாளர்களைப் பயிற்றுவித்தல் போன்ற நடுத்தீர்ப்பு சார்ந்த ஏனைய செயற்பாடுகளுக்காவும் நடுத்தீர்ப்பு மையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மையத்தின் அமைப்பகவிதிகள் அங்கீகாரத்துக்காக கம்பெனி பதிவாளர் தலைமையதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

#### 5.1.3.7 வர்த்தக மத்தியஸ்த சபையைத் தாபித்தல்

வர்த்தக பிணக்குகளைத் தீர்த்தல் மற்றும் நடுத்தீர்ப்பு செய்தல், மத்தியஸ்தம் செய்தல் மற்றும் ஒற்றுமைப்படுத்தல் விரிவாக ஏற்றுக் கொள்ளல், மேம்படுத்தல் மற்றும் அதற்காக திறத்தவர்களை ஊக்குவித்தல் உட்பட மத்தியஸ்தத்தால் வர்த்தக பிணக்குகளைத் தீர்த்தலை நோக்கமாகக் கொண்டு 2000 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க இலங்கை வர்த்தக நிலையங்கள் சட்டம் (2005 ஆம் ஆண்டின் 37 ஆம் இலக்கச் சட்டத்தால் திருத்தப்பட்ட) அமுல்படுகிறது. அதன்படி இச்சட்டத்தின்கீழ் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையம் 2016 ஆகஸ்ட்

மாதம் 08 ஆம் திகதிய 1979/18 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் நீதி அமைச்சின் விடயப் பொருளின் கீழ் அதிமேதகு சனாதிபதியால் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி இலங்கை வர்த்தக மத்தியஸ்த நிலையத்தை தாபிப்பதற்காக தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சட்டத்தின் 5ஆம் பிரிவின் பிரகாரம் நிலையத்தின் அலுவல்களை நிருவகிப்பதற்கு மற்றும் முகாமைக்காக தாபிக்கப்படுகின்ற முகாமைத்துவச் சபையை நியமிப்பதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

#### 5.1.3.8 போதைவஸ்து நிவாரண நிகழ்ச்சித் திட்டம்

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் அமைச்சிடம் கிடைக்கப் பெற்றுள்ள நிதியத்தால் போதைவஸ்து சுற்றிவளைத்தல்களின்போது பகுப்பாய்வாளரின் செயற்பாடு தொடர்பாக பொலிஸ் அலுவலர்கள், சுங்க அலுவலர்கள் மற்றும் குடியமர்வு குடியகல்வு அலுவலர்களுக்கு புரிந்துணர்வை அளிக்கும் பட்டறையொன்று 2016.04.26 ஆம் திகதியிலும், சர்வதேச புகைத்தல் எதிர்ப்புத் தினம் மற்றும் போதைவஸ்து நிவாரண மாதத்திற்காக அமைச்சின் கீழுள்ள சகல திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களைப் பங்குபெறச் செய்து 2016.06.21 ஆம் திகதியிலும் பட்டறையொன்று நடாத்தப்பட்டது. இதற்காக சனாதிபதி போதைவஸ்து நிகழ்ச்சித் திட்டத்தின் இரு அலுவலர்கள் வளத்துறை ஆட்களாக செயல்பட்டனர்.

2016 நவம்பர் மாத இறுதியின்போது இலங்கை பொலிசு, சுங்க அலுவலர்கள் உட்பட போதைவஸ்து நிவாரண நிகழ்ச்சித் திட்டத்தின் கீழான 145 அலுவலர்களின் பங்குபற்றுதலில் ஒரு நாள் பட்டறையொன்று நடாத்தப்பட்டது.

#### 5.1.4 நீதி அமைச்சின் கீழ் தொழில்படுகின்ற விசேட கருத்திட்டங்கள்

##### 5.1.4.1 CSI.ROL/USAID கருத்திட்டங்கள்

இக் கருத்திட்டங்களின் கீழ் செயற்பாடுகளைச் செய்வது எளிதாக்குவதற்காக 2016.05.26 ஆம் திகதி நீதி அமைச்சு மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் சர்வதேச அபிவிருத்தி அலுவல்களுக்காக இலங்கையினுள் தாபிக்கப்பட்டுள்ள முகவரணமைகளுக்கிடையே புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது. அப்புரிந்துணர்வு உடன்படிக்கையின் கீழ் இரு திறத்தவர்களாலும் பின்வரும் விடயங்கள் கருத்திட்டத்தின் தலையாய நோக்கங்களாக இனங்காணப்பட்டன.

1. இலங்கையில் வழக்கு விசாரணைகளில் ஏற்படுகின்ற தாமதங்களைத் தவிர்த்துக் கொள்வதற்காக வழக்கு நடவடிக்கை முகாமை மதிப்பீட்டு அறிக்கையொன்றை, வழக்கு முகாமை மற்றும் புதிய தன்னியக்க முறையொன்றைத் திட்டமிடுவதற்குத் தேவையான பரிந்துரைகளை உள்ளடக்கி நீதி அமைச்சுக்குப் பெற்றுக் கொடுத்தல்.
2. இலங்கையில் நீதிமன்ற முறைமையில் சேவையில் ஈடுபட்டுள்ள சுருக்கெழுத்தாளர்களுக்காக புதிய பயிற்சிகளை மேம்படுத்திக் கொள்வதற்கு நீதித்துறையல்லாத அலுவலர்களை பயிற்றுவிக்கும் நிறுவனங்களின் கீழ் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு உதவி மற்றும் நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொடுத்தல்.
3. நீதித்துறையல்லாத அலுவலர்களைப் பயிற்றுவிக்கும் நிறுவனத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்படுகின்ற நீதித்துறையல்லாத பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நீடிப்புச் செய்வதற்கு உதவியளித்தல்
4. உள்தாம் நீதித்துறையல்லாத பயிற்சி கற்கை நெறி பற்றிய மதிப்பீட்டு அறிக்கையொன்றைப் பெற்றுக் கொடுத்தல்.
5. சட்டவலையம் மற்றும் நீதி அமைச்சின் இணையத்தளத்தை நிர்மாணித்தல் மற்றும் மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்குதல்.

#### 5.1.4.2 சட்டத்தை வலுப்படுத்தல், நீதியை அணுகுதல் பலப்படுத்தல் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு நிகழ்ச்சித் திட்டம் (SELAJSI/UNDP)

##### a. சட்டமா அதிபர் திணைக்களத்தில் குவிந்துள்ள வழக்கு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தல்

சட்டமா அதிபர் திணைக்களத்தில் குவிந்துள்ள வழக்குகளை முடித்துக் கொள்வதற்கு உதவும் வகையில் போதைவஸ்து மற்றும் பிள்ளை துஷ்பிரயோக வழக்குகளுக்காக உதவுவதற்கு 8 சட்டத்தரணிகளுக்காக கருத்திட்டம் நிதி ஏற்பாடுகளைப் பெற்றுக் கொடுத்தது. இதன்மூலம் பெருமளவிலான வழக்குகள் முடித்துக் கொண்டுள்ளதுடன் துரிதமாக வழக்கை இனங்காணும் முறையொன்றும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

##### b. சட்ட உதவி பற்றிய தேசிய கொள்கை

சட்ட உதவி பற்றிய தேசிய கொள்கை செயற்பாட்டுத் திட்டமொன்றாக தயார் செய்து அதை சம்பந்தப்பட்ட பிரிவுகளிடம் சமர்ப்பித்து அவர்களினதும் அவதானிப்புகளுடன் விதிமுறைப்பட்டு

திட்டமொன்று தயார் செய்யப்பட்டதுடன், அதற்காக அமைச்சரவை அங்கீகாரம் 2016.03.31 ஆம் திகதி பெற்றுக் கொடுக்கப்பட்டது.

**C. குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகார சபைக்காக உதவியளித்தல்**

மேற்குறித்த அதிகார சபையினால் செய்யப்பட்ட கோரிக்கையொன்றின்படி அவ்வதிகார சபையின் நிருவாக அலுவல்களை விதிமுறைப்படுத்திக் கொள்வதற்காக முகாமைத்துவ மதியுரைநர் ஒருவரின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு கருத்திட்டத்திற்கான நிதியுதவி பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 200 பொலிஸ் அலுவலர்களுக்கு 2016.11.03 மற்றும் 04 ஆகிய தினங்களில் பயிற்சி பட்டறையொன்று நடத்தப்பட்டது.

**d. சிறைக் கைதிகளுக்காக சட்ட உதவி பெற்றுக் கொடுத்தல் தொடர்பாக முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்**

இக் கருத்திட்டத்தின் மூலம் பல்லேகெலே மற்றும் வீரவில திறந்தவெளி சிறை முகாம்களில் ஆண் பெண் தன்மையை அடிப்படையாகக் கொண்ட வன்செயல்கள் தொடர்பான சட்டமுறையான தொடர்புகள் பற்றிய புரிந்துணர்வை அளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கு ஒத்துழைப்பு பெற்றுக் கொடுக்கப்பட்டது. சட்ட உதவி ஆணைக்குழுவின், சட்டத்தரணிகள் சங்கத்தின் மற்றும் விடயம் தொடர்பில் ஆர்வம் காட்டும் ஏனைய ஆட்களினதும் பங்குபற்றுதலில் தெரிவு செய்யப்பட்ட சட்டத் தொனிப் பொருட்கள் பற்றிய தொலைக்காட்சி மற்றும் வானொலி கலந்துரையாடல் தொடரொன்றை நடாத்துவதற்கு வளத்துறை உதவிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

**e . பிரதான சட்டவாக்கங்கள் மற்றும் சட்டங்களை ஒன்றிணைத்தல் மற்றும்**

**மொழியெயர்ப்பு செய்தல் .**

ஒன்றிணைக்கப்பட்ட தண்டனை சட்டக் கோவை, குற்றவியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவைச் சட்டம், சான்றுகள் கட்டளைச் சட்டம் மற்றும் நீதித்துறைச் சட்டம், (மும்மொழிகளில்) அச்சடிப்பதற்காக அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. தற்போது குடியியல் நடவடிக்கை முறைச் சட்டக் கோவை ஒன்றிணைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

**f. இலங்கையில் உள்ள தண்டனை சட்ட முறைகள் பற்றிய கற்கை**

வழக்கு நடவடிக்கைகள் சம்பந்தமாக 8 மாவட்டங்களிலுள்ள மேல்நீதிமன்றங்கள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றங்கள் தொடர்பாக செய்யப்பட்ட கற்கையின் தீர்மானங்கள், சம்பந்தப்பட்ட போக்குகள் மற்றும் அனுபவங்களை இனங்காண்பதற்காக பகுப்பாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

**5.1.4.3 யுனிசெப் ஒத்துழைப்பு சிறுவர் பாதுகாப்பு மற்றும் நீதி பற்றிய நிகழ்ச்சித் திட்டம்**

- WCD பொலிஸ் அலுவலர்களைப் பயிற்றுவிப்பதற்கு பொலிஸ் விடயத் தொடரொன்று பேராசிரியர் ரவீந்திர பெர்னாந்து அவர்களால் தயார் செய்யப்பட்டு மும் மொழிகளிலும் அச்சிடப்பட்டது.
- யுனிசெப் ஒத்துழைப்பின்கீழ் செயல்படுகின்ற பிள்ளை பாதுகாப்பு மற்றும் நீதி பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் “மாவட்ட அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்துக்கான ஒத்துழைப்பு” (SDDP) என்னும் நிகழ்ச்சித் திட்டத்தின் விடயங்களைப் பயன்படுத்திக் கொண்டு பொலிஸ் அலுவலர்களை பயிற்றுவிக்கும் பயிற்சிப் பட்டறைகள் அநுராதபுரம், வவுனியா, மன்னார், மட்டக்களப்பு, அம்பாறை, மொணறாகலை, புத்தளம் ஆகிய ஏழு மாவட்டங்களின் பொலிஸ் நியாயாதிக்கங்களின் செயற்படுத்தப்பட்டது.
- பிள்ளை பாதுகாப்பு மற்றும் நீதி பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் யுனிசெப் ஒழுங்கமைப்பின் ஒத்துழைப்புடன் மற்றும் இலங்கை மன்றக் கல்லூரியின் ஒத்துழைப்புடன் மேலதிக பொலிஸ் பயிற்சித் தொடரொன்று நடாத்தப்படவுள்ளது. மேற்குறித்த பயிற்றுவித்தல் பற்றிய விபரங்கள் இறுதியாக தயார் செய்யும் புலமை செயலமர்வு நடாத்தப்படவுள்ளது. பயிற்சிகளின்போது மதியுரை மனோதத்துவம் மற்றும் பிள்ளை பாதுகாப்பு தொடர்பான தொழிலுக்கு அதிலுள்ள முக்கியத்துவத்தைப் பற்றி கவனம் செலுத்தப்படுகிறது.
- குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் வயதெல்லை தொடர்பான திருத்தங்கள்- குற்றமொன்றின் பொறுப்பை ஏற்கும் ஆகக் குறைந்த வயதெல்லையை தீர்மானிக்கும் கூட்டமொன்று நடைபெற்றதுடன், அப்போது ஆகக் குறைந்த வயதெல்லையை 12 வரை உயர்த்துவதற்கு தீர்மானிக்கும் அமைச்சரவை விஞ்ஞாபனம் சமர்ப்பிக்கப்பட்டு 2016.11.09 ஆம் திகதி அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது.
- பிள்ளை பாதுகாப்பு மற்றும் நீதி பற்றிய நிகழ்ச்சித் திட்டத்தின் மூலம் தற்போது அநுராதபுரம், மன்னார், அம்பாறை, மொணறாகலை, மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்கள் மேலும் சிறுவர்களின் நன்மைக்காக நீதிமன்றங்களாக ஆக்கும் நோக்கத்துடன் நவீனமயப்படுத்தப்படுகின்றன.



## 5.2 நிருவாக மற்றும் தாபன பிரிவு

நீதி அமைச்சு, நீதிமன்றங்கள் மற்றும் நீதி அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களின் தாபன அலுவல்கள் தாபனப் பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றன. பயிற்சி மற்றும் வினைத்திறனான மனித வளமொன்றைப் பெற்றுக் கொடுத்தலை உறுதிப்படுத்தல், நீதி நிருவாகக் கருமத்தின்போது தேவையான வசதிகளை வழங்குதல் மற்றும் ஏனைய கூட்டிணைப்பு அலுவல்களும் இப் பிரிவினால் செய்யப்படுகின்றன. அதன் கீழ் தேவைப்படுகின்ற பணியாட்டொகுதியை அங்கீகரித்துக் கொள்ளல், ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைத் தயார் செய்தல், தகுதியானவர்களைத் தெரிவு செய்தல், ஆட்சேர்ப்புச் செய்தல், பயிற்றுவித்தல், இடமாற்றஞ் செய்தல், பதவி உயர்வு செய்தல், ஒழுக்காற்று நடவடிக்கைகள், மேலதிகநேர பிரயாணச் செலவுகள், கடன் முற்பணங்களைப் பெற்றுக் கொடுத்தல், சான்றுப் பொருட்களைக் கையாளுவதற்குத் தேவையான கூட்டிணைப்பு அலுவல்கள் மற்றும் அவசியமாகும் போது சுற்றறிக்கைகளை வழங்குதல் என்பன இப்பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றன.

நீதி அமைச்சின் பணியாட்டொகுதியின் 263 அலுவலர்களினதும் நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட அட்டவணைப்படுத்தப்பட்ட அலுவலர்கள் அல்லாத நீதிமன்றங்களில் சேவையிலுள்ள 3819 அலுவலர்களினதும் சகல தாபன அலுவல்கள் இப்பிரிவினால் நிறைவேற்றப்படுகின்றன.

மேற்குறித்த பணிகள் உள்ளக பிரிவு, நீதிமன்ற நிருவாகப் பிரிவு, சமாதான நீதிவான் பிரிவு, திமர் மரண விசாரணையாளர் மற்றும் சட்ட மருத்துவப் பிரிவு, சமாதான நீதிவான்கள் மற்றும் உத்தியோகப்பற்றற்ற நீதிவான் மற்றும் சத்தியப் பிரமாண ஆணையாளர் பிரிவு, சத்தியப் பிரமாண மொழிபெயர்ப்பாளர் பிரிவு, போக்குவரத்துப் பிரிவு மற்றும் திணைக்களப் பிரிவு ஆகிய பிரிவுகளின் மூலம் செயற்படுத்தப்படுகின்றன.

### 5.2.1 உள்ளக நிருவாகப் பிரிவு

#### 5.2.1.1 புதிய பதவிகளை உருவாக்குதல்

புதிய மேலதிக செயலாளர் பதவியொன்றை உருவாக்குதல்

#### 5.2.1.2 ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளை தயார் செய்து அங்கீகரித்துக் கொள்ளல்

தீவு முழுவதிலும் அமைந்துள்ள 183 நீதிமன்றங்களினதும் சகல பேணல் வேலைகள் நீதி அமைச்சின் உட்கட்டமைப்பு பிரிவின் மூலம் செய்யப்படுகின்றன. பேணல் வேலைகளை மேலும் வினைத் திறனாகவும், பயனுள்ளதாகவும் மேற்கொண்டு செல்வதற்காக தச்சர், மேசன் மற்றும் தொழிலாளர்களைக் கொண்ட கூறொன்று தாபிக்கப்பட்டதுடன் அதற்காக புதிய ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகள் தயார் செய்யப்பட்டு அங்கீகரித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

- தச்சர், மேசன் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை
- தொழிலாளர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை

#### 5.2.1.3 ஆட்சேர்ப்புச் செய்தல்கள்

10பதவிகளுக்காக ஆட்சேர்ப்பு செய்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

பதவி	நிறைவேற்று நிலை	மூன்றாம் நிலை	இரண்டாம் நிலை	ஆரம்பநிலை	மொத்தம்
மேலதிக செயலாளர் (நீதிபதி)	01	-	-	-	01
உதவிச் செயலாளர்(சட்டம்)	01	-	-	-	01
தொழில்நுட்பஅலுவலர்	-	-	02	-	02
நீர்க்குழாய்	-	-	-	03	03
மின்சார	-	-	-	03	03
மொத்தம்	02	-	02	06	10

(பட்டோலை இல.01)

- இதற்கு மேலதிகமாக 03 நீர்க்குழாய் தொழினுட்பவலர் 03, மின்சார தொழினுட்பவலர், 05 தச்சர்கள் மற்றும் 05 மேசன் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

5.2.1.4 பயிற்சிகள் மற்றும் திறன்விருத்தி

நீதி அமைச்சில் சேவை செய்கின்ற பதவி நிலை அலுவலர்கள் தொடக்கம் சிற்றாழியர்கள் வரையிலான சகல ஊழியர் தரங்களையும் மேவுகின்ற வகையில் பின்வருமாறு பயிற்சிகள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.

5.2.1.4.1 உள்நாட்டுப் பயிற்சி

பயிற்சியின் தன்மை	அலுவலர்களின் எண்ணிக்கை	செலவு செய்யப்பட்ட மொத்த நிதி ஏற்பாடுகள் ரூபா
பட்டப் பின்படிப்பு கற்கைநெறி (நீதிபதிகளுக்காக சட்டம் பற்றிய கலைமானி பட்டமும் உட்பட)	24	8,597,700
மொழிப்பயிற்சி	16	226,500
தமிழ் மொழி பயிற்சி	97	44,000
மட்டம் II	60	
மட்டம் III		
உற்பத்தியாக்க மேம்பாட்டு மற்றும் கணினி பயிற்சி	06	30,000
தலைமைத்துவப் பயிற்சி	46	6,252,500
விடயப் பயிற்சிகள்	05	783,500
சம்பள முகாமைத்துவம்	02	12,000
தொழில்நுட்ப அலுவலர்களுக்கான பயிற்சி	11	38,500
நீர்குழாய் மற்றும் மின்சார அலுவலர்களுக்கான பயிற்சி	06	18,000
தொழில்நுட்ப அலுவலர்களுக்கான 03 நாள் பயிற்சி	18	300,000
தொழில்நுட்ப அலுவலர்களுக்கான தடைதாண்டல் தொடர்பான பயிற்சி	02	35,000
கொள்வனவு நடைமுறை	02	12,000
கொள்வனவு மிலோதா	04	400,000
கொள்வனவு நடைமுறை பதவி நிலை உத்தியோகத்தர்களுக்கான	50	360,000
E- Filling கருத்திட்டம்	21	780,000
மொத்தம்	118	17,889,700

➤ இதற்கு மேலதிகமாக அரசாங்கத்துடன் இணைந்த தொழிற் பயிற்சி நிறுவனங்களின் மூலம் 06 மாத நடைமுறைப் பயிற்சிக்காக ஆற்றுப்படுத்தப்பட்ட 28 பயிலுநர்களுக்காக நடைமுறைப் பயிற்சி பெற்றுக் கொடுத்து முடித்துக் கொண்டுள்ளதுடன் தற்போதும் 28 பயிலுநர்கள் பயிற்சி பெற்றுக் கொண்டிருக்கின்றனர்.

5.2.1.4.2 வெளிநாட்டுப் பயிற்சி

பயிற்சியின் தன்மை	அலுவலர்களின் எண்ணிக்கை	செலவு செய்யப்பட்ட மொத்த நிதி ஏற்பாடுகள்
நீதிபதிகள்- பயிற்சிகள் மற்றும் கருத்தரங்குகள்	177	92,059,054
அமைச்சின் அலுவலர்கள்- கருத்தரங்குகள்	11	4,395,896
அமைச்சின் அலுவலர்கள்- பயிற்சிகள்	07	4,575,795
மொத்தம்	102	100,980,745

(பட்டோலை இல. 03)

5.2.1.5 ஒழுக்காற்று விசாரணை

2016.01.01 ஆம் திகதி தொடக்கம் 2016.12.31 திகதி வரை 30 ஆரம்ப புலனாய்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதுடன் அவற்றுள் 09 ஆரம்ப புலனாய்வுகள் முடித்துக் கொள்ளப்பட்டுள்ளன. சந்தேகத்திற்குட்பட்ட அலுவலருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குப்

போதுமான குற்றச்சாட்டு காணக்கூடியதாக இல்லாத காரணத்தால் 04 ஆரம்ப புலனாய்வுகள் முடித்துக் கொள்ளப்பட்டன.

#### 5.2.1.6 கடன் அங்கீகரித்தல்

கடன் வகை	அலுவலர்களின் எண்ணிக்கை	
ஆதன வீட்டு	08	10,757,460
அவதி	123	10,171,613
பண்டிகை	203	2,030,000
விசேட	68	272,000
துவிச்சக்கரவண்டி	03	18,000
மொத்தம்	405	23,249,073

(பட்டோலை இல. 04)

#### 5.2.2 நீதிமன்ற நிருவாகப் பிரிவு

##### 5.2.2.1 புதிய பதவிகளை உருவாக்குதல்

புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நீதிமன்றங்களுக்காக 108 கனிஷ்ட பணியாட்டொகுதிகள் முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் மூலம் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டுள்ளன.

##### 5.2.2.2 ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளைத் தயார் செய்து அங்கீகரித்துக் கொள்ளல்

- கட்டளை சேவகர், எழுத்தாணை நிறைவேற்றுநர் மற்றும் நீதிமன்ற கூவுநர், கட்டியக்காரர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புச் செய்யும் நடவடிக்கை முறை
- நீதிமன்றப் பாதுகாவலர், பிஸ்கால் பியொன், பிஸ்கல் தாதித்தாய்மார்களுக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை

##### 5.2.2.3 ஆட்சேர்ப்புச் செய்தல்

290 பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்தல்கள் செய்யப்பட்டுள்ளன.

பதவி	நிறைவேற்று	மூன்றாம் நிலை	இரண்டாம் நிலை	ஆரம்ப	மொத்தம்
கா.சே.சே	-	-	-	115	115
பிஸ்கால் பியொன்	-	-	-	61	61
பிஸ்கால் (தாதித்தாய்)	-	-	-	28	28
நீதிமன்றப் பாதுகாவலர்	-	-	-	86	86
மொத்தம்	-	-	-	290	290

(பட்டோலை இல. 05)

- இதற்கு மேலதிகமாக கட்டளைச் சேவகர், எழுத்தாணை நிறைவேற்றுநர், நீதிமன்றக் கூவுநர், கட்டியக்காரர் 341 பதவிகளுக்காக ஆட்சேர்ப்புச் செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

##### 5.2.2.4 பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிடுதல்

பறிமுதல் செய்யப்படுகின்ற மற்றும் உரிமை கோரப்படாத சான்றுப் பொருட்களை ஏலமிடுதலைக் கூட்டிணைப்புச் செய்தல் இவ்வமைச்சின்மூலம் செய்யப்படுகிறது. அதன்படி ஏலங்களின் மூலம் பெறப்பட்ட வருமானம் பின்வருமாறு.

ஏலங்களின் எண்ணிக்கை	வருமானம் (ரூபா)
155	38,972,747

(பட்டோலை இல. 06)



மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மண் மற்றும் மரங்கள் சமய வணக்கத் தலங்களுக்கு மற்றும் அரசாங்க நிறுவனங்களுக்கு சலுகை விலையில் வழங்குவதற்காக நீதி அமைச்சு சுற்றறிக்கை 05/2016 வழங்கப்பட்டதுடன் அதன்கீழ் மண் வழங்குவதற்காக 379 உரிமங்கள் இதுவரை வழங்கப்பட்டுள்ளன.

#### 5.2.2.5 காதி நீதிமன்றங்கள்

காதி நீதிபதிகளால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை கவனத்திற் கொண்டு காதி நீதிபதிகளின் படிக்களை அதிகரிப்புச் செய்வதற்கான அமைச்சரவை விஞ்ஞாபன இல 16/2269/731/043 30ம் திகதி நவம்பர் 2016 ல் அனுமதிபெறப்பட்டுள்ளது.

படி	2007 தொடக்கம் செலுத்தப் படுகின்ற படி	2016.12.01 உத்தேச படி
காதி நீதிபதிகளுக்காக	ரூபா 6000	ரூபா 7,500
துணைச் சேவைகள் மற்றும் காகிதாதிகளுக்காக	ரூபா 5000	ரூபா 6,250
மொத்தம்	ரூபா 11000	ரூபா 13,750

(பட்டோலை இல. 07)

#### 5.2.2.6 நீதிமன்றங்கள் மற்றும் நீதிபதிகளுக்காக வசதிகளை வழங்குதல்

##### 5.2.2.6.1 தொலைத் தொடர்பு வசதிகளை வழங்குதல்

- 16 நீதிமன்றங்களுக்கு உள்ளக தொலைபேசி முறைமைகளைப் பெற்றுக் கொடுத்தல் உட்பட தொலைத் தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக 2,818,548/- ரூபா நிதி ஏற்பாடுகள் ஒதுக்கிக் கொடுக்கப்பட்டுள்ளன.
- மீயுயர் நீதிமன்ற நீதிபதிகளின் தொலைத் தொடர்பு படிக்களை அதிகரிப்புச் செய்தல் சம்பந்தப்பட்ட நீதி அமைச்சு சுற்றறிக்கை 03/2016 வழங்கப்பட்டுள்ளது.

பதவி	கடமை அலுவலக தொலைபேசி		கடமை இல்ல, கையடக்க தொலைபேசி மற்றும் இணையத்தள வசதிகளுக்கான படி	
	முன்னர்	பின்னர்	முன்னர்	பின்னர்
உயர்நீதிமன்ற நீதிபதிகள்	5,000	1,500	15,000	18,500
மேன்முறையீட்டு நீதிபதிகள்	5,000	1,500	15,000	18,500

(பட்டோலை இல. 08)

#### 5.2.2.6.2 புத்தகப் படி

மேல்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சகல முதனிலை நீதிமன்ற நீதிபதிகளுக்காக 20,000 ரூபாவாகிய மாதாந்த புத்தகப் படியொன்றை வைத்துக் கொள்வதற்குத் தேவையான அமைச்சரவை அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டு நீதி அமைச்சு சுற்றறிக்கை இல. 07/2016 வழங்கப்பட்டுள்ளது.

#### 5.2.3 சமாதான நீதிவான் பிரிவு

1954/34 ஆம் இலக்க 2016.02.18 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானப் பத்திரிகையின் மூலம் கிராம உத்தியோகத்தர்கள் சம்பந்தப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுக்கான பதவி வழியில் சமாதான நீதிவான்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாண்டினுள் சமாதான நீதிவான்களாக நியமித்தல்

நியமனத்தின் தன்மை	எண்ணிக்கை
தீவு முழுவதுக்கும்	3793
நீதிமன்ற வலயத்திற்கு	1576

பதவி வழியில்(கிராம உத்தியோகத்தர்கள்)	14022
மொத்தம்	19391

(பட்டோலை இல. 09)

- 1897 சமாதான நீதிவான் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

#### 5.2.4 திடீர் மரண விசாரணையாளர் மற்றும் சட்ட மருத்துவர் பிரிவு

தீவு முழுவதிலும் 674 திடீர் மரண விசாரணையாளர் பிரிவுகளை மேவுகின்ற வகையில் 564 திடீர் மரண விசாரணையாளர்கள் சேவையில் ஈடுபட்டுள்ளதடன், 16 பிரிவுகளை மேவுகின்ற வகையில் 16 திடீர் மரண விசாரணையாளர்கள் இவ்வாண்டில் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 04 மாவட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிபுணத்துவ சட்ட மருத்துவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளை ஆராய்ந்து பார்த்து நிபுணத்துவ சட்ட மருத்துவர்களின் படிக்களை அதிகரிப்புச் செய்தல் பற்றிய நீதி அமைச்சு சுற்றறிக்கை இல . 4/2016 வழங்கப்பட்டது.

	முன்னைய செலுத்துதல்கள்		புதிய செலுத்துதல்கள்	
	நிபுணத்துவ சட்ட மருத்துவர்களுக்காக	நிபுணத்துவ மல்லாத சட்டமருத்துவர்களுக்காக	விசேட சந்தர்ப்பங்கள்	விசேடமல்லாத சந்தர்ப்பங்கள்
பிரேத பரிசோதனை கண்காணிப்புக்காக நீதவானின் கட்டளையின் மீது செய்யப்படுகின்ற பிரேத பரிசோதனை ஒன்றுக்காக	-	-	ரூபா. 1000	ரூபா 750
திடீர்மரண விசாரணையாளரின் கோரிக்கையின் மீது செய்யப்படுகின்ற மரண விசாரணை ஒன்றுக்காக	-	-	ரூபா 3000	ரூபா 1500
மாதாந்தளிப்பொருள் படி	140 லீற்றர்	இல்லை	170 லீற்றர்	இல்லை
சட்ட மருத்துவ அறிக்கையை வழங்கல்	ரூ. 250	ரூ. 250	ரூ. 500	ரூ. 500

(பட்டோலை இல. 10)

#### 5.2.5 சமாதான நீதிவான் மற்றும் உத்தியோகப்பற்றற்ற நீதவான் மற்றும் சத்தியப்பிரமாண ஆணையாளர் பிரிவு

- தொழிலில் 15 வருட சேவைக் காலத்தைப் பூர்த்தி செய்துள்ள 67 சட்டத்தரணிகள் சமாதான நீதிவான் மற்றும் உத்தியோகப்பற்றற்ற நீதவான்களாக இவ்வாண்டினுள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- உயர் நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் செய்த 722 சட்டத்தரணிகள் சத்தியப்பிரமாண ஆணையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

#### 5.2.6 சத்தியப் பிரமாணம் செய்த மொழியெர்ப்பாளர்

தற்போது சத்தியப் பிரமாணம் செய்த 1663 மொழியெயர்ப்பாளர்கள் தீவு முழுவதிலும் பரவியுள்ளதடன் சத்தியப்பிரமாண செய்த மொழியெயர்ப்பாளர்களால் மொழியெயர்ப்புச் செய்யப்படுகின்ற ஆவணங்களை அத்தாட்சிப்படுத்துவதற்காக இவ்வமைச்சுக்கு வருகை தர வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்ததனால் பொது மக்கள் பெரும் வசதியின்மைகளுக்கு முகம் கொடுக்க நேரிட்டதுடன் வெளிநாட்டிலுவல்கள் அமைச்சுடன் கலந்தாலோசிக்கப்பட்டு சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளுக்காக சத்தியப்பிரமாணம் செய்த

மொழிபெயர்ப்பாளர்களால் 'மொழிபெயர்ப்புச் செய்யப்படுகின்ற ஆவணங்களை வெளிநாட்டலுவல்கள் அமைச்சிலேயே அத்தாட்சிப்படுத்திக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

### 5.2.7 போக்குவரத்துப் பிரிவு

மேல்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்களுக்காக போக்குவரத்து வசதிகளை வழங்கல், வாகனங்களைக் காப்புறுதி செய்தல், சகல வாகனங்களினதும் பேணல் வேலைகள் இப்பிரிவினால் செய்யப்படுகின்றன.

### 5.3 அலுவலக வாகனங்களை காப்புறுதி செய்தல்

நிறுவனம்	அலுவலக வாகனங்களின் எண்ணிக்கை		தொகை(ரூபா)
அமைச்சுப் பணியாட்டொகுதி	19	(பூரண)	1,745,951
சட்ட அலுவலர்களின் அலுவலக வாகனங்கள்	149	(பூரண)	6,896,126
அமைச்சின் அலுவலக வாகனங்கள்	46	(பூரண)	1,759,411
	01	(மூன்றாம் தரப்பினர்)	745
மொத்தம்	215		10,402,234

(பட்டோலை இல. 11)

- வர்த்தக தீர்வை வரிகள் மற்றும் முதலீட்டுக் கொள்கைச் சுற்றறிக்கை இல. 01/2016 சட்டத்தின் கீழ் மோட்டார் வாகன இறக்குமதி /கொள்வனவு செய்வதற்காக 78 சட்ட அலுவலர்களுக்கு உரிமப் பத்திரங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்டன.
- தேசிய வரவு செலவுச் சுற்றறிக்கை 01/2016 தொழிற்பாட்டு மற்றும் குத்தகை முறையின் கீழ் மேல்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்களுக்காக 24 வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு 89 வாகனங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அங்கீகாரத்துக்காக தேசிய வரவு செலவு திணைக்களத்திற்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளது.
- அலுவலக வாகனங்களைப் பெற்றுக் கொள்ளாத மேல்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் சட்ட அலுவலர்களுக்கு செலுத்தப்படுகின்ற மாதாந்த போக்குவரத்துப் படி மேல்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் விசேட தரத்தின் சட்ட அலுவலர்களுக்காக 60,000.00 ரூபாவாகவும் ஏனைய முதலிலை சட்ட அலுவலர்களுக்காக நீதி அமைச்சு சுற்றறிக்கை 08/2016 இன் மூலம் 50,000 அதிகரிப்புச் செய்யப்பட்டுள்ளது.
- தேசிய வரவுசெலவு சுற்றறிக்கை இல.01/2016 தொழிற்பாட்டுக் குத்தகை முறையின்கீழ் வாகனங்களைப் பெற்றுக் கொள்ளும்போது வெளிவாரி திறத்தவர்களால் செலுத்தப்படுகின்ற தொகையை தமது சொந்த வாகனங்களைப் பயன்படுத்தும் மேல்நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் விசேட தரத்தின் நீதித்துறை உத்தியோகத்தர்களுக்கு மாதாந்தம் 200,000 ரூபாவாக மற்றும் ஏனைய நீதித்துறை உத்தியோகத்தர்களுக்கு 135, 000 ரூபாவாக அதிகரிப்பு செய்தல் பற்றி ஆராய்ந்து பார்ப்பதற்கு சனாதிபதி செயலாளருக்கு அறிவித்து அனுப்பப்பட்டுள்ளது.

### 5.2.8 திணைக்களப் பிரிவு

#### 5.2.8.1 புதிய பதவிகளை உருவாக்குதல்

நிறுவனம்	நிறைவேற்று	மூன்றாம் நிலை	இரண்டாம் நிலை	ஆரம்ப நிலை	மொத்தம்
சட்டவரைநர் திணைக்களம்	-	-	02	-	02
அரசாங்கப் பகுப்பாய்வாளர்	01	-	-	-	01

குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்கான தேசிய அதிகார சபை	08	22	10	12	52
மொத்தம்	09	22	12	12	55

(பட்டோலை இல. 12)

#### 5.2.8.2 ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறைகளை அங்கீகரித்தல்

- பிரதி பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் பதவிக்கான நிறைவேற்று சேவைகள் வகுதிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- அரசாங்கப் பகுப்பாய்வுத் திணைக்களத்தின் கண்காணிப்பு முகாமைத்துவ உதவியாளர் தொழில்நுட்ப சேவைகள் வகுதிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- சட்டவரைநர் திணைக்களத்தின் மேலதிக சட்டவரைநர் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- இலங்கை நீதிபதிகளின் நிறுவனத்தின் ஆராய்ச்சி அலுவலர் பதவிக்கான ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
- மீயுயர் நீதிமன்றக் கட்டடத் தொகுதியின் முகாமைத்துவச் சபைக்காக அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான ஆட்சேர்ப்புச் செய்யும் மற்றும் பதவி உயர்வு செய்யும் நடவடிக்கை முறை பின்வருமாறு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
  - ஆரம்பநிலை – தொழினுட்பம் அல்லாத
  - ஆரம்ப நிலை – தொழினுட்ப
  - முகாமைத்துவ உதவியாளர் (தொழினுட்பம் அல்லாத)
  - கனிட்ட முகாமையாளர்.
  - முகாமையாளர்

#### 5.2.8.3 நியமித்தல்கள்

நிறுவனம்	பதவி	பதவிகளின் எண்ணிக்கை
சட்டமா அதிபர் திணைக்களம்	அரசாங்க வழக்கறிஞர்	17
சட்டவரைநர் திணைக்களம்	உதவி சட்ட வரைநர்	05
தொழில் நியாய சபைச் செயலகம்	உதவிச் செயலாளர்	21
மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு	மத்தியஸ்த பயிலுநர்	14

(பட்டோலை இல. 13)

- சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் செயலாளர் பதவிக்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டு அடிப்படைத் தகைமைகளை பூர்த்தி செய்திருந்த விண்ணப்பதாரர்கள் இருவருக்காக நேர்முகப் பரீட்சைகள் நடாத்தப்பட்டபோதிலும் அவ்விருவரும் அப்பதவியில் நியமிப்பதற்கான தகைமைகளைப் பூர்த்தி செய்திருக்கவில்லை என நேர்முகப் பரீட்சை சபையால் தீர்மானிக்கப்பட்டது.
- கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் செயலாளர் பதவியின் வெற்றிடத்துக்காக மட்டுப்படுத்தப்பட்ட அடிப்படையில், திறந்த அடிப்படையில் மற்றும் அமைச்சரவைத் தீர்மானமொன்றின் பிரகாரம் மூன்று தடவைகள் விண்ணப்பங்கள் கோரப்பட்ட போதிலும் ஒரு விண்ணப்பமாவது சமர்ப்பிக்கப்படவில்லை.
- சட்டவரைநர் திணைக்களத்தின் பிரதி சட்டவரைநர் பதவிக்கு ஒரு உத்தியோகத்தர், பதவி உயர்வு செய்யப்பட்டுள்ளார்.

- சட்ட ஆணைக்குழுத் திணைக்களத்தின் உதவிச் செயலாளர் 02 பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக விண்ணப்பங்கள் கோரப்பட்டதுடன் 31 விண்ணப்பங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. நேர்முகப் பரீட்சையை நடாத்துவதற்காக திகதியொன்றை நியமித்துக் கொள்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
- தொழில் நியாய சபையின் பேச்சு மொழிபெயர்ப்பாளர் 07 பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு கோரப்பட்ட விண்ணப்பங்களில் தகைமைகளைப் பூர்த்தி செய்த விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 584 ஆகும்.
- தொழில் நியாய சபையின் 17 சுருக்கெழுத்தாளர் பதவிகள் மற்றும் கடன் இணக்க சபைத் திணைக்களத்தின் 03 சுருக்கெழுத்தாளர் பதவிகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2016 திசம்பர் மாதம் 05,06 மற்றும் 07 ஆம் திகதிகளில் தொழிற் பரீட்சை நடாத்தப்பட்டது.

### 5.3 கணக்குகள் பிரிவு

அமைச்சின் கணக்கீட்டு முறையை வினைத்திறனுள்ளதாகவும் பயனுறுதியுள்ளதாகவும் மேம்படுத்துவதற்காக 2016ம் ஆண்டில் கீழே குறிப்பிட்டவாறு அமைச்சு நிருவாகம் மற்றும் நீதிமன்ற நிருவாகம் ஆகிய செலவின தலைப்புகளின் கீழ் வரும் கணக்குகளை சீர்செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இதற்காக நீதி அமைச்சிற்கு பின்வருமாறு நிதி ஏற்பாடுகள் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளன.

1. கௌரவ அமைச்சரின் அலுவலகம்
2. நீதி அமைச்சு நிருவாகம்
3. நீதி மன்றங்களின் நிருவாகம்
4. மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு
5. இலங்கை சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் இலங்கை நீதிபதிகள் நிறுவனம்

நிதி ரீதியான முன்னேற்றம் (2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரை)

அமைச்சு நிருவாகம் 110-1, 2 & 3

விபரம்	ஒதுக்கம் (ரூபா மில்.)	செலவு (ரூபா மில்.)
மீண்டெழும் செலவினம்	841.49	746.63
மூலதன செலவினம்	505.50	320.25
<b>மொத்தம்</b>	<b>1,346.99</b>	<b>1,066.88</b>

நீதிமன்ற நிருவாகம் 228- 1 & 2

விபரம்	ஒதுக்கம் (ரூபா மில்.)	செலவு (ரூபா மில்.)
மீண்டெழும் செலவினம்	5,433.03	5,267.03
மூலதன செலவினம்	1,454.65	1,213.86
<b>மொத்தம்</b>	<b>6,887.68</b>	<b>6,480.89</b>

## 5.4 உட்கட்டமைப்புப் பிரிவு

நீதி அமைச்சின் உட்கட்டமைப்புப் பிரிவானது நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணித்தல், பேணல், மற்றும் காணி கொள்ளல் போன்ற நீதிமன்ற முறைமைக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதன் மூலம் அமைச்சில் முக்கிய பணியொன்றை ஆற்றுகின்றது.

அமைச்சினால் மேற்கொள்ளப்படும் கருத்திட்டங்கள் கீழ்வரும் மூன்று வகைகளில் அமுற்படுத்தப்படும்.

- பாரியளவிலான கருத்திட்டங்கள்
- சிறியளவிலான கருத்திட்டங்கள்
- புனருத்தாபன கருத்திட்டங்கள்

பின்வரும் கருத்திட்டங்கள் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன

### 5.4.1 பாரியளவிலான கருத்திட்டங்கள்

கருத்திட்டம்	மொத்த மதிப்பீடு ரூ.மில்	2016 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு	நிதி ரீதியான முன்னேற்றம் 31/12/2016		பௌதீக ரீதியான முன்னேற்றம் 31/12/2016
			ரூ. மில்	%	%
காலி நீதிமன்றக் கட்டிடத் தொகுதி	823.15	45.12	45.12	100%	44%
ஹோமாகம நீதிமன்றக் கட்டிடத் தொகுதி	470.81	212.44	212.44	100%	100%
வத்தளை நீதிமன்ற கட்டிடத்தொகுதி நிலை 1	194.11	63.70	58.82	92%	94%
வத்தளை நீதிமன்ற கட்டிடத்தொகுதி நிலை 11	170.54	22.70	22.70	100%	10%
கலகெதர நீதிமன்றக் கட்டிடம்	70.11	34.64	34.64	100%	90%
மாத்தறை நீதிமன்றக் கட்டிடம்	1119.55	229.63	229.63	100%	12%
மொத்தம்	2847.27	608.237	603.352		

### 5.4.2 சிறியளவிலான கருத்திட்டங்கள்

கருத்திட்டம்	2016 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு	நிதி ரீதியான முன்னேற்றம் 31/12/2016	
		தொகை ரூ. மில்	%
சிறியளவிலான 25 கருத்திட்டங்கள்	158.88	158.53	100%



#### 5.4.3 புனருத்தாபன கருத்திட்டங்கள்

கருத்திட்டம்	2016 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு	நிதி ரீதியான முன்னேற்றம் 30/9/2016	
புனருத்தாபன கருத்திட்டங்கள்	தொகை ரூ. மில்	தொகை ரூ. மில்	%
	200.00	197.58	99%

#### 5.4.4 பின்வரும் பாரியளவிலான கருத்திட்டங்கள் அமுல்படுத்தப்படுகின்றன

##### 1 காலி நீதிமன்றக் கட்டிடத் தொகுதி



##### 2 வத்தளை நீதிமன்றக் கட்டிடத் தொகுதி



##### 4. கலகெதர நீதிமன்றக் கட்டிடம்



5 மாத்தறை நீதிமன்றக் கட்டிடம்



5.4.5 2016.01.01 இல் இருந்து 2016.12.31 வரை நிறைவு செய்யப்பட்டவை

ஹோமகம நீதிமன்றக் கட்டிடம்



5.4.5 கீழ்வரும் சிறியளவிலான கருத்திட்டங்கள் 2016.01.01 இல் இருந்து 2016.12.31 வரை அமுல்படுத்தப்பட்டன.

	கருத்திட்டங்கள்	மொத்த மதிப்பீடு ரூ.மில்.	2016 ஆம் ஆண்டிற்கான ஒதுக்கீடு ரூ.மில்.	2016.12.31 ஆம் ஆண்டிற்கான செலவு ரூ.மில்.
1	மூதூர் மாவட்ட / நீதிவான் நீதிமன்றக் கட்டிடம்	37.14	20.08	20.08
2	புத்தளம் நீதிவான் நீதிமன்ற கட்டிடமும் சிறுவர்களுக்கான விளையாட்டு இடமும்	2.28	1.59	1.50
3	கண்டிமாவட்ட நீதிமன்றத்தில் பௌத்த நீதிமன்றத்தையும் ஆவணக் காப்பறையையும் நிருமாணித்தல்	4.35	3.99	3.76
4	பதுளை நீதிமன்ற கட்டிடத் தொகுதியில் அலுவலகம் மற்றும் போசனசாலையை நிருமாணித்தல்	8.50	3.55	2.47
5	கேகாலை குடியியல் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முதலாம் மாடியை நிருமாணித்தல்	12.86	3.33	1.47
6	கல்பிட்டிய சுற்று நீதிவான் நீதிமன்ற கட்டிடம்	22.67	2.62	0.41
7	நிக்கவரெட்டிய நீதிவான் நீதிமன்றத்தில் ஆவணக் காப்பறை மற்றும் சான்றுப்பொருள் அறையை நிருமாணித்தல்	95.15	50.65	44.83



	கல்கமுவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆவணக் காப்பறை மற்றும் சான்றுப்பொருள் அறையை நிருமாணித்தல் ஆனமடுவு நீதிவான் நீதிமன்றத்தில் ஆவணக் காப்பறை மற்றும் சான்றுப்பொருள் அறையை நிருமாணித்தல் கெட்டிபொல நீதிவான் நீதிமன்றத்தில் ஆவணக் காப்பறை மற்றும் சான்றுப்பொருள் அறையை நிருமாணித்தல்			
8	வெல்லவாய நீதிமன்ற ஆவண காப்பறை	19.16	5.92	1.31
9	எம்பிலிபிட்டிய நீதிமன்ற சுற்றுமதில் மற்றும் நீதிபதி பங்களா நிரமாணித்தல்	68.57	22.98	26.27
10	கம்பஹா உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிமன்ற புனர்நிரமானம்	3.61	3.21	-
11	மினுவாங்கொடை மாவட்ட நீதிமன்ற காவலாளி கூடு, மோட்டார் வண்டி நிறுத்தி வைக்கப்படும் இடம், பதிவாளர் அறை பிரித்தடைத்தல்	0.92	0.83	0.08
12	சாய்ந்தமருது காதி நீதிமன்றம் நிரமாணித்தல்	5.39	0.91	0.57

**5.4.6** கீழ்வரும் சிறியளவிலான கருத்திட்டங்கள் 2016.01.01 இல் இருந்து 2016.12.31வரை அமுல்படுத்தப்படுகின்றன

கருத்திட்டம்	மொத்த மதிப்பீடு ரூ.மில்	2016 க்கான ஒதுக்கீடு ரூபா மில்	2016.12.31 ஆம் ஆண்டிற்கான செலவு ரூ.மில்.	பொளதீக முன்னேற்றம் (%)
1 களுவாஞ்சிக்குடி நீதிமன்ற ஆவண காப்பறை மற்றும் சான்றுப்பொருள் அறை நிரமாணித்தல்	20.96	12.07	3.90	79%
2 காலி மாவட்ட நீதிமன்ற எல்லை மதி சாப்பாட்டறை நிரமாணித்தல்	6.69	3.27	0.75	60%
3 திஸ்ஸமஹராம மாவட்ட, நீதிமன்ற ஆவண காப்பறை நிரமாணித்தல்	12.03	7.04	5.41	98%
4 எல்பிட்டிய நீதிமன்ற அலுவலக கட்டிட நிரமாணித்தல்	10.73	8.73	7.86	83%
5 எம்பிலிபிட்டிய, வெல்லவாய நீதிமன்ற ஆவண காப்பறை, சான்று பொருள் அறைகளுக்கான இறாக்கை பொருத்துதல்	9.15	6.75	0.76	40%
6 பொலன்னறுவை உயர்நீதிமன்ற நீதிபதியின் பங்களா நிரமாணித்தல், பிப் நீதிமன்ற பங்களா நிரமாணித்தல்	32.98	10.69	7.82	45% பிபில பொலன்னறுவை 53%
7 கஸ்பாவ மாவட்ட, நீதிமன்ற நீதிமன்ற ஆவண காப்பறை மற்றும் சான்றுப்பொருள் அறை நிரமாணித்தல்	25.63	14.60	13.52	98%
8 அம்பாறை நீதிமன்ற நீதிமன்ற கட்டிடம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டு இடங்கள் நிரமாணித்தல்	4.67	1.06	-	20%

5.47 கீழ்வரும் கருத்திட்டங்கள் 2016.01.01 இல் இருந்து 2016.12.31 வரை புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளன.

	கருத்திட்டம்	மொத்த ஒதுக்கீடு ரூபா மில்	கருத்திட்ட. எண்ணி	மொத்த செலவு 31.12.2016 ரூபா மில்
1	அமைச்சு	31.57	15	31.57
2	கொழும்பு	12.96	34	12.96
3	களுத்தறை	11.34	44	11.19
4	காலி	4.05	23	4.05
5	மாத்தறை	1.42	09	1.28
6	மட்டக்களப்பு	6.94	10	6.94
7	யாழ்ப்பாணம்	6.43	18	6.43
8	நீர்கொழும்பு	0.60	05	0.60
9	கம்பஹ	1.81	14	1.73
10	குருணாகல	4.62	29	4.62
11	கண்டி	5.64	24	5.64
12	அவிசாவல	1.99	05	1.99
13	இரத்தண்புர	9.10	32	8.84
14	பதுளை	1.44	15	1.43
15	அநுராதபுர	8.66	22	8.61
16	கேகாலை	13.90	26	13.30
17	சிலாபம்	0.67	09	0.67
18	வவுனியா	1.80	14	1.80
19	அம்பாறை	0.57	09	0.57
20	திருகோணமலை	3.78	30	3.78
21	நுவரெலியா	0.26	08	0.26
22	மொனராகலை	3.31	10	2.97
23	பொலநறுவ	3.85	04	3.85
24	கல்முனை	0.19	06	0.19
25	தங்காலை	9.02	21	9.02
26	கட்டிடங்கள் திணை	51.15	09	50.51
27	ஏனைய திணை	2.79	02	2.66
	மொத்தம்	200.00	447	197.46

## 5.5 அபிவிருத்திப் பிரிவு

5.5.1 அபிவிருத்திப் பிரிவின் மூலம் 2016.01.01 முதல் 2016.12.31 வரையிலான காலப்பகுதிக்குள் நிறைவேற்றப்பட்ட பணிகள்

5.5.1.1 நீதி அமைச்சுக்குச் சொந்தமான காணிகளின் நிர்ணயத்தை உறுதிப்படுத்தல்

காணி நிர்ணயம் சம்பந்தமாக அபிவிருத்திப் பிரிவினால் 2016.01.01 முதல் 2016.12.31 வரை நிறைவேற்றப்பட்ட பணிகள்

1. புதிய நீதிமன்றங்களைத் தாபிப்பதற்கு அலுவலக வாசஸ்தலங்களை நிர்மாணிப்பதற்கு மற்றும் சுற்று நீதிமன்றங்களுக்காக நிரந்தர கட்டடங்களை நிர்மாணிப்பதற்கு தகுதியான காணிகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்
  - a. கொழும்பு புதிய நீதிமன்றத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக பீ.சீ.சீ. லங்கா நிறுவனத்திற்குச் சொந்தமான பூமியில் 6 ஏக்கர் (1.80618 ஹெக்டேயர்) நிலத்தைப் பெற்றுக் கொள்வதற்காக அமப/16/0597/731 ஆம் இலக்க 2016.04.20 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது காணியை உரித்தாக்கிக் கொள்ளல் சம்பந்தப்பட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
  - b. காலி நீதிமன்றத் தொகுதியை நிர்மாணிப்பதற்காக பூஸா பிரதேசத்தில் இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையிடம் காணிகளில் போதுமான இடப்பரப்பொன்றைப் பெற்றுக்கொள்வதற்காக அமப/16/0787/731/023 ஆம் இலக்க 2016 பூன் மாதம் 15 ஆம் திகதிய அமைச்சரவை தீர்மானத்தின் படி அங்கீகாரம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது. காணியை உரித்தாக்கிக் கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
2. தற்போது நீதிமன்றங்கள் தாபிக்கப்பட்டுள்ள காணிகளை நிர்ணயம் செய்வதற்காக தகவல்களை திரட்டுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
  - a. காணிகளை நிர்ணயம் செய்வதற்காக சகல நீதிமன்றங்களின் மூலம் தகவல்கள் கோரப்பட்டதுடன் தற்போது தகவல்கள் பெற்றுக்கொடுக்கப்பட்ட 56 நீதிமன்றங்களின் காணிகள் பற்றிய தகவல்கள் இடாப்பு ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. 2017.03.31 ம் திகதியின் போது சகல நீதிமன்றங்களினதும் தகவல்களை உள்ளடக்கிய காணி தகவல் இடாப்பு பூரணப்படுத்தப்பட உள்ளது.
3. காணிகளை நிர்ணயம் செய்து கொள்ளும் போது பிரதேச செயலாளர்களால் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை துரிதமாக நிறைவேற்றிக் கொள்வதற்காக தேவையான ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு 2016.07.16 மற்றும் 15 ஆகிய இரு நாட்களில் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது செயலாளர்களுக்கு அறிவுட்டப்பட்டதுடன் 14 மாவட்ட செயலாளர்களுடன் காணிகளை நிர்ணயம் செய்து கொள்வதற்கு தேவையான உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக கோரிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.
  - a. அதன்படி 2016.12.31 ம் திகதியின் போது 11 மாவட்ட செயலாளர்களால் 22 பிரதேச செயலாளர்கள் காணிகளை நிர்ணயம் செய்தல் சம்பந்தமாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மாவட்ட செயலாளர் பிரிவு	சம்பந்தப்பட்ட இடம் தொடர்பான பிரதேச செயலாளர் பிரிவு	2016.12.31 ஆம் திகதிய முன்னேற்றம்
கொழும்பு	டாம் வீதிய, கொழும்பு	-
கம்பஹா	மகர	2016.11.09 ஆம் திகதி மாவட்ட செயலாளரின் தலைமையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டது. காணிகளை அளவீடு மற்றும் எல்லைக் செய்வதற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது
மொனராகலை	புத்தல	26.08.2016 வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளன
கேகாலை	ருவன்வெல்ல	23.08.2016 வழிகாட்டல் வழங்கப்பட்டுள்ளன
பதுளை	பிபில, தணமல்வில	காணியை மாற்றுவதற்கான வெளிப்படுத்துகை அனுப்பப்பட்டது

குருநாகல்	குளியாபிட்டிய - மேற்கு குருநாகல், ரிதீகம், பொல்காவெல	காணியை மாற்றுவதற்கான ஒப்புதல் பெளத்த விவகாரங்கள் ஆணையாளருக்கு அனுப்பப்பட்டது - 05.10.2016
நுவரெலியா	வலப்பனே, கொத்தமலை ஹங்குராங்கெத்த, ஹட்டன்,	26.08.2016 தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன
கண்டி	தும்பனை  தெல்தொட,	கலகெதர நீதவான் நீதிமன்ற காணி தொடர்பான பதிவேடுகள் காணி ஆணையாளர் நாயகம் மத்திய மாகாண சபைக்கு 10.11.2016 ஆம் திகதி அனுப்பப்பட்டுள்ளது.  தெல்தொட பிரதேச செயலாளர் பிரிவிருள் நீதி அமைச்சிற்குரிய இடம் இல்லையென 10.11.2016 அறிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு	வாழைச்சேனை வெருகல்	- -
அம்பாறை	பொத்துவில்,  அம்பாறை,  லகுகல்	08.08.2016 தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன பொருத்தமான இடம் இல்லையென 14.09.2016 அறிவிக்கப்பட்டுள்ளது.  நினைவூட்டல் கடிதம் 03.11.2016 அனுப்பப்பட்டுள்ளது.
காலி	ஹிக்கடுவ, பத்தேகம்,  தவலம	10.08.2016 மற்றும் 22.09.2016 தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன.  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வழிகாட்டல்களுக்காக 28 அக்டோபர் 2016 கடிதம் அனுப்பப்பட்டது
இரத்தினபுரி	எம்பிலிபிட்டிய, இரத்தினபுரி	18.08.2016 தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன
களுத்துறை	களுத்துறை, பண்டாரகம்	காணி கொள்ளல் தொடர்பான திருத்தங்களின் சிபார்சுகள் காணி அமைச்சிடமிருந்து கோரப்பட்டுள்ளன.
மாத்தறை	முலட்டியன	03.08.2016 தொடர்பான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளன

**5.5.1.2 நீதி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள் மற்றும் நீதிபதிகளின் அலுவலக வாசஸ்தலங்களுக்காக கட்டடங்களை குத்தகை அல்லது வாடகை அடிப்படையில் பெற்று கொள்ளல்**

1. நீதி அமைச்சின் கீழுள்ள நிறுவனங்களுக்காக கட்டடங்களை குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொள்ளல்.
  - a. சர்தேச நடுதீர்ப்பு மையத்தை உலகவர்த்தக நிலையத்தின் 22 ஆம் மாடியில் தாபிப்பதற்காக அமப/16/0765/731/022 ஆம் இலக்க 2016.05.18 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்தால் பெறப்பட்ட அங்கீகாரத்தின் பிரகாரம் 2016.08.09 ஆம் திகதி எதிர்வரும் 03 வருட காலத்துக்காக குத்தகை உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
2. தொழில் நியாய சபைகளை நடாத்திச் செல்வதற்காக குத்தகை அடிப்படையில் கட்டடங்களைப் பெற்றுக் கொள்ளல்.
  - a. 2016.01.01 முதல் 2016.12.31 வரையிலான காலத்துள் இரத்தமலானை,வத்தளை மற்றும் மாத்தறை தொழில் நியாய சபைகளுக்காக வாடகை அடிப்படையில் கட்டடங்களைப் பெற்றுக் கொள்வதற்கு 03 குத்தகை உடன்படிக்கைகள் புதிதாக தயார் செய்யப்பட்டுள்ளன.
  - b.

3. நீதிபதிகளுக்காக குத்தகை அடிப்படையில் அலுவலக வாசஸ்தலங்களைப் பெற்றுக்கொள்ளல்.
- a. இதுவரையிலும் 94 குத்தகை உடன்படிக்கைகள் நடைமுறையில் உள்ளதுடன் 2016.01.01 முதல் 2016.12.31 வரையிலான காலத்துள் 74 அலுவலக வாசஸ்தலங்களுக்காக பின்வருமாறு குத்தகை உடன்படிக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன.

மாவட்டம்	தயாரிக்கப்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள்			
	உயர் நீதிமன்றம்/குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்ற நீதிபதிகளின் இல்லங்கள்	மாவட்ட நீதிபதி/மேலதிக மாவட்ட நீதிபதி இல்லங்கள்	நீதவான் இல்லங்கள்	மொத்தம்
கொழும்பு	2	7	6	15
இரத்தினபுரி	3	4	2	9
குருநாகல்	1	-	3	4
கண்டி	-	2	-	2
நூரரெலியா	1	2	2	5
பதுளை	-	-	1	1
மாத்தறை	2	3	3	8
காலி	3	3	1	7
அநுராதபுரம்	1	-	1	2
பொலன்னறுவை	-	1	-	1
களுத்துறை	1	1	3	5
புத்தளம்	1	3	2	6
மொனராகலை	1	-	1	2
அம்பாறை	1	1	-	2
திருகோணமலை	-	-	1	1
கேகாலை	-	2	1	3
மாத்தளை	-	-	1	1
மொத்தம்	17	29	28	74

### 5.5.1.3 நீதிமன்ற கட்டிடங்கள் வைபவ ரீதியாக திறந்து வைத்தல்

2016.07.29 திகதி மூதூர் மாவட்ட நீதவான் நீதிமன்ற கட்டிடத் திறப்பு விழா





2016.09.13 திகதி ஆனைமடுவ நீதவான் நீதிமன்ற அலுவலக கட்டிட திறப்பு விழா.



2016.09.13 திகதி நிகவரெட்டிய மாவட்ட நீதவான் நீதிமன்ற அலுவலக கட்டிடத் திறப்பு விழா.



2016.09.13 திகதி கல்கழுவ நீதிவான் நீதிமன்ற அலுவலக கட்டிடத் திறப்புவிழா



201.05.27 திகதி யாழ்ப்பாணம் தொழில் நியாய சபைகள் திறப்பு விழா.



## 5.6 திட்டமிடற் பிரிவு

### 5.6.1 அறிமுகம்

திட்டமிடல் பிரிவு அமைச்சிலும் அதன் கீழ் வரும் திணைக்களங்களிலும் உள்ள கருத்திட்டங்களின் திட்டமிடல் மற்றும் பின்தொடர் நடவடிக்கைகள் தொடர்பான பணிகளுடன் பின்வரும் பணிகளையும் ஆற்றுகிறது: -

- அமைச்சுக்காக வருடாந்த மூலதன வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டை தயார் செய்தல்
- வருடாந்த தொழிற்பாட்டுத் திட்டத்தை தயார் செய்தல்.
- காலாண்டு முன்னேற்ற அறிக்கையைத் தயார் செய்தல் மற்றும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் சமர்ப்பித்தல்.
- நீதிமன்றக் கட்டிடங்களை நிர்மாணித்தல் பற்றிய பின்தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- வருடாந்த செயலாற்றுகை அறிக்கையை தயார் செய்தல்.
- முன்னேற்ற அறிக்கையை தயார் செய்து எதிர்வரும் ஆண்டின் நிதி ஏற்பாடுகளை பெற்றுக் கொள்வதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்.
- வழக்குகள் சம்பந்தப்பட்ட புள்ளிவிபரங்களைத் திரட்டுதல் வழக்குகள் பற்றிய வருடாந்த அறிக்கையை தயார் செய்தல்.
- கருத்திட்ட அறிக்கைகளை தயார் செய்தல் மற்றும் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- நீதி அமைச்சின் மூலம் அமுல்படுத்தப்படுகின்ற மாவட்ட ரீதியான மற்றும் பிரதேச ரீதியான அபிவிருத்தி கருமங்களை மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களுடன் கூட்டிணைத்தல்.
- பாராளுமன்ற ஆலோசனைக்குழு கூட்டத்தினை ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் பாராளுமன்ற வினா சம்பந்தமான ஒருங்கிணைக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.
- தகவல்தொழில் நுட்பசேவைகள் பிரிவை கண்காணித்தல்

### 5.6.2. முன்னேற்றம் 2016.01.01 முதல் 2016.12.31 வரை

#### 5.6.2.1 வரவு செலவு மதிப்பீடுகளைச் சமர்ப்பித்தல்

2017 ஆண்டுக்கான நீதி அமைச்சின் மூலதனசெலவீன மதிப்பீடுகள் 2016.08.15 ஆம் திகதி தேசிய வரவு செலவு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டன.

#### 5.6.2.2 தொழிற்பாட்டுத் திட்டத்தை சமர்ப்பித்தல்

- a. 2016 ஆண்டின் மூலதனச் செலவுகளுக்கான அமைச்சின் தொழிற்பாட்டுத் திட்டம் சனாதிபதி செயலகத்திற்கு, பிரதமர் செயலகத்திற்கு, தேசியகொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சிற்கு மற்றும் தேசிய வரவுசெலவு திணைக்களத்திற்கு 2016.01.20 ஆம் திகதி சமர்ப்பிக்கப்பட்டது.
- b. 2016 வரவுசெலவு திட்டத்திற்கான தொழிற்பாட்டுத் திட்டம் 2016. அம் திகதி தேசிய வரவுசெலவு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது.
- c. 2017 ற்கான தொழிற்பாட்டுத் திட்ட வரைவு தயாரிக்கப்பட்டது

5.6.2.3 முன்னேற்ற அறிக்கைகளை சமர்ப்பித்தல்

விடயம்	எண்ணிக்கை
மூலதனச் செலவினங்களுக்காக காலாண்டு ரீதியில் தயார் செய்யப்பட்ட முன்னேற்றறிக்கைகள்	04
அபிவிருத்தி கருத்திட்டங்களுக்காக மாதாந்தம் தயார் செய்யப்பட்ட முன்னேற்றறிக்கைகள் (பாரிய அளவிலான கருத்திட்டங்கள் 05, சிற்றளவிலான கருத்திட்டங்கள் 21 மற்றும் மறுசீரமைப்புக் கருத்திட்டங்கள் 447)	12
நடாத்தப்பட்ட முன்னேற்ற மீளாய்வு கூட்டங்கள்	04
பின்தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்ட கருத்திட்டங்கள்	473

5.6.2.4 முன்னேற்றறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

அறிக்கை	நிறுவனம்
தேசிய வரவு செலவு சுற்றறிக்கை 6/2015 இன்படி அபிவிருத்திக் கருத்திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம்	தேசிய வரவு செலவு திணைக்களத்திற்கு நிதி முன்னேற்றம் இரு வாரங்களுக்கு ஒரு முறை மற்றும் பௌதீக முன்னேற்றம் மாதாந்தம் அறிக்கையிடப்பட்டுள்ளன.
தேசிய வரவு செலவு சுற்றறிக்கை 6/2015 இன்படி ஏனைய மூலதனச் செலவினங்களின் முன்னேற்றம்	தேசிய வரவு செலவு திணைக்களத்திற்கு மாதாந்தம் அறிக்கையிடப்பட்டுள்ளது
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அபிவிருத்தி கருத்திட்டங்கள் மற்றும் வரவு செலவுத் திட்டங்களின் முன்னேற்றம்	கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்புத் திணைக்களத்திற்கு சனாதிபதி செயலகத்திற்கு, மற்றும் அரசாங்க தகவல் திணைக்களத்திற்கு காலாண்டு ரீதியில் அறிக்கையிடப்பட்டன.இலங்கை மத்திய வங்கியின் வருடாந்த அறிக்கைக்காக தகவல்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன
மாவட்ட கூட்டிணைப்புக் குழுக்களுக்காக முன்னேற்றறிக்கைகளைச் சமர்ப்பித்தல்	கேகாலை மாவட்ட செயலகத்திற்கு மற்றும் கம்பஹா மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடப்பட்டது.

5.6.2.4.1 கருத்திட்ட முகாமைத்துவ மற்றும் கண்காணிப்பு திணைக்களத்தின் மூலம் அபிவிருத்திக் கருத்திட்டங்களை கண்காணிப்பதற்காக நடாத்திச் செல்லப்படுகின்ற இணையத்தளம் முதல் 4வது காலாண்டுகளுக்காக நாளதுவரையாக்கப்பட்டுள்ளது.

5.6.2.5 வருடாந்த அறிக்கைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தல்

நிறுவனங்கள்	அறிக்கைகள்	திகதி
இலங்கை நீதிபதிகள் நிறுவனம்	* 2013 ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 25.04.2016 ல் சமர்ப்பிக்கப்பட்டது



	2014ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 19.12.2016ல் சமர்ப்பிக்கப்பட்டது
நீதி அமைச்சு	2015 ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 26.05.2016ல் சமர்ப்பிக்கப்பட்டது
அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்	2015 ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 16.06.2016ல் சமர்ப்பிக்கப்பட்டது
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்	2015 ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 05.07.2016ல் சமர்ப்பிக்கப்பட்டது
சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்	2015 ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 05.07.2016ல் சமர்ப்பிக்கப்பட்டது
சட்டமா அதிபர் திணைக்களம்	2014 / 2015 ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 02.08.2016ல் சமர்ப்பிக்கப்பட்டது
சட்டமா வரைஞர் திணைக்களம்	2014 / 2015 ம் ஆண்டு செயலாற்றுகை அறிக்கை	பாராளுமன்றிற்கு 10.08.2016ல் சமர்ப்பிக்கப்பட்டது

5.6.2.6 பாராளுமன்ற பிரச்சினைகள் மற்றும் துறைகள் சார் கண்காணிப்பு குழு தொடர்பான முன்னேற்றம்

விடயம்	எண்ணிக்கை
பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட கேள்விகளுக்கான பதில்கள்	13
இடம்பெற்ற துறைசார் கண்காணிப்புக் குழு கூட்டங்கள்	08

#### 5.6.2.7 வழக்குகள் சம்பந்தப்பட்ட புள்ளிவிபரங்களைத் திரட்டுதல்

அ. 01.01.2016 தொடக்கம் 31.12.2016 வரையான வழக்குகள் சம்பந்தப்பட்ட புள்ளி விபரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.

நீதிமன்றங்கள்	2015ஆம் ஆண்டு இறுதியிலிருந்து முன் கொணர்ந்தவை	பதியப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை	முடிவுறுத்தப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை	2016 ஆம் ஆண்டு இறுதியில் மீதியாகவுள்ள வழக்குகளின் எண்ணிக்கை
உயர் நீதிமன்றம்	3,589	1,863	1,886	3,566
மேன்முறையீட்டு நீதிமன்றம்	4,681	1,296	1,140	4,837
மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம்	6,403	2,601	3,031	5,973
மேல் நீதிமன்றம்	16,259	9,265	9,158	16,366
வர்த்தக மேல் நீதிமன்றம்	2,783	1,590	615	3,758
மாவட்ட நீதிமன்றம்	133,382	53,787	44,420	142,749

நீதவான் நீதிமன்றம்	520,314	311,951	296,621	535,644
தொழில் நியாய சபைகள்	5,031	2,281	2,281	5,031
காதி மேன்முறையீட்டு சபை	189	97	98	188
காதி நீதிமன்றங்கள்	7,153	8,743	8,064	7,832
மொத்தம்	699,784	393,474	367,314	725,944

#### 5.6.2.8 கருத்திட்டங்கள் சமர்ப்பித்தல்

	கருத்திட்டம்	சமர்ப்பித்த நிறுவனம்	திகதி
01	கம்பொல, ருவன்வெல்ல, முல்லைத்தீவு, மாவட்ட/ நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் பசறை நீதவான் நீதிமன்றம் மற்றும் மாங்குளம், கஹடகஸ்கிரிய, மதவாச்சி சுற்று நீதவான் நீதிமன்றங்கள் மற்றும் கல்முனை நீதிமன்ற அலுவலகக் கட்டிடம் நிர்மானம்	தேசிய திட்டமிடல் திணைக்களம்	10-08-2016
02	தேசிய சட்ட நிலையம் தாபித்தல்	கொரிய நிறுவனம்	13-05-2016
03	அரசாங்க வக்கீல்களுக்கான அறிவியல் பயிற்சி வழங்கல்	கொரிய நிறுவனம்	02-06-2016
04	நீதி இல்லங்கள் தாபித்தல் திட்டம்	வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்	09-06-2016
05	நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி	வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்	14-10-2016
06	நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி சாத்திய அறிக்கை	வெளிநாட்டு வளங்கள் திணைக்களம்	30-08-2016
07	நீதித்துறையின் கொள்ளளவினை மேம்படுத்தல்	ஆசிய அபிவிருத்தி வங்கி	20-09-2016

#### 5.6.2.9 அமைச்சரவைக்கு சமர்ப்பித்த திட்டங்கள்

	விளக்கம்	திகதி
01	கொழும்பு புதிய நீதி இல்லங்கள் அமைத்தல் தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கான ஆலோசக சேவையைப் பெற்றுக் கொள்ளல்	31-05-2016
02	நீதித்துறை தொடர்பான புதிய உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்தல் (கம்பளை, ருவன்வெல், மாங்குளம், முல்லைத்தீவு, பசறை நீதிமன்ற கட்டிடங்கள்)	16-08-2016

5.6.2.10 அரசாங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் கண்காட்சிக் கூட்டிணைப்பு

- a. அதிமேதகு சனாதிபதி அவர்களின் தலைமையில் 2016.07.30 ஆம் திகதி பொலன்னறுவை நோயல் கல்லூரியில் நடாத்தப்பட்ட நடமாடு சேவையின் போது நீதி அமைச்சின் கண்காட்சி கூடமொன்றை நடாத்திச் செல்லல்
- b. காலி மாவட்டத்தின் சனாதிபதி பொது மக்கள் சேவையின் நிகழ்ச்சித் திட்டத்தின் கூட்டிணைப்பு வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

5.6.2.11 தகவல் தொழிநுட்ப அலுவல்கள்

நீதி அமைச்சின் இணையத்தளங்கள் மீள் நிர்மாணிக்கப்பட்டது.

- lawnet இணையத்தளம் - URL-www.lawnet.gov.lk
- அமைச்சின இணையத்தளம் -URL-www.moj.gov.lk

## 5.7 உள்ளக கணக்காய்வுப் பிரிவு

அமைச்சினதும் அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள், மற்றும் 03 நியதிச்சட்ட நிறுவனங்களான மீயுயர் நீதிமன்றக் கட்டிடத்தொகுதி நிருவாக சபை, நீதிபதிகள் நிறுவனம், சட்ட உதவி ஆணைக்குழு மற்றும் அமைச்சு நிருவாகச் செலவினத் தலைப்பின் கீழ் உதவிக்கருத்திட்டமாக இயங்கும் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு, நீதிமன்ற செலவினத் தலைப்பின் கீழ் உதவிக்கருத்திட்டமாக இயங்கும் தொழில் நியாய சபை அலுவலகம் மற்றும் நீதிமன்ற செலவினத் தலைப்பின் கீழ் உள்ள மேல் நீதிமன்றங்கள், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்கள், மாவட்ட நீதிமன்றங்கள், நீதிவான் நீதிமன்றங்கள் ஆகியனவற்றின் கணக்காய்வினை அமைச்சின் உள்ளக கணக்காய்வு பிரிவு மேற்கொள்கின்றது.

இப் பிரிவு தலைமை உள்ளகக் கணக்காய்வாளர் ஒருவரினது தலைமையில் 05 நிதி உதவியாளர்களினதும் 03 முகாமைத்துவ உதவியாளர்களினதும், 05 அபிவிருத்தி உத்தியோகத்தர்களினதும், உதவியுடன் கணக்காய்வு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

இவ்வலுவலர்கள் மேற்கூறப்பட்ட நிறுவனங்களில் முறைமை கணக்காய்விற்கு முக்கியத்துவம் கொடுத்து உள்ளக கணக்காய்வை மேற்கொள்வதுடன் 2016 சனவரி முதல் டிசம்பர் 31 வரையான காலப்பகுதிகளில் 09 மேல் நீதிமன்றங்கள், 09 மாவட்ட/ நீதிவான் நீதிமன்றங்கள், 10 மாவட்ட நீதிமன்றங்கள், 11 நீதிவான் நீதிமன்றங்கள், 01 தொழில் நியாய சபைகள், 01 மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்கள் திணைக்களங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களில் உள்ளகக் கணக்காய்வு 21ம்,மற்றும்16 விசேட கணக்காய்வு பரிசோதனைகள் உள்ளடங்கலாக 78 கணக்காய்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

## 06. அமைச்சின் கீழுள்ள திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களின் செயலாற்றுகை

### 6.1 சட்டமா அதிபர் திணைக்களம்

#### நோக்கு

இலங்கைக்காகவும் அங்கு வாழ்கின்ற சகல மக்களுக்காகவும் நீதியையும் நியாயத்தையும் நிறைவேற்றுவதற்காக பயனுள்ளவாறு பதிலளிக்கும் செயற்பாட்டின் முன்னோடி அரசு நிறுவனமாக செயல்படுதல்

#### பணி

- இலங்கையின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்வதற்காக மதிப்புடனும் அபிமானத்துடனும் நேர்மையாகவும் செயலாற்றுவதல் மற்றும் எம்மால் இயன்றளவில் இலங்கை மக்களுக்கு சேவை செய்தல்
- சமுதாய மற்றும் பொருளாதார சுபீட்சம், சம சந்தர்ப்பங்கள் மற்றும் மனிதநேயத்தை ஊக்குவிக்கும் முயற்சியின் போது இலங்கை மக்களுக்காக நீதி, பாதுகாப்பு மற்றும் சுயாதீனத்தை உறுதிப்படுத்துவதற்காக பாரபட்சமின்றியும் நீதியாகவும் இலங்கையின் சட்டங்களை அமுல்படுத்துவதற்கு சட்டமா அதிபர் திணைக்களம் முயற்சிக்கும்.

#### நோக்கம்

- இலங்கை அரசாங்கம், அரசாங்க நிறுவனங்கள் கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்ட சபைகளுக்காகத் தேவையான சகல சட்ட முறையான சேவைகள் மற்றும் சட்ட ஆலோசனைகளை உடனடியாக வழங்கல் மற்றும் அரசாங்கத்தின் விரிவான குறிக்கோள்களை விஸ்தரிப்புச் செய்யும் செயற்பாட்டின் போது விசேடித்த பணியொன்றை நிறைவேற்றுவதல்.

#### 6.1.1 அறிமுகம்

சட்டமா அதிபர், இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு சார்பாக தோன்றும் தலைமைச் சட்ட ஆலோசகர் என்பதுடன் திணைக்களத்தின் தலைவராகவும் பொறுப்புக் கூறும் உத்தியோகத்தராகவும் கடமையாற்றுகின்றார். சட்டமா அதிபர் திணைக்களமானது “ஏ” வகுப்பு திணைக்களம் என்பதுடன் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் 2015.09.21 ஆம் திகதிய 1993/13 ஆம் இலக்கம் கொண்ட வர்த்தமானி பிரகடனத்தின் பிரகாரம் நீதி அமைச்சின் கண்காணிப்பின் கீழ் வருகின்றது.

சட்டமா அதிபர் திணைக்களமானது, மத்திய அரசு, மாகாண சபைகள், அரசு திணைக்களங்கள், நியதிச் சட்டச் சபைகள் மற்றும் அரசு பங்களிப்பு நிறுவனங்களுக்கு சட்ட உதவியை வழங்கி வருகின்றது. திணைக்களத்தின் சட்ட உத்தியோகத்தர்கள், சிவில், குற்றவியல், அரசியலமைப்பு மற்றும் வர்த்தக விடயங்களில் அரசு மற்றும் அரசு சார்பான நிறுவனங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்குவதுடன் இலங்கையிலுள்ள உயர் நீதிமன்றம் ஏனைய நீதிமன்றங்கள் தொழில் நியாய சபைகள் என்பவற்றில் தொடரப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் மற்றும் அரசு நிறுவனங்கள் சார்பாகத் தோன்றுவர்.

சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகளுக்காக திணைக்களத்தில் முறையே சிவில் பிரிவு குற்றவியல் பிரிவு மற்றும் அரசு சட்டத்தரணிகள் பிரிவு ஆகிய மூன்று அலகுகள் தாபிக்கப்பட்டுள்ளதுடன் நிருவாக செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு தாபனப் பிரிவும் கணக்குப் பிரிவும் தாபிக்கப்பட்டுள்ளன. அத்துடன் மேற்கூறப்பட்ட அலகுகளுக்கு மேலதிகமாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் செயற்பாடுகள் முறையாக நடைபெறுவதற்கு கூட்டுத்தாபனப் பிரிவு, மேலதிக அவசரகால சட்டத்தின் கீழ் கடமைகளை மேற்கொள்ள மேலதிக அவசரகால ஒழுங்குவிதிகளின் கீழான பிரிவு, சிறுவர் துஷ்பிரயோக வழக்குப் பிரிவு, குடிவரவு மற்றும்

குடியகல்வுப் பிரிவு, பொதுமக்கள் மனுப் பிரிவு மற்றும் உயர்நீதிமன்ற அலகு ஆகியன தாபிக்கப்பட்டுள்ளன.

#### 6.1.2 சட்டமா அதிபர் திணைக்களத்தின் கடமைகள்

- சிவில், குற்றவியல், அரசியலமைப்புச் சட்டம், வர்த்தகம் போன்ற விடயங்கள், சர்வதேச சட்ட நடவடிக்கைகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்பான விடயங்கள் என்பன தொடர்பாக அரசாங்கத்திற்கும் அரச நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கல்
- உயர் நீதிமன்றம் ஏனைய நீதிமன்றங்கள் மற்றும் தொழில் நியாய சபைகளில் தொடரப்பட்ட வழக்குகளில் அரசாங்கம் மற்றும் அரச நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தல்
- புதிய சட்டங்களை சட்டவாக்கம் செய்யும் போதும் நடைமுறையிலுள்ள சட்டங்களைத் திருத்தும் போதும் தேவையான சட்ட ஆலோசனைகளை வழங்குதல்.

சட்ட உத்தியோகத்தர்கள் மேற்கூறப்பட்ட கடமைகளை மேற்கொள்வதற்கு திணைக்களத்தின் பின்வரும் பிரிவுகள் உதவுகின்றன.

- குற்றவியல் பிரிவு
- சிவில் பிரிவு
- அரச சட்டத்தரணிகள் பிரிவு
- உயர் நீதிமன்றப் பிரிவு
- கூட்டுத்தாபனப் பிரிவு

மேலும் திணைக்களத்தின் தங்குதடையின்றிய செயற்பாடுகளுக்கு சிறப்பாக இனங்காணப்பட்ட பொறுப்புக்களையுடைய சிறப்புப் பிரிவுகள் உள்ளன.

- பொதுமக்கள் மனு அலகு (இப் பிரிவு மக்கள் மனுக்கள் தொடர்பில் வழக்குகளை கையாளும்)
- சிறுவர் துஷ்பிரயோக வழக்குப் பிரிவு (இப் பிரிவு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளை கையாள்வதற்கு தாபிக்கப்பட்டுள்ளது)
- மே.அ.ஒ பிரிவு (இப்பிரிவு மேலதிக அவசரகால ஒழுங்கு விதிகள் மற்றும் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளைக் கையாளும்)
- குடிவரவு மற்றும் குடியகல்வுப் பிரிவு (இப்பிரிவு, குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளைக் கையாளும்)

மேற்கூறப்பட்ட பிரிவுகளும் அலகுகளும் சட்டமா அதிபர் திணைக்களத்தில் முக்கிய செயற்பாடுகளை கையாளுகின்றன. அத்துடன் இத்திணைக்களத்தின் நிருவாக நடவடிக்கைகளுக்காக கணக்குப் பிரிவும் தாபனப் பிரிவும் தாபிக்கப்பட்டுள்ளன.

#### 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான காலப்பகுதிக்கான ஒவ்வொரு பிரிவுகளினதும் முன்னேற்றம்

பிரிவுகள்	திறக்கப்பட்ட வழக்குக் கோப்புகள்	கோவையிடப்பட்ட குற்றச்சாட்டுகள்	வழங்கப்பட்ட அறிவுறுத்தல்கள்	விடுவிக்கப்பட்டவை	மூடப்பட்ட வழக்குகள்
சிவில் பிரிவு	2,933		184	-	301
குற்றவியல் பிரிவு	4,812	2,495	1,364	333	4192
அரச சட்டத்தரணிகள்	219	-	-	-	2473
உயர் நீதிமன்றப் பிரிவு	493	-	-	-	138
கூட்டுத்தாபனப் பிரிவு	2,202	-	-	-	1750
பெண்கள் மற்றும் சிறுவர் துஷ்பிரயோக வழக்குப் பிரிவு	3,651	1,374	463	517	2354
பொதுமக்கள் மனுக்கள் பிரிவு	690	-	-	-	258
மொத்தம்	15,000	3,869	2,011	850	11,466

- சிவில் பிரிவில் பதியப்பட்ட அதிகமான வழக்குகள் அரசு சட்டத்தரணிகள் பிரிவினால் கையாளப்படுகின்றன என்பதை தயவு செய்து கவனிக்கவும்.

6.1.4 சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் பாரியளவிலான கருத்திட்டங்கள்

கருத்திட்டம்	மொத்த மதிப்பீடு ரூபா மில்.	2016 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு	2016.12.31 - நிதி ரீதியான முன்னேற்றம்		பெளதீக முன்னேற்றம்
			ரூபா மில்.	%	
புதிய அலுவலக கட்டிடம் அமைத்தல்	1,182	530.00	234.55	44%	15%
மன்னார் அரசு விடுதி அமைத்தல்	26.5	20	4.55	23%	30%
வவுனியா அரசு விடுதி அமைத்தல்	26.5	10.80	3.91	36%	80%
மொத்தம்	1,235	560.8	243.01	43%	--

6.1.5 2016.01.01 - 2016.12.31 வரையான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீடு (ரூபா மில்)	2016.12.31 வரையான செலவு (ரூபா மில்)	2016.12.31 நிதி ரீதியான முன்னேற்றம்
மீண்டெழும் செலவினம்	671.14	657.42	98%
மூலதன செலவினம்	606.30	286.56	47%
மொத்தம்	1,277.44	943.98	74%

## 6.2. சட்டவரைஞர் திணைக்களம்

### நோக்கு

அரசு கொள்கைகளை சட்ட முறைமையொன்றாக பரிவர்த்தனை செய்வதற்காக அரசாங்கத்திற்கு உதவுவதனுடாக நல்லாட்சியின் பாதுகாப்பைப் பேணுதல்

### பணி

அரசு கொள்கைகளை சட்ட முறைமையொன்றாக பரிவர்த்தனை செய்வதற்கு உதவும் பொருட்டு அரசியலமைப்புக்கு அமைவாக சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் சட்டங்களை வரைதல்

### 6.2.1 அறிமுகம்

சட்டவரைநர் திணைக்களத்தின் பிரதான பணியாவது அரசியலமைப்பு மற்றும் அமைச்சரவையின் தீர்மானங்களுக்கு அமைவாக பல்வேறு விடயங்கள் தொடர்பான அரசு கொள்கைகளைச் சட்டங்களாக ஆக்குவதே ஆகும். புதிய சட்டங்களை விதித்தல் உள்தாம் சட்டங்களை திருத்தல் செய்தல் மற்றும் பல அரசு அமைச்சுகளிலிருந்து பெற்றுக் கொடுக்கப்படுகின்ற இடைச் சட்டங்களை மீள் நோக்குவதற்காக திணைக்களத்தினால் வரைவுகள் தயார் செய்யப்படுகின்றன. சட்ட மூலங்களின் மீளாய்வுக்காக கூட்டப்படுகின்ற பாராளுமன்ற தெரிவுக் குழுக் கூட்டங்களில் கலந்து கொள்ளல், பாராளுமன்றத்தில் தோற்றுதல் மற்றும் சட்ட மூலங்கள் தொடர்பான விவாதங்கள் நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் பாராளுமன்றத்துடன் கூட்டிணைப்பு அலுவல்களை மேற்கொள்ளல் என்பன இத்திணைக்களத்திற்கு உரித்தாக்கப்பட்டுள்ள ஏனைய செயற்பாடுகளில் உள்ளடங்குகின்றன. இத்திணைக்களம் அமைச்சுகளின் கீழுள்ள அரசு கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச் சட்டசபைகள் உட்பட சகல அரசு அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்குச் சேவைகளை வழங்குகின்றது. நானாவித வரைவுகள் மற்றும் இடைச் சட்டங்களைத்

தயாரித்தல் தொடர்பாக அரசு அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களுக்கு சட்டமுறையான ஆலோசனைகளை பெற்றுக் கொடுப்பதும் இத்திணைக்களத்தால் செய்யப்படுகின்றது.

விசேடித்த அமைப்பு முறையிலான கடமை நிகழ்ச்சித் திட்டமொன்று இல்லாதிருப்பது இத்திணைக்களத்தின் விசேடித்த அம்சமாகிறது. அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்படுவதனால் உத்தேச கொள்கைகளின் மீது, வழங்கப்பட்ட குறிப்பிட்டதொரு காலத்திற்குள் அரசு அமைச்சுக்கள் மற்றும் அத்தகைய அமைச்சுக்களின் கீழுள்ள பல்வேறு திணைக்களங்களின் சட்டமுறையான தேவைப்பாடுகளின் மீது திணைக்களக் கடமை நிகழ்ச்சித் திட்டம் தயார் செய்யப்பட வேண்டியிருப்பது இந்நிலைக்கான காரணமாகிறது. இதன்படி திணைக்களத்தின் செயலாற்றிக்கை தயார் செய்யப்படுவது குறித்துரைக்கப்பட்டதொரு ஆண்டு முழுவதிலும் சம்பந்தப்பட்ட சார்புடைய அமைச்சுக்களினால் சட்டங்கள் மற்றும் இடைச் சட்டத் திருத்தங்களுக்காக இத் திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட வேண்டுகோள் வெற்றிகரமாக பூர்த்தி செய்வதன் மீதே ஆகும். பூர்வாங்க அல்லது இடைச் சட்டங்கள் ஆகிய எவையாகினும் அவற்றை அந் நிறுவனங்களுக்கு விடுவிப்பதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சட்டக் காரணிகள் சம்பந்தமாக திணைக்களத்திற்கான சகல அம்சங்களும் மூன்று மொழிகளிலும் பூர்த்தி செய்யப்படுதல் வேண்டும்.

### சட்டவாக்கங்களை வரைதல் தொடர்பாகச் சட்டவரைஞர் திணைக்களத்தின் பணிகள்:-

- (1) புதிய சட்டவாக்கங்களை ஆக்குவதற்கும் ஏலவேயுள்ள சட்டவாக்கங்களைத் திருத்துவதற்கும் என மும்மொழிகளிலும் சட்டமூலங்களை வரைதல்.
- (2) மும்மொழிகளிலும் துணைநிலைச் சட்டவாக்கங்களை மீளாய்தலும் மற்றும் (அவசியமானவிடத்து), அவற்றை வரைதலும்.
- (3) சட்டவாக்கங்களை வரைதலுடன் சம்பந்தப்பட்ட பாராளுமன்றக் கடமைகளைப் புரிதல்.
- (4) மாகாண சபை நியதிச்சட்டங்களை வரைதல்.
- (5) தனிப்பட்ட உறுப்பினர் சட்டமூலங்களை (கூட்டிணைத்தல்களின் வரைவுச் சட்டமூலங்கள்) மும்மொழிகளிலும் மீளாய்தல்.

சட்டங்களையும், துணைநிலைச் சட்டவாக்கங்களையும், மாகாணசபை நியதிச்சட்டங்களையும் வரைதல் தொடர்பில் இத்திணைக்களம் சட்ட மதியுரையையும் வழங்குகின்றது.

இத்திணைக்களத்தின் தனித்துவமான சிறப்புக்கூறு என்னவெனில், இத்திணைக்களம் அதன் சொந்தக் கட்டமைக்கப்பட்ட வேலை நிகழ்ச்சித்திட்டத்தைக் கொண்டிருப்பதில்லை என்பதாகும். இதற்கான காரணம், திணைக்களத்தின் வேலை நிகழ்ச்சித்திட்டம், தேவைப்பட்ட கொள்கை அமைச்சரவையினால் அங்கீகரிக்கப்பட்டதன் மேல், கொடுக்கப்பட்டவொரு நேரத்தில், அரசாங்க அமைச்சுக்களினதும், அத்தகைய அமைச்சுக்களின் கீழுள்ள பல்வேறு திணைக்களங்களினதும் சட்டமாக்கல் தேவைகளின் மீது அவசியமாகக் கட்டமைக்கப்பட்டுள்ளமையாகும். ஆதலால், சட்டவரைஞர் திணைக்களத்தின் செயல்நிறைவேற்றுகைப் பதிவு, ஏதேனும் குறிப்பிட்ட ஆண்டுகளாகவும் முறையான துறைசார் அமைச்சுக்களினால் அதற்குச் சமர்ப்பிக்கப்பட்ட முதலிலை மற்றும் திருத்தச் சட்டவாக்கங்களுக்காக அத்துடன் துணைநிலைச் சட்டவாக்கங்களுக்காகச் செய்யப்பட்ட வேண்டுகோள்களை வெற்றிகரமாகப் பூர்த்திசெய்வதன் அடிப்படையின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளது. இத்திணைக்களத்தின் பிரதான பணியாகவுள்ள சட்டவாக்கங்களை வரைதலின் நோக்கெல்லையினுள் அடங்குகின்ற ஏதேனும் வடிவத்திலான சட்டவாக்கம், வேண்டுகோள் விடுக்கும் அமைச்சுக்கு அல்லது திணைக்களத்துக்கு அது அனுப்பப்படுவதற்கு முன்னர் மும்மொழிகளிலும் பூர்த்திசெய்யப்பட வேண்டும்.

### 6.2.3 2016.01.01 இலிருந்து 2016.12.31 வரையான காலப்பகுதிக்கான முன்னேற்றம்

#### 6.2.3.1 வேலைகள் முடித்துக்கொண்டுள்ள கோவைகளின் விபரம்

கடமையின் தன்மை	01-01-2016 வரைவு செய்தல்கள் முடிவடையாத விண்ணப்பங்கள்	காலத்துக்குள் கிடைக்கப்பெற்ற விண்ணப்பங்கள்	மொத்தம்	31-12-2016 வரைவுகள் தயார் செய்யப்பட்டு கையளிக்கப்பட்டவை	முடிபட்ட வேண்டியவைகள்	அடிப்படை அல்லது பூர்த்திசெய்யப்பட்ட சட்டமூலங்களாகச் சமர்ப்பிக்கப்பட்டு, ஆனால் சட்டத்துறைத் தலைமையதிபதியினதும் ஏனைய அமைச்சுக்களினதும் திணைக்களங் களினதும் அவகாணிப்புகள் அல்லது	31-12-2016 வரைவு செய்தல் முடிவடையாத விண்ணப்பங்கள்
சட்டங்களை வரைதல் (முதன்மை திருத்தச் சட்டங்கள்)	194	73	267	54	54	138	21



கட்டளைகள் திருத்தச் சட்டம் (துணைச்சட்டங்கள்)	124	132	256	119	01	119	17
மாகாணசபை சட்டவாக்கங்கள்	23	3	26	1	-	23	2
<b>மொத்தம்</b>	<b>341</b>	<b>208</b>	<b>549</b>	<b>174</b>	<b>55</b>	<b>280</b>	<b>40</b>

### 6.2.3.2 வேலைகளை முடித்துக் கொண்டுள்ள கோவைகளின் விபரம் - 2016

சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகளை வரைதல் - முதலிலை மற்றும் திருத்தச் சட்டங்கள்	24
மும்மொழிகளிலும் அனுப்பப்பட்டுள்ள சட்டங்கள்	27
<b>மொத்தம்</b>	<b>51</b>

### 6.2.3.3 பின்வரும் சட்டங்கள் 31.12.2016 வரையில் பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டுள்ளன

01	உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 50/2015
02	கடற்றொழில், நீர்வாழ் உயிரின வளங்கள் (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 46/2015
03	வேலையாளர்களின் தேசிய குறைந்தபட்ச வேதனச் சட்டம்	ச.வ.ஒ. 51/2015
04	வேலையாளர்களின் வரவுசெலவுத்திட்ட நிவாரணப்படிச் சட்டம்	ச.வ.ஒ. 27/2015
05	காலவிதிப்பு (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	ச.வ.ஒ. 21/2010
06	நுண்ணிதியளிப்புச் சட்டம்	ச.வ.ஒ. 32/2012
07	ஆசிய உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உடன்படிக்கை (ஏற்புறுதிச்) சட்டம்	ச.வ.ஒ. 04/2016
08	ஆட்களைப் பதிவு செய்தல் (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 33/2013
09	மத்தியஸ்த சபை (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 60/2015
10	ஓமியோபதிச் சட்டம்	ச.வ.ஒ. 46/2005
11	தேசிய ஆராய்ச்சிப் பேரவைச் சட்டம்	ச.வ.ஒ. 28/2014
12	தகவலுக்கான உரிமைச் சட்டம்	ச.வ.ஒ. 04/2015
13	நிதி முகாமைத்துவம் (பொறுப்பு) (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 16/2016
14	காணாமற்போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (தாபித்தலும், நிருவகித்தலும், பணிகளை நிறைவேற்றுவதலும்) சட்டம்	ச.வ.ஒ. 32/2016
15	விலங்குத் தீனி	ச.வ.ஒ. 69/2006
16	இறப்புக்களின் பதிவு (தற்காலிக ஏற்பாடுகள்) (திருத்தம்)	ச.வ.ஒ. 41/2015
17	பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 35/2013
18	குற்றவியல் நடவடிக்கைமுறைச (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 44/2015
19	சட்ட ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 52/2015
20	சேர்பெறுமதிவரி (திருத்தச்) சட்டம்	ச.வ.ஒ. 27/2016

21	துறைமுகங்கள் மற்றும் விமானநிலையங்கள் அபிவிருத்தி அறவீடு (திருத்தச்) சட்டம்	ச.வ.ஓ 15/2016
22	நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி (திருத்தச்) சட்டம்	ச.வ.ஓ 28/2016
23	ஓதுக்கீடு (திருத்தச்) சட்டம்	ச.வ.ஓ 34/2016
24	ஓதுக்கீட்டுச் சட்டம்	ச.வ.ஓ 53/2016

6.2.3.4 பின்வரும் சட்ட வரைவுகள் 201612.31இல் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன

25	வெளிநாட்டுச் செலாவணிச் சட்டம்	சவஓ 42/2003
26	தத்துவங்களைக் கைமாற்றுதல் (பிரதேச செயலாளர்கள் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	சவஓ 44/2006
27	சம்பளச் சபைகள் (திருத்தச்) சட்டம்	சவஓ 55/2008
28	இலங்கை அதிவேகபாதை அதிகாரசபைச் சட்டம்	சவஓ 42/2007
29	மருத்துவ (திருத்தச்) சட்டம்	சவஓ 64/2007
30	இலங்கைப் பொறியியற் பேரவைச் சட்டம்	சவஓ 35/2011
31	தேரவாத பிக்கு கத்திகாவத் (பதிவுச்) சட்டம்	சவஓ 15/2014
32	பௌத்த அறநிலையங்கள் (திருத்தச்) சட்டம்	சவஓ 20/2014
33	புலமைச்சொத்து (திருத்தச்) சட்டம்	சவஓ 37/2014
34	தேசியப் பெருந்தோட்ட முகாமை நிறுவகத் (திருத்தச்) சட்டம்	சவஓ 38/2014
35	தேசியக் கணக்காய்வுச் சட்டம்	சவஓ 03/2015
36	மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்	சவஓ 30/2015
37	விலங்குற்பத்தி மற்றும் சுகாதாரப் பணிப்பாளர்கள் (பதவிப்பெயர் மாற்றம்) சட்டம்	சவஓ 32/2015
38	மாகாணசபைத் தேர்தல்கள் (திருத்தச்) சட்டம்	சவஓ 30/2015
39	குடியியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம்	சவஓ 48/2015
40	அரசு காணி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	சவஓ 49/2015
41	பாரதாரமான நன்றியினம் என்ற ஏதுவினமீது அழிக்கமுடியாத நன்கொடை உறுதிகளைக் கைமீட்டல் சட்டம்	சவஓ 53/2015
42	தேருநர்களைப் பதிவுசெய்தல் (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	சவஓ 56/2015
43	வாழ்வின் எழுச்சி (திருத்தச்) சட்டம்	சவஓ 58/2015

44	இலங்கை நிலைபெறுதகு அபிவிருத்திச் சட்டம்	சவலு 1/2016
45	குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம்	சவலு 02/2016
46	வலுக்கட்டாயமாகக் காணாமற்போக்கப்படுவதிலிருந்து எல்லா ஆட்களையும் பாதுகாத்தலுக்கான சர்வதேசச் சமவாயச் சட்டம்	சவலு 32/2016
47	காணி (பராதீனப்படுத்துகைமீதான மட்டுப்பாடு) (திருத்தச்) சட்டம்	சவலு 14/2016
48	தேசியப் போக்குவரத்து ஆணைக்குழு (திருத்தச்) சட்டம்	சவலு 18/2016
49	கடற்றொழில், நீர்வாழ் உயிரினவளங்கள் (திருத்தச்) சட்டம்	சவலு 21/2016
50	குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டம் (431 432) சட்டம்	சவலு 44/2016
51	அபிவிருத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டம்	சவலு 41/2016

#### 6.2.3.5 திணைக்களத்திலுள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு எடுக்கப்பட்ட வழிமுறைகள்

##### சிரேட்ட மட்டம்

- உதவிச் சட்டவரைஞர் விண்ணப்பதாரி 01 பதவியை நிரப்புவதற்கான எல்லா ஒழுங்கேற்பாடுகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளது.

##### முன்றாந்நிலை மட்டம்

- நிருவாக அலுவலர் பதவி வறிதாகவுள்ளது. வெற்றிடம்பற்றி இணைந்த சேவைகள் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- மொழிபெயர்ப்பாளர்கள் பதவிகளிலான வெற்றிடங்களை நிரப்புவதற்கான எழுத்துப்பரீட்சை 2016.09.04 ஆந்தேதியன்று நடாத்தப்பட்டு, 16 சிங்கள, தமிழ் மொழிமூலமான விண்ணப்பகாரர்கள் தலைமைபெற்ற விண்ணப்பகாரர்களுளிருந்து தேறியுள்ளனர் ஆனால் 13 சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான விண்ணப்பகாரர்கள் மட்டுமே கடமையை ஏற்றுள்ளனர்.

##### இரண்டாந்நிலை மட்டம்

- இரண்டு அபிவிருத்தி உதவி அலுவலர்களை பெற்றுதருமாறு 2016.10.11 அன்று இணைந்த சேவைகள் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கப்பட்டது.
- ஆவணப்படுத்துகை உதவியாளர் பதவிக்காக 08 அலுவலர்கள் மற்றும் பதிப்பாசிரியர் பதவிக்கு 08 அலுவலர்கள் 2016.09.15 ஆட்சேர்க்கப்பட்டன.
- முதனிலை மட்டம்
  - சாரதி சேவையில் நிலவுகின்ற வெற்றிடம் மற்றும் அலுவலக பணியாளர் சேவையில் நிலவுகின்ற வெற்றிடத்தை நிரப்புவதற்காக இணைந்த சேவைகள் பணிப்பாளர் தலைமையதிபதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

6.2.3.6 2016.01.01லிருந்து 2016.12.31 உள்ளவாறான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016ற்கான ஒதுக்கம் (ரூபா.மில்)	31.12.2016 ற்கான செலவு (ரூபா மில்)	2016-12-31 நிதிரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	86.56	76.90	89%
மூலதன செலவினம்	31.30	15.87	51%
மொத்தம்	117.86	92.76	79%

### 6.3 சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்

1969ம் ஆண்டின் 03ம்இலக்க இலங்கை சட்டஆணைக்குழு சட்டத்தின்மூலம் இலங்கை சட்ட ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. இது சட்ட மறுசீரமைப்பை மேற்கொள்ளும் பிரதான அரசாங்க நிறுவனமாகும். சட்ட ஆணைக்குழு திணைக்களத்தின் பிரதான பணி தேவையான நிருவாக மற்றும் ஆராய்ச்சி உதவிகளை வழங்குவதாகும்.

#### நோக்கு

- நல்லாட்சிக்காக சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்தல்.

#### செயற்பணிகள்

- சட்ட மறுசீரமைப்பை மேம்படுத்துவதற்காக சட்ட ஆணைக்குழுச் சட்டத்தால் ஆணைக்குழுவுக்கு உரித்தாக்கப்பட்ட மற்றும் விதிக்கப்பட்ட பணிகளை அமுல்படுத்தல்.

#### 6.3.1 நோக்கமும் தொழிற்பாடுகளும்

சட்ட ஆணைக்குழுவின் பிரதான நோக்கம் சட்ட மறுசீரமைப்பை விருத்திசெய்வதாகும். அதற்காக சட்ட ஆணைக்குழு பின்வரும் பணிகளை ஆற்றுகிறது.

- I. சட்டத்தை குறியீடுசெய்தல்
- II. முரண்பாடுகளை ஒழித்தல்
- III. சட்டத்தை முறையாக அபிவிருத்தி செய்து மறுசீரமைப்பதற்காக பொருள் அளவிலானதும் நடவடிக்கைமுறை சார்ந்ததுமான சட்டத்தை மீளாய்வு செய்தல்
- IV. வழக்கொழிந்த மற்றும் அனாவசியமான சட்டங்களை அகற்றுதல்
- V. சட்டத்தை எளிதாக்குதலும் நவீனமயப்படுத்தலும்
- VI. சட்டத்தை மறுசீரமைப்பதற்காக எவ்வாறான பிரேரணைகளையும் பெற்று பரிசீலித்தல்
- VII. மறுசீரமைப்பதற்காக காலத்திற்குகாலம் சட்டத்தின் வெவ்வேறு பிரிவுகளை ஆராய்வு செய்வதற்கான நிகழ்ச்சித்திட்டத்தை தயாரித்து அமைச்சருக்கு வழங்குதல்
- VIII. ஏனைய நாடுகளின் சட்டமுறை சம்பந்தமான தகவல்களை பெறல்
- IX. துணைச் சட்டவாக்கங்கள் நன்கு ஏற்றுக்கொண்ட கோட்பாடுகளுக்கும் சட்டத்திற்கும் இயைபானதென்பதை, பாதுகாக்கும் எண்ணத்துடன் பாராளுமன்றம் அல்லாத வேறு சபைகளால் துணைச் சட்டங்களை ஆக்கும் அதிகாரத்தை அமுல்படுத்துவதை நிரந்தரமாக மீளாய்வு செய்தல்.
- X. வழக்காடுதல் சம்பந்தப்பட்ட நிருவாகத் தன்மையின் நடவடிக்கை முறை உட்பட சட்ட நடவடிக்கை முறைகளை பகுத்தறிவு செய்தல் மற்றும் இலகுவடுத்துவதற்காக நிகழ்ச்சித் திட்டங்களை முறையாகத் தயார் செய்தல்.
- XI. சிங்களம், தமிழ் ஆங்கிலம் ஆகியமொழிகளில் சட்டத்தை குறியீடுசெய்வதற்கு நிகழ்ச்சித் திட்டங்களைத் தயார் செய்தல்

6.3.2 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான முன்னேற்றம்

1) பயங்கரவாதச் சட்டத்தால் தேசிய பாதுகாப்பைப் பேணுதல்	
பின்னணி	பயங்கரவாதச் செயல்களை இனங்காணுதல், பொறுப்புக்களின் வகைகள், கைது செய்யும் அதிகாரம், உட்பிரவேசிக்கும் அதிகாரம், சோதனை மற்றும் கைப்பற்றல் அதிகாரம், கட்டுக்காப்புக் கட்டளைகள், விளக்க நடவடிக்கை முறை, குற்ற ஒப்புதல், வழக்கு விசாரணைகள் மற்றும் மேன்முறையீடுகளுக்காக முதன்மை, இணைந்த பொறுப்புக்கள், அலுவலர்களைக் பாதுகாத்தல்
தற்போதைய நிலைமை	2016.02.17 ஆம் திகதி முடிவுறுத்திக் கொள்ளப்பட்ட சட்டமூலம் மாண்புமிகு நீதி அமைச்சரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பாக விசேட ஆர்வம் உள்ளவர்களுடன் கூட்டமொன்று அமைச்சில் நடாத்தப்பட்டதுடன், பாதுகாப்பு அமைச்சுடன் புறம்பான சட்டமூலமொன்றை ஆக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது. நீதி அமைச்சின் செயலாளரும் சங்கத்தின் உறுப்பினர் ஒருவராவர்.
2) தற்போதுள்ள மணநீக்க, கட்டுக்காப்பு மற்றும் பிரிமனைப்பணச் சட்டத்துக்கான திருத்தங்கள்	
பின்னணி	திருத்திக் கொள்ள முடியாதுள்ள விவாகங்கள் தொடர்பில் மணநீக்கம், பிரிமனைப்பணம் மற்றும் கட்டுக்காப்பு பற்றிய தற்போதுள்ள சட்டங்கள் நியதிச் சட்டங்கள் அவ்விடயங்களை எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியவாறு முறையாகத் தயார் செய்து அச்சட்டங்கள் நியதிச் சட்டங்கள் அனைத்தும் ஒன்றிணைத்து கட்டளைச் சட்டமொன்றாக கோவைப்படுத்தல் <ul style="list-style-type: none"> <li>• கருத்தொற்றுமை உள்ள சந்தர்ப்பமொன்று</li> <li>• ஒரு திறத்தவருக்கு மணநீக்கம் அவசியமாகாத சமூக விருப்பமொன்று இல்லாத சந்தர்ப்பமொன்று</li> </ul> கட்டுக்காப்பு : பிள்ளையின் அதிக ஆர்வம் பிரிமனைப்பணம் : நீதியான மற்றும் நியாயமான நியாயாதிக்கம் பராமரிப்பு : நியாயாதிக்கம் நீதவான் நீதிமன்றத்திற்கல்ல மாவட்ட நீதிமன்றத்திற்கு உரித்தாக்கப்பட வேண்டுமென்பதுடன் அதற்கு குறைநிரப்பியாக சேர்க்கப்பட அதிகாரத்தை அமுல்படுத்துவதற்கு மற்றும் தண்டனைக்கான அதிகாரத்தை மாவட்ட நீதிமன்றத்திற்கு உரித்தாக்க வேண்டும்.
தற்போதைய நிலைமை	2016.11.18 ஆம் திகதி சட்ட ஆணைக்குழுவினால் மேற்குறித்த சட்டமூலம் இறுதியாக நிறைவேற்றப்பட்டது.
3) 2001 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க சர்வதேச பிள்ளை கடத்தல் பற்றிய குடியியல் துறைகளுக்கான சமவாயச் சட்டத்திற்கு மற்றும் விசேடமாக அதன் 11ஆம் பிரிவுக்கு திருத்தங்கள்	
பரிந்துரை	2001 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க பிள்ளை கடத்தல் பற்றிய குடியியல் துறைகளுக்கான சமவாயச் சட்டத்திற்கு மற்றும் விசேடமாக அதன் 11 ஆம் பிரிவுக்குத் திருத்தங்கள்
பின்னணி	பிள்ளை கடத்தல் சம்பந்தப்பட்ட கற்பனைக் குற்றங்களுக்கு முகம் கொடுத்தல்
தற்போதைய நிலைமை	2016.09.08 ஆம் திகதி நடைபெற்ற சட்ட ஆணைக்குழுவின் கூட்டத்தின்போது, 2001 ஆம் ஆண்டின் 10 ஆம் இலக்க பிள்ளை கடத்தல் பற்றிய குடியியல் துறைகளுக்கான சமவாயச் சட்டத்தின் 11(1) ஆம் பிரிவை மறுசீரமைப்பதற்காக கீழே காட்டப்பட்டுள்ள பிரேரணைகள் சட்ட ஆணைக்குழுவினால் பிரேரிக்கப்பட்டன. <ul style="list-style-type: none"> <li>• அந்தப் பிள்ளையை திருப்பி அனுப்புவதனால் அந்தப் பிள்ளை உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக இம்சைக்கு உட்படும் அல்லது வேறு விதத்திலான தாங்க முடியாத நிலைமைக்கு உட்படும் பாரதாரமான அபாயம் உள்ளதென” என்னும் ஏற்பாட்டை நீக்கக் செய்து, அதற்கு “(ஆ) பிள்ளையை திருப்பி அனுப்புவதைப்பற்றி</li> </ul>

	<p>பிள்ளையின் அதிக விருப்பம் இல்லாதிருப்பின்” என்னும் ஏற்பாட்டைச் சேர்த்தல்; அல்லது</p> <ul style="list-style-type: none"> <li>• (அ) மற்றும் (ஆ) அவ்வாறே வைத்துக் கொண்டு, “(இ) பிள்ளையை திருப்பி அனுப்புவதைப் பற்றி பிள்ளையின் அதிகவிருப்பம் இல்லாதிருப்பின்” என உள்ளடக்குதல்; அல்லது</li> <li>• “(ஆ) பிள்ளையை திருப்பி அனுப்புவதைப் பற்றி பிள்ளையின் அதிக விருப்பம் இல்லாதிருப்பின் அல்லது அப் பிள்ளையை திருப்பி அனுப்புவதனால் அப்பிள்ளை உடல் ரீதியாக அல்லது உள ரீதியாக இம்சைக்கு உட்படும் அல்லது வேறு விதத்தில் தாங்க முடியாத நிலைமைக்கு உட்படும் பாரதாரமான ஆபத்து உள்ளதென்பதற்கு” ஆகியவாறு வாசிக்கப்படும் விதத்தில் அப் (ஆ) பிரிவை திருத்தஞ் செய்தல்</li> </ul> <p>2016.11.18 ஆம் திகதி சட்ட ஆணைக்குழுவினால் மேலே காட்டப்பட்ட சட்டமூலம் இறுதியாக நிறைவேற்றப்பட்டது.</p>
	4) கைது செய்தல் சம்பந்தப்பட்ட தற்போதைய சட்டம் மற்றும் தேவையான திருத்தங்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தல்
பரிந்துரை	கைது செய்தல் சம்பந்தப்பட்ட தற்போதைய சட்டம் மற்றும் தேவையான திருத்தங்களைப் பற்றி ஆராய்ந்து பார்த்தல்
பின்னணி	தற்போதுள்ள கைது செய்யும் நடைமுறையை திருத்தஞ் செய்வதற்காக ஆகும்.
தற்போதைய நிலைமை	<p>சனாதிபதி சட்டத்தரணி திரு. சஞ்சீவ ஜயவர்தன அவர்களால் பிற நீதிமன்ற நியாயாதிக்கங்களில் கைது செய்யும் நடைமுறைகள் என்னும் தொனிப் பொருளில் தயார் செய்யப்பட்ட ஆராய்ச்சி சட்டமூலம், கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு கலந்தாலோசனை செய்யப்பட்டது.</p> <p>அது 2016.10.27 ஆம் திகதி நடைபெற்ற சட்ட ஆணைக்குழுக் கூட்டத்தில், இந்தியாவின் குற்றவியல் நீதிக் கோவை (Criminal Justice Code of India) மற்றும் இந்திய வழக்குச் சட்டம் (Indian Case Law) கவனத்திற் கொண்டு கலந்தாலோசனை செய்யப்பட்டது.</p> <p>2016.11.18 ஆம் திகதி நடைபெற்ற சட்ட ஆணைக்குழுக் கூட்டத்தில், சட்ட ஆணைக்குழுவினால் மேற்குறித்த சட்டமூலம் இறுதியாக நிறைவேற்றப்பட்டது.</p>

### 6.3.3 2016.01.01 இலிருந்து 2016.12.31 வரையான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016ற்கான ஒதுக்கம் (ரூபா. மில்.)	31.12.2016 ற்கான செலவு (ரூபா. மில்.)	2016-12-31 நிதிரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	14.63	12.14	83%
மூலதன செலவினம்	12.03	1.43	71%
<b>மொத்தம்</b>	<b>16.66</b>	<b>13.57</b>	<b>81%</b>

## 6.4 அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம்

### நோக்கு

நியாயமான சட்டத்தை மதிக்கின்ற சமுதாயத்தைக் கட்டியேழுப்புதல்

### செயற்பணிகள்

நீதிமன்றங்கள், சட்டத்தை அமுல்படுத்துகின்ற நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சட்ட மருத்துவ, மற்றும் உணவு விஞ்ஞானம் பற்றிய பகுப்பாய்வு, அறிவுரை மற்றும் மதியுரை சேவைகளை வழங்குதல்.

#### 6.4.1 செயற்பாடுகள்

இலங்கையிலுள்ள ஒரேயொரு சட்ட ஆய்வுகூடமான அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களம் உணவு விஞ்ஞானப்பிரிவு, தடயவியல் விஞ்ஞானப்பிரிவு ஆகிய இரு பிரதான பிரிவுகளைக் கொண்டுள்ளது. உணவு விஞ்ஞானப் பிரிவானது உணவு, மதுபானம், பால் மற்றும் நீர் ஆகிய நான்கு ஆய்வுகூடங்களை உள்ளடக்கியுள்ளது. தடயவியல் விஞ்ஞானப் பிரிவானது எறிபடை தடயவியல் பிரிவு, நீர்ப்பாய தடயவியல் மற்றும் DNA பிரிவு, நச்சு தடயவியல் பிரிவு, வெடிபொருட்கள் மற்றும் தீ புலனாய்வுப் பிரிவு, போதைப் பொருள் தடயவியல் பிரிவு, சந்தேகத்திற்குரிய ஆவணங்கள் தடயவியல் பிரிவு, மற்றும் நானாவித தடயவியல் பிரிவு ஆகிய ஏழு துறைகளைக் கொண்ட 11 உப பிரிவுகளைக் கொண்டுள்ளது.

அறிவுரைகள் ஆலோசனைகள் மற்றும் விஞ்ஞான சேவைகள் வழங்குவதன் மூலம் இது சேவை வழங்கும் ஒரு திணைக்களமாவதுடன் நீதிமன்றங்கள், பொலிஸ், சுங்கத் திணைக்களம், மதுவரி திணைக்களம், துறைமுகங்கள், உள்ளூராட்சி நிறுவனங்கள், சுகாதாரம், பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்களில் இருந்துபெறப்படும் சான்றுப் பொருட்களை விஞ்ஞான பரிசோதனை மற்றும் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கைகளை வழங்குகிறது. இதற்கு மேலதிகமாக பல்வேறு அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்க அனுசரணை பெறுகின்ற நிறுவனங்களின் மூலம் சமர்ப்பிக்கப்படுகின்ற உணவுகள், மதுபானங்கள், பால் மற்றும் பால் உற்பத்திப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு அலுவல்களுக்காக பரிசோதனை செய்யப்படுவதுடன் இலங்கை சுங்கத்தால் ஆற்றுப்படுத்தப்படுகின்ற மாதிரிகள் தரம் மற்றும் சுங்கவரி வகைப்படுத்தலுக்காக பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும் நாடு முழுவதிலுமுள்ள நீதிமன்றங்களால் சமர்ப்பிக்கப்படுகின்ற சந்தேகத்திற்குரிய ஆவணங்களை பரிசோதனை செய்து அறிக்கையிடுதலும் இத் திணைக்களத்தின் மூலம் செய்யப்படுகின்றது.


பரிசோதனைக்காக சமர்ப்பிக்கப்படும் சான்றுப் பொருட்கள் அல்லது மாதிரிகள், உணவு மற்றும் மருந்துகள் சட்டம், தேசிய சுற்றாடல் சட்டம், மதுவரிக் கட்டளைச் சட்டம், புகையிலை மற்றும் மதுபான தேசிய அதிகாரசபை சட்டம், ஒப்பனைப் பொருட்கள் அவுதங்கள் மற்றும் சாதனங்கள் சட்டம், பீடைகொல்லிகள் கட்டுப்பாட்டுச் சட்டம், சுடுகலன் கட்டளைச் சட்டம், விசம், அபின் மற்றும் அபாயகர ஓளாத சட்டம், வெடிபொருள் சட்டம், தீங்கு விளைவிக்கும் ஆயுத சட்டம், மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, குடியியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை, சான்றுகள் கட்டளைச்சட்டம் போன்ற பல்வேறு சட்டங்கள் மற்றும் கட்டளைச்சட்டங்களின் கீழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு அறிக்கை வழங்குதல் இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக பிற அரசாங்க திணைக்களங்கள் மற்றும் அரசாங்கத்தின் ஆதரவு பெறுகின்ற நிறுவனங்களிற்கு தேவைப்படும் சந்தர்ப்பங்களில் விஞ்ஞான மதியுரைஞராகவும் இத்திணைக்களம் செயலாற்றுகிறது. விசேஷமாக, இலங்கை கட்டளைகள் நிறுவனத்திற்கு தரத்தை உருவாக்குவதில் இந்நிபுணர்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். இந்நிபுணர்கள் பாதுகாப்பு அமைச்சின் தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவிற்கு ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு உதவிபுரிகின்றனர்.



2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான காலப்பகுதிக்கான முன்னேற்றம்

பகுதி	2016.01.01 இல் உள்ள வழக்குகள்	பெறப்பட்ட வழக்குகள்	அறிக்கையிடப்பட்ட வழக்குகள்	2016.12.31 இல் அறிக்கையிடப்படாது உள்ள வழக்குகள்
போதை வஸ்துக்களும் பிற மருந்துகளும்	617	8,041	7,448	1,210
சுடுபடைக்கலன்களும் யுத்த தளபாடங்களும்	379	520	507	392
வெடிபொருளும் தீப்பிடித்தலும்	162	406	373	195
நச்சுப்பொருட்கள்	1,065	2,186	2,218	1,033
இரத்தம் மற்றும் பிற சரீர திரவங்கள்	1,284	1,384	1,091	1,577
ஆட்சேபனைக்குரிய பத்திரங்கள்	266	770	735	301
பல்வேறு சட்ட மருத்துவப் பொருட்கள்	147	342	340	149
தலைமை அலுவலக நீதிமன்ற மாதிரிகள்	01	2,151	2,102	50
பல்வேறு குடிவகை மற்றும் புகையிலை	23	2,355	2,375	3
குடிவகை- குருநாகல்	0	2,675	2,675	0
உணவுச் சட்டத்தின் கீழ் உணவு மாதிரிகள்	07	8,606	8,582	31
பல்வேறு- உணவு வகைகள்	04	1,336	1,337	3
<b>மொத்தம்</b>	<b>3,955</b>	<b>30,772</b>	<b>29,783</b>	<b>4,944</b>



6.4.3 ஆய்வுகூட தரமதிப்பீடு

திணைக்கள ஆய்வுகூடங்கள் அனைத்துக்காக **ISO 17025** சர்வதேச தரச் சான்றிதழ் 2016 நவம்பர் மாதம் இலங்கை தரம் பற்றிய சபையினால் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, தற்போது அந்த ஆய்வுகூடங்களினால் வழங்கப்படுகின்ற தரப்படுத்தல் பெற்றுக்கொண்டுள்ள பரிசோதனைகளுக்குரிய அறிக்கைகள் சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிக்கைகளாக காணப்படுகின்றது.

6.4.4 திறன் விருத்தி

- இரண்டு உத்தியோகத்தர்கள் ஸ்கொட்லாந்தின் Strathclyde பல்கலைக்கழகத்தில் நீதிமன்ற விஞ்ஞானம் தொடர்பான பட்டப்பின் படிப்பு பட்டம் பெற்று வந்துள்ளதுடன் ஒரு உத்தியோகத்தர் நீதிமன்ற புரொஜெக்டிலி விஞ்ஞானம் தொடர்பான இங்கிலாந்தில் Cranfield பல்கலைக்கழகத்தில் பட்டப்பின் படிப்பு பட்டம் கற்றுக்கொண்டிருக்கின்றார்.

- இன்னும் இரண்டு உத்தியோகத்தர்கள் இரண்டு உத்தியோகத்தர்கள் ஸ்கொட்லாந்தின் Strathclyde பல்கலைக்கழகத்தில் மருந்து பகுப்பாய்வு தொடர்பான பட்டப்பின் படிப்பு பட்டம் கற்றுக்கொண்டிருக்கின்றார்.
- உள்நாட்டு பயிற்சி நிகழ்ச்சிகளுக்காக பதவிநிலை உத்தியோகத்தர்கள் 24 பேர்களும் பதவிநிலை அல்லாத உத்தியோகத்தர்கள் 32 பேர்களும் அனுப்பப்பட்டுள்ளனர். வெளிநாட்டு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்களுக்காக உத்தியோகத்தர்கள் 23 பேர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

#### 6.4.5 டிஜிட்டல் குற்ற விசாரணை ஆய்வுகூடம்

KOICA செயற்றிட்டம் சம்பந்தமாக இயலுமை பற்றிய கற்கை ஒன்று 2015 ஆம் ஆண்டு நடாத்தப்பட்டு டிஜிட்டல் குற்ற விசாரணைகளுக்காக ஆய்வுகூடம் ஒன்று ஸ்தாபிப்பதற்கும் ஏற்கனவே உள்ள DNA ஆய்வுகூடத்தை மேம்படுத்துவதற்காக கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் செயற்றிட்ட விடயங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடிப்படை விடயங்கள் சிறப்பாக பூர்த்திசெய்யப்பட்ட பின்னர் டிஜிட்டல் குற்ற விசாரணை ஆய்வுகூடம் மற்றும் மேம்படுத்தப்பட்ட DNA ஆய்வுகூடம் 2016.12.19 ஆம் திகதி கௌரவ நீதிமன்றம் மற்றும் புத்தசாஸன அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி விஜேதாச ராஜபக்ஸ அவர்களின் தலைமையில் இலங்கைக்கான கொரிய தூதுவர் Won-sam Chang அவர்களின் பங்குபற்றலுடன் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

#### 6.4.6 DNA ஆய்வுகூட கொள்ளளவை விரிவுபடுத்தல்

- DNA ஆய்வுகூடம் மூலம் இது வரை செய்யப்பட்டுள்ள பகுப்பாய்வுகளுக்கு மேலதிகமாக மய்கொண்ட்றியா DNA மற்றும் பல், எலும்பு மற்றும் மூல அல்லாத கேஸம் போன்ற மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதற்கு தேவையான வழிமுறைகளை முன்னேற்றிய காரணத்தினால் எந்தவொரு வகையான பகுப்பாய்வொன்றையும் செய்யக் கூடியதாக உள்ளது.
- DNA ஆய்வுகூடத்திற்கு வழங்கப்பட்டுள்ள உபகரணங்களுக்குள் DNA மாதிரிகள் 96 ஒரே தடவையில் செய்யக்கூடிய Real Time PCR உபகரணமும் மாதிரிகள் 24 ஒரே தடவையில் செய்யக்கூடிய Genetic Analyser உபகரணமும் திணைக்களத்திற்கு சொந்தமாக இருப்பதன் காரணத்தினால் திணைக்களத்தின் வினைத்திறனை அதிகரிக்கச் செய்ய முடிந்துள்ளது.

#### 6.4.7 ICT செயற்றிட்டம்

ICTA நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற ரூபா மில்லியன் 18 செயற்றிட்டம் ஊடாக திணைக்களத்தின் சகல ஆய்வுகூடங்கள் மற்றும் அதற்கு ஏற்புடையதான ஸ்தாபனப் பிரிவினால் செய்யப்படுகின்ற விடயங்கள் வலயமைக்கப்படுவதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்டது. ஆதன் அடிப்படை விடயங்கள் தற்சமயம் செய்யப்பட்ட வண்ணமிருப்பதுடன் 2017 ஆம் ஆண்டில் செயற்றிட்டத்தை பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக திணைக்களத்திற்கு WI-FI வசதிகள் வழங்குவதற்கும் ICTA நிறுவனம் இணங்கியுள்ளதுடன் தேவையான அடிப்படை விடயங்கள் நடைபெற்ற வண்ணமுள்ளது.

6.4.8 பழுவகைகள் மரக்கறிவகைகளினதும் பீடை கொல்லிகள் - பகுப்பாய்வு

ஆரம்ப கட்டமாக தம்முள்ள பிரதேசத்தில் இருந்து மரக்கறிகள் கொண்டுவரப்பட்டு பகுப்பாய்வு விடயங்கள் செய்து அதற்குரிய முதலாவது அறிக்கை 2016.11.24 ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.

2016.12.31 வரையான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	ஒதுக்கம் (ரூபா மில்.) 2016	செலவு (ரூபா மில்.) 2016	2016-12-31 நிதிரீதியான முன்னேற்றம் (%)
டிஜிட்டல் மல்டி மீடியா மற்றும் குற்ற ஆராய்வு மையம் ஏற்படுத்துதல் (கொரிய திட்டம்)	342.00	296.47	85%

விபரம்	2016ற்கான ஒதுக்கம் (ரூபா மில்.)	31.12.2016ற்கான செலவு (ரூபா மில்.)	2016-12-31 நிதிரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	248.25	244.65	99%
மூலதன செலவினம்	70.25	69.23	98%
<b>மொத்தம்</b>	<b>318.50</b>	<b>313.88</b>	<b>98%</b>

6.5 பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம்

**நோக்கு**

நன்கொடையாளர்கள் மற்றும் அல்லது கருணை நம்பிக்கை நிதியங்கள் அல்லது ஆஸ்திகள் (பணம் மற்றும் அல்லது சொத்து) என்பனவற்றின் உரிமையாளர்கள் சட்ட வரம்புக்குள் அமைந்த தங்களது இறுதி விருப்புகளை கடைபிடிக்க பயனாளிகளின் மிகச் சிறந்த பயனுக்காக அல்லது பொதுமக்களுக்காக நிதியம் பொது நம்பிக்கையாளருக்கு வழங்கப்படுகின்றது என்பதை நிச்சயப்படுத்திக்கொள்ளல்.

**குறிக்கோள்**

பயனாளிகள் அடங்கலாக ஆஸ்திகளுக்கு கட்டுப்பட்ட எல்லா சம்பந்தப்பட்ட தரப்பினர்களை திருப்திபடுத்தும் ஒரு நோக்கத்திற்காக இந்த திணைக்களத்திற்கு பாதுகாப்பிற்காக ஒப்படைக்கப்பட்ட இறந்த நபரது நிதியங்கள் மற்றும் ஆஸ்திகளின் நிர்வாகத்தை திணைக்களத்தின் திறன்கள் மற்றும் வளங்கள் மூலமாக சிறந்த சேவையை வழங்குவதாகும்.

6.5.1 கடமைகள்

பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச் சட்டம், குடியியல் நடவடிக்கைமுறை சட்டக் கோவை, நீதிமன்ற அமைப்பு முறை சட்டம் மற்றும் வேறு எழுத்து மூல விதிகளின்படி கீழ் காணப்படும் கடமைகள் பொதுநம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

1. சாதாரண நம்பிக்கைப் பொறுப்பாளர், பாதுகாப்பு வழங்கும் நம்பிக்கைப் பொறுப்பாளர் அல்லது பாதுகாப்பான நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படுதல்.
2. சொத்து திரட்டல் கட்டளையின் கீழ் சொத்து திரட்டல்
3. பராயமடையாத ஒருவரின் சொத்து நம்பிக்கைப் பொறுப்பாளராக அல்லது உதவு நண்பனாக (பாதுகாப்பு முகாமையாளராக) செயற்படுதல். (மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்)
4. மனவளர்ச்சி குன்றிய நபரின் சொத்து முகாமையாளராக செயற்படுதல் (மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட சந்தர்ப்பத்தில்)
5. அசையா சொத்தின் ஒப்பந்த முகாமையாளராக செயற்படுதல் (பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படும் போது அப்பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட “நம்பிக்கைச் சபையால் காலத்திற்கு காலம் எடுக்கப்படும் தீர்மானத்தை செயற்படுத்துவதற்கு மட்டும் பாதுகாப்பு நம்பிக்கைப் பொறுப்பாளர் பிணிக்கப்படுகின்றார்.)

6. வெளிநாட்டிலுள்ள இலங்கையர் ஒருவருக்கு அற்றோனிதத்துவகாரராக அவருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணத்தைப் பெற்றுக் கொள்ள அல்லது செலுத்த நடவடிக்கை எடுத்தல்
7. குடியியல் நடைமுறைச் சட்டக் கோவையின் ஏற்பாடுகளின் கீழ் நீதிமன்றினால் சொத்து சம்பந்தமாகவும் மற்றும் வேறு விடயம் சம்பந்தமாகவும் செயற்படுதல்
8. நீதிமன்றம் கையேற்கும் சந்தர்ப்பத்தில் மரணசாதனமற்ற நபரின் நிருவாகியாக செயற்படுதல்
9. நீதிமன்ற அமைப்பு முறை சட்டத்தின் கீழ் சொத்து சேகரிப்பாளராக செயற்படுதல்.
10. குற்றம் புரிந்தமைக்காக சிறையிலிடப்பட்டுள்ளவரின் சொத்துக்கு முகாமையாளராக செயற்படுதல்.
11. விகாரைக்குரிய சொத்துக்களின் பொறுப்பாளராக செயற்படுதல்.

6.5.2 மேற்குறித்த கடமைகளை விட வேறு விடயங்களில் பொதுநம்பிக்கைப் பொறுப்பாளரின் தலையீடுகள்

பொது நம்பிக்கை பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்தின் பின் ஏற்படுத்தப்பட்ட திருத்தங்களுக்கு அமையவும் வேறு எழுத்துமூல விதிகளுக்கு அமையவும் வழங்கப்பட்டுள்ள வேறு கடமைகள்

- 1988 ம் ஆண்டின் இலக்க சட்டத்தின் மூலம் திருத்தப்பட்ட பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச்சட்டத்தின் 10 (அ) பிரிவிற்கு அமைய பணிபுரிவதற்காக வெளிநாட்டில் இருப்போர், வெளிநாட்டில் இருக்கும் போது மரணித்தால் அவர்களுக்காக வழங்கப்படும் நட்டஈடு தங்கிவாழ்பவர்களுக்கும் அல்லது சட்டப்படியான வாரிசுகளுக்கிடையே பங்கீடு செய்யும் செயற்பாட்டை சரியான முறையில் பிழையின்றி நடாத்துவது மற்றும் அக் கடமையை இலகுபடுத்தும் முகமாக சம்பந்தப்பட்ட பணிபுரிபவர்களை பதிவு செய்தல்.
- 1944 ம் ஆண்டின் 42 ஆம் இலக்க விகாரையின் காணி (நட்டஈடு) கட்டளைச் சட்டத்தை செயற்படுத்தல்.
- 1981 ஆம் ஆண்டின் 42 ஆம் இலக்க சட்டத்தினால் திருத்தப்பட்ட 1931 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க பௌத்த விகாரை தேவாலகம் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள கடமைகளை புரிதல்
- 1973 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க ஐக்கிய புதினப் பத்திரிகை நிறுவனத்தில் உள்ள பங்குகளுக்கு அரசின் சார்பில் நம்பிக்கைப் பொறுப்பாளராக செயற்படுதல்.

### 6.5.3 பொதுநம்பிக்கையாளரது சேவைகள்

பொது நம்பிக்கையாளர் நீதிமன்றத்தின் வழிநடத்துதலுடன் அல்லது தீர்மானத்துடன் அல்லதுநிதியங்கள் மற்றும் இறுதி விருப்பு ஆவணங்களின் நோக்கங்களுக்கு அமைவாக பொதுமக்களுக்க சேவை செய்வார்.

- கல்விகளில் நிதி கஷ்டங்களை எதிர்கொள்ளும் திறமை வாய்ந்த பிள்ளைகளுக்கு புலமைபரிசுகள் வழங்கல்
- அத்தியாவசிய மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும் நோயாளிகள் மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகள்
- நிதியங்கள் மற்றும் அல்லது இரதவிருப்பு ஆவணம் எனபனவற்றின் நோக்கங்களின்படி சமயம் சார்ந்த இடங்களை மேற்பார்வை செய்வதற்கும் மற்றும் விருத்தி செய்யவும் நிதி உதவி வழங்குதல்.
- தேவைப்படும் நபர்கள் மற்றும் அல்லது நிறுவனங்களுக்கு நன்கொடை வழங்குதல்
- சமய நடவடிக்கைகள் மற்றும் பலவித காரணங்களுக்காக உதவியை எதிர்பார்த்து உள்ள நபர்களுக்கு நன்கொடைகள் வழங்குதல்
- பௌத்த அலுவல்கள் ஆணையாளர் நாயகத்தின் கட்டளைகளுக்கு அமைவாக பௌத்த உலகியல் சார்ந்த கட்டளைகள் சட்டத்தின் கீழ் நஷ்டஈடுகள் பங்கிடுதல்
- பண்ணை சொத்துக்கள் அல்லது நம்பிக்கை நிதி முகாமையத்துவம்
- கல்வியில் ஈடுபட்டுள்ள பண கஷ்டங்களுடன் உள்ள திறமையான சிறார்களை ஊக்குவிக்கும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்ட நிதியத்தில் பெறப்பட்ட வருமானத்திலிருந்து புலமைப் பரிசில்களை வழங்குதல்.
- வரையறுக்கப்பட்ட ஐக்கிய புதினப் பத்திரிகை நிறுவனத்தின் பணிப்பாளர் சபைக்கு இருவரையும் மற்றும் தலைவரையும் நியமித்தல்
- பிறநாட்டு நஷ்டஈடுகளை வழங்குதல்
- பௌத்த ஆலயங்களுக்கு நஷ்டஈட்டை பங்கிடுதல்
- அரச நிறுவனமாக சம்பாதித்த வருமானத்தில் சதவிகிதத்தை அரச திறைசேரிக்கு வழங்குதல்

#### 6.5.4 நம்பிக்கைப் பொறுப்பு மரணசொத்தின் எண்ணிக்கை

ஆண்டு	அமுல்படுத்தப்படுகின்ற நம்பிக்கைப் பொறுப்புகளின் எண்ணிக்கை	அமுல் படுத்தப்படுகின்ற மரணசாதனங்களின் எண்ணிக்கை
2012	999	126
2013	1019	130
2014	1034	134
2015	1044	137
2016	1067	140

#### 6.5.5 பொதுத் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ள நிதியின் அளவு

பொது நம்பிக்கைப் பொறுப்பு திணைக்களத்திற்கு உரித்தாக்கப்பட்டுள்ள மற்றும் நிறுவப்பட்டுள்ள நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் மரணசாதனங்களுக்குத் தொடர்புடைய பொது நம்பிக்கைப் பொறுப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் அறவிடப்படுகின்ற மூலதன, முதலீட்டு வருமானக் கட்டணங்கள் மற்றும் பிறகட்டணங்கள் பின்வருமாறு பொதுத் திறைசேரிக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ஆண்டு	தொகை (ரூபா)
2011	3,783,187.40
2012	6,543,360.52
2013	6,396,102.51
2014	6,675,487.77
2015	10,188,334.08
2016	14,986,797.37

#### 6.5.6 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையிலான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016ற்கான ஒதுக்கம் (ரூபா மில்)	31.12.2016ற்கான செலவு (ரூபா மில்)	2016-12-31 நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டுவரும் செலவினம்	45.02	44.47	99%
மூலதனச் செலவினம்	2.35	2.31	98%
மொத்தம்	47.37	46.78	99%

### 6.6 கடன் இணக்க சபை திணைக்களம்

#### நோக்கு

அசையா சொத்து சம்பந்தப்பட்ட கடனை திருப்பி செலுத்துவதற்கு பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஒரு நிவாரண ஏற்பாட்டை வழங்குதல்.

#### செயற்பணிகள்

கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அடைவு முறிகள், நிபந்தனையுடன் கூடிய உறுதி மற்றும் அறுதி என்பவற்றின் மீது பெறப்பட்ட கடன்களை குறைந்த வட்டி வீதத்துடன் தவணைமுறையில் செலுத்துவதன்மூலம் பிணையாக வைக்கப்பட்ட விவசாய நிலங்கள், வீடு போன்ற அசையா சொத்துக்களை திரும்பப் பெறுவதற்கு கடன்பட்டோருக்கு சட்டப் பாதுகாப்பையும் உதவியையும் வழங்கல்

## குறிக்கோள்

அசைவற்ற ஆதனங்கள் தொடர்பான கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அடைவு முறிகள், நிபந்தனையுடன் கூடிய உறுதி மற்றும் அறுதி என்பவற்றின் மீதான கடன்களை மீள் செலுத்துவதன்மீது தீர்வொன்றை எட்டுவதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு உதவுதல்.

### 6.6.1 அறிமுகம்

1941ம் ஆண்டின் 39 ம் இலக்க கடன் இணக்க சபை கட்டளைச்சட்டத்தின் கீழ் இத் திணைக்களம் தாபிக்கப்பட்டது. இத் திணைக்களமானது காணி, நெல்வயல்கள், பெருந்தோட்டங்கள், வீடுகள் போன்ற அசைவற்ற ஆதனங்களின் உறுதியை நிபந்தனையுடன் பிணைவைத்து பெற்றுக்கொண்ட கடன்களின் மூலமும் சத்தியக்கடதாசி மற்றும் காசோலை போன்ற ஆவணங்களின்மீது பெறப்பட்ட பிணையற்ற கடன்களின் மூலம் ஏற்பட்ட கடன்சுமைக்கு உள்ளான மக்களுக்கு ஏதாவது நிவாரணத்தை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டது.

1999ம் ஆண்டின் 29ம் இலக்க திருத்த சட்டம் கடன் கொடுக்கல் வாங்கல்களுக்காகவே எழுதப்பட்ட அறுதியுறுதிகளின் மீது இச்சபை இடையீடு செய்வதற்கு வழிவகுத்து இதன் நிவாரண உதவி நடவடிக்கைகளை மேலும் விரிவடையச் செய்துள்ளது.

இச் சபையின் செயற்பாட்டின் மூலம் கடன் கொடுத்தவர்களால் கடன்பட்டவர்கள் சுரண்டப்படுவதற்கு உள்ள சந்தர்ப்பங்கள் முடக்கப்படுகின்றன. சபையின் தலையாய நோக்கம் இது எனினும் கடன் கொடுத்தவர்களுக்கும் அநீதி ஏற்படுவதற்கு இடமளிக்காது. ஈட்டு உறுதிகளின் மீது மற்றும் நிபந்தனையுடனான அறுதிஉறுதிகளின் மீது வைக்கப்பட்டுள்ள அசைவற்ற ஆதனங்கள் தொடர்பில் கடனாளிக்கு இலகுவானதும் கடன் கொடுத்தவர் ஏற்றுக் கொள்ளக் கூடியதுமான நிபந்தனைகள் மீது அவ்வாதனங்களை மீட்டுக் கொள்வதற்கு உதவியளித்தல் இச்சபையின் நோக்கமாகிறது.

கடன் இணக்க சபையானது அமைச்சரால் நியமிக்கப்பட்ட ஐந்து (5) உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் அவரில் ஒருவர் சபையின் தலைவராக அமைச்சரால் நியமிக்கப்படுவார். சபைக்கு சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்களுக்கு எந்தவித கட்டணங்களும் அறவிடப்படுவதில்லை. அத்துடன் இச்சபையில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளுக்கு முத்திரைத் தீர்வை எதுவும் கிடையாது. வர்த்தமானி மற்றும் அறிவித்தல் கட்டணமாக ஒரு சிறிய தொகை மாத்திரமே அறவிடப்படுகிறது. ஆகவே கடன் சுமையால் பாதிக்கப்பட்ட சராசரி நபரொருவருக்கு மிகப்பெரிய சேவையொன்று வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர் சட்டத்தரணிகள் மூலம் தம்மை பிரதிநிதித்துவப்படுத்த வேண்டியது கட்டாயமில்லாதிருப்பது பொதுமக்களுக்கு ஆறுதலாக உள்ளது.

இச்சபையின் நடைமுறை நீதிமன்ற நடைமுறையிலிருந்து வேறுபட்டது. இச்சபையில் எட்டப்படும் உடன்படிக்கைகள் கட்சிக்காரர்களினது இணக்கத்துடன் ஏற்படுவதேயன்றி சபையின் பணிப்பின்மூலம் அமுல்படுத்தப்படுவதல்ல. அவ்வாறாயினும் நியாயமற்ற வட்டிகளை குறைப்பதற்கு சபையினால் முன்வைக்கப்படுகின்ற நியாயமான முன்மொழிவுகளை கடன் கொடுத்தவர்கள் ஏற்றுக்கொள்ளாதுவிடின் அது தொடர்பாக கட்டளைச் சட்டத்தின் கீழ் கடனாளிக்கு சான்றிதழ் ஒன்றை வழங்குவதற்கும் சபைக்கு தத்துவங்கள் உள்ளன. அத்துடன் கடன் கொடுத்தவர் இறுதி விசாரணைக்காக வழங்கப்பட்ட அறிவித்தலின் படி விசாரணைக்கு சமூகமளிக்காவிடின் மறுகட்சியின்றி வழக்கு விசாரணை ஒன்றின் பின்னர் கடனாளிக்கு சான்றிதழ் ஒன்று வழங்கப்படுகின்றது. ஆயினும் அவ்வாறு செய்யப்படுவது பதிவு அஞ்சலில் அல்லது கிராம உத்தியோகத்தர் மூலம் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு கடன்கொடுத்தவரிற்கு அறிவித்து கடன் கொடுத்தவர் வேண்டுமென விசாரணைக்கு சமூகமளிப்பதை தவிர்த்துக் கொள்கிறார் என சபை உணருமிடத்து மாத்திரமே இத்தகைய சந்தர்ப்பமொன்றில் அத்தகைய சான்றிதழ் ஒன்றை வழங்குவதனால் ஏற்படும் நன்மை கடனாளியைச் சேரும்.

நீதிமன்றத்தில் அந்த விடயம் சம்பந்தமாக வழக்கு விசாரணை ஒன்று நடைபெறும் சந்தர்ப்பத்தில் இச் சான்றிதழை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தால் கடன் செலுத்துவதற்கு அதிகபட்சம் 10 ஆண்டுகள் வரை கால அவகாசம் வழங்குவதற்கும் வட்டியை குறைந்த வட்டி விகிதமாக மாற்றுவதற்கும் கடன் இணக்க கட்டளைச்சட்டத்தின் கீழ் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.



6.6.2 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான காலப்பகுதிக்கான முன்னேற்றம்

விபரம்	விண்ணப்பங்களின் எண்ணிக்கை
முன்கொண்டு-வரப்பட்ட விண்ணப்பங்கள் 2016.01.01	834
புதிய விண்ணப்பங்கள்	366
மீளாய்வுக்காகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள்	28
மொத்த விண்ணப்பங்கள் 2016.09.30	1,228
தீர்க்கப்பட்ட விண்ணப்பங்கள்	185
நிராகரிக்கப்பட்ட விண்ணப்பங்கள்	163
மீளாய்வு செய்யப்பட்ட விண்ணப்பங்கள்	36
நிரலிலிருந்து நீக்கப்பட்ட விண்ணப்பங்கள்	01
சான்றிதழ் வழங்கப்பட்ட விண்ணப்பங்கள்	07
மீளப்பெறப்பட்ட விண்ணப்பங்கள்	11
நடவடிக்கை எடுக்கப்பட்ட மொத்த விண்ணப்பங்கள்	403
வருடஇறுதியில் இல் உள்ளவாறான மிகுதி விண்ணப்பங்கள்	825

2016 டிசம்பர் 31 இல் உள்ளவாறான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016 ற்கான ஒதுக்கம் (ரூபா மில்)	31.12.2016ற்கான செலவு (ரூபா மில்)	2016-12-31 நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	15.89	14.96	94%
மூலதன செலவினம்	0.80	0.56	70%
மொத்தம்	16.69	15.52	93%

## 6.7 மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு

### 6.7.1 அறிமுகம்

1988 ஆம் ஆண்டின் 72 ஆம் இலக்க மத்தியஸ்த சபைகள் சட்டத்தின் மூலம் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு தாபிக்கப்பட்டது. அதன் கீழ் இலங்கையின் சகல பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் மத்தியஸ்த சபைகளைத் தாபிக்க ஆரம்பிக்கப்பட்டது. இது நீதிமன்றச் செயற்பாட்டை எளிதாக்கும் நோக்கத்துடன் பிணக்குளைத் தீர்க்கும் மாற்று வழிமுறையொன்றாக நீதிமன்றங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகின்ற பிணக்குகளில் சிறு பிணக்குளைத் தீர்ப்பதற்காகத் தயார் செய்யப்பட்ட மிகப்பெறுமதியான செயற்பாடொன்றாக அறிமுகம் செய்யலாம். இதுவரை இலங்கை முழுவதிலும் 329 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தாபிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர்கள் குழாத்துக்களில் சுமார் 8266 மத்தியஸ்தர்கள் சுயேச்சையுடன் பணி புரிகின்றனர்.

மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழு 05 உறுப்பினர்களைக் கொண்டுள்ளதுடன் அவர்கள் அதிமேதகு சனாதிபதியால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் நியமிக்கப்படுகின்றனர். மத்தியஸ்தர்களை நியமித்தல், மாற்றஞ் செய்தல் மற்றும் அவர்களின் ஒழுக்காற்று நடவடிக்கைகள் போன்றவற்றிற்கான அதிகாரம் மத்தியஸ்த சபைகள் ஆணைக்குழுவிடம் உள்ளது.


மத்தியஸ்த செயற்பாட்டின் மூலம் இரு திறத்தவர்கள் அல்லது அதற்கு மேற்பட்டோர்களுக்கிடையே ஏற்படுகின்ற பிணக்குளைத் தீர்த்துக் கொள்வதற்காக மூன்றாம் திறத்தவராக மத்தியஸ்தர்கள் செயற்படுகின்றனர்.

ஒவ்வொரு ஆண்டிலும் மத்தியஸ்த சபைகளிடம் ஆற்றுப்படுத்தப்படுகின்ற பிணக்குகளின் அதிகரிப்பானது சமுதாயம் தமது பிணக்குகளைத் தீர்த்துக்கொள்வதற்கு இலகுவான மற்றும் குறைந்த செலவுப் பொறிமுறையொன்றாக மத்தியஸ்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளமைக்கு சான்றாகவுள்ளது. மத்தியஸ்த சபைகளுக்கு ஆற்றுப்படுத்தப்படும் பிணக்குகளின் எண்ணிக்கை நூறாயிரத்தை விட அதிகதித்துள்ளமை இதனை நிரூபிக்கிறது.

#### 6.7.2 2016.01.01 - 2016.12.31 வரையிலான முன்னேற்றம்

	பிணக்குகளின் எண்ணிக்கை
மத்தியஸ்த சபைகளுக்கு ஆற்றுப்படுத்தல்	223,116
தீர்க்கப்பட்டவை	93,059
வீதம்	41.7%

#### 6.7.3 2016.01.01 - 2016.12.31 மாகாண மட்டத்தில் மத்தியஸ்த சபைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பிணக்குகள்



#### 6.7.4 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரை மத்தியஸ்த சபைகளுக்கு கிடைக்கப்பெற்றுள்ள பிணக்குகளின் விபரம்

பிணக்குகளின் விபரம்	கிடைக்கப்பெற்றுள்ள பிணக்குகளின் எண்ணிக்கை	%
நீதிமன்றங்கள்	17,712	7.94%
பொலிஸ்	52,336	23.46%
வங்கி/நிதிநிறுவனங்கள்	128,703	57.68%
பிணக்காளர்களிடமிருந்து	3,653	1.64%
முன்னர் ஒப்புக்கொண்ட தீர்மானங்களை மீறியதால்	20,712	9.28%
மொத்தம்	223,116	-

- 2016.12.31 ஆம் திகதியின் போது ஐந்து நாள் செயலமர்வுகள் 68 நடாத்தப்பட்டு 3,046 மத்தியஸ்தர்கள் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர்.
- மத்தியஸ்தர்களுக்கான ஒருநாள் கருத்தரங்குகள் 02 நடாத்தப்பட்டன.
- நிகழ்ச்சித்திட்ட உதவியாளர்களால் சமுதாய மத்தியஸ்தம், பாடசலை மத்தியஸ்தம் மற்றும் பிற புரிந்துணர்வை அளிக்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்படுகின்றன. அவர்கள் 38 ஐந்து நாள்

பாடசாலை நிகழ்ச்சித் திட்டங்கள், 116 ஒரு நாள் பாடசலை நிகழ்ச்சித் திட்டங்கள், ஒரு நாள் பிற நிகழ்ச்சித் திட்டங்கள் என்பனவற்றை நடாத்தியுள்ளனர்.

#### 6.7.5 இடம் பிணக்குகள் தொடர்பான விசேட மத்தியஸ்தர்கள் சபை

1. யாழ்ப்பாணம்
2. கிளிநொச்சி
3. மட்டக்களப்பு
4. திருகோணமலை
5. அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

#### 6.7.4 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரை நிதி முன்னேற்றம்

விபரம்	2016 ற்கான ஒதுக்கம் (ரூபா மில்)	31.12.2016 ற்கான செலவு (ரூபா மில்)	நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டுவரும் செலவினம்	277.16	247.76	89%
மூலதனச் செலவினம்	1.25	1.03	83%
மொத்தம்	278.41	248.79	89%

### 6.8 தொழில் நியாயசபை செயலாளர் அலுவலகம்

#### நோக்கு

அரசு சாரா ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்கான உத்தரவாதம்"

#### செயற்பணிகள்

"விரைவானதும், நீதியானதும், திறமையான நிர்வாகத்தின் மூலமும் ஆற்றல் மற்றும் பயிற்சி பெற்ற ஊழியர்களின் உதவியுடனும் அரசு சாரா ஊழியர்களின் வேலைப் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்தல்"

#### 6.8.1 அறிமுகம்

1950ம் ஆண்டின் 43ம் இலக்க கைத்தொழில் பிணக்குகள் சட்டத்தின் 31 (ஆ) பிரிவின் பிரகாரம் பெறப்படும் பிணக்குகளை விசாரித்து கையுதிர்வு செய்தல் தொழில் நியாய சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள பிரதான பணியாகும். அரசு சாரா நிறுவனங்களில் ஊழியர்களை வெளியேற்றுதல், போன்ற சம்பவங்களின்போது நீதியை பெற்றுக்கொடுக்கும் நிறுவனமென தொழில் நியாய சபையை வரையறை செய்யலாம் என்பதுடன் இது அத்தகைய திறத்தினருக்கு கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதமாகும். தொழில் நியாய சபை தலைமை அலுவலகத்தின் கீழ் 39 தொழில் நியாயசபைகள் செயற்படுகின்றன. அவை கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. தொழில் நியாய சபைகளைப் பேணுவதற்குத் தேவையான மனிதவளங்கள், கூட்டு வளங்கள் மற்றும் நிதிவளங்கள் ஆகியவற்றை வழங்குதலும் முகாமைசெய்தலும் தொழில் நியாய சபைகளின் தலைமை அலுவலகத்தின் பிரதான பணிகளாகும்

கொழும்பு - 01	எம்பிலிபிட்டிய (சுற்று)	கம்பஹா	இரத்தமலானை
கொழும்பு - 02	பலாங்கொடை	பாணந்துறை	மகரகம்
கொழும்பு - 08	திருகோணமலை	மாத்தறை	கொட்டபொல
கொழும்பு - 13	அவிசாவளை	அநுராதபுரம்	பண்டாரவளை
பத்தரமுல்ல 1/ மேலதிக.	கண்டி	நாவலப்பிட்டிய	தலவாக்கலை
பத்தரமுல்ல 2/ மேலதிக.	காலி	கேகாலை	பலாபத்தெவல
இரத்தினபுரி	பதுளை	சிலாபம்	அம்பாறை

நுவரெலியா	நீர்கொழும்பு 21	மட்டக்களப்பு	யாழ்ப்பாணம்
ஹற்றன்	நீர்கொழும்பு 21மேலதிக	கடுவெல	குளியாபிட்டிய
களுத்துறை	குருநாகல்	வத்தளை	

### 6.8.2 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையுள்ள காலப்பகுதிக்கான முன்னேற்றம்

2016.01.01 இல் நிலுவையிலுள்ள வழக்குகள்	2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரை		2016.12.31 இல் நிலுவையிலுள்ள வழக்குகள்
	தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள்	தீர்த்துவைக்கப்பட்ட வழக்குகள்	
5031	2281	2281	5031

- யாழ்ப்பாண மாவட்டத்தில் 2016.06.01 ம் திகதி தொழில் நியாய சபை தாபிக்கப்பட்டு அதன் கடமைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
- 27 சுருக்கெழுத்தாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக வர்த்தமான பத்திரிகை ஒன்றின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு விண்ணப்பதாரர்க்காக பரீட்சை நடாத்தல்.
- பேச்சு மொழிபெயர்ப்பாளர் 07 வெற்றிடங்களை பூர்த்திசெய்வதற்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கு வர்த்தமான பத்திரிகை ஒன்றின் மூலம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு ஆட்சேர்ப்பு செய்து கொள்ளும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன
- தொழில்நியாய சபைகளின் 25 உதவிசெயலாளர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக நேர்முகப் பரீட்சை நீதி அமைச்சினால் நடாத்தப்பட்டதுடன் அதில் 15 அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர்.

### 6.8.3 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையுள்ள காலப்பகுதிக்கான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016 ற்கான ஒதுக்கம் (ரூபா மில்)	31.12.2016 ற்கான செலவு (ரூபா மில்)	2016-12-31 நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	305.43	285.74	94%
மூலதன செலவினம்	13.05	11.27	86%
மொத்தம்	318.48	297.01	93%

## 6.9 நீதித்துறையல்லாத அலுவலர்களின் பயிற்சி நிலையம்

### செயற்பணிகள்

பொதுமக்களுக்கு விரைவான சிறந்த சேவையை வழங்குவதை பிரதான நேக்கமாகக் கொண்டு நீதித்துறை அலுவலர் தவிர்ந்த நீதிச் சேவையிலுள்ள அட்டவணைப்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத அலுவலர்களுக்கு நீதிமன்ற வழக்குகளை விசாரணை செய்து முடித்துக் கொள்ளும் செயல்பாட்டில் ஏற்படும் தாமதத்தை சமாளிப்பதற்கு பயிற்சியளிப்பதன் மூலம் நீதிச் சேவையின் திறனையும் தரத்தையும் உயர்த்தல்.

### 6.9.1 அறிமுகம்

நீதிமன்றங்களில் சேவை செய்கின்ற நீதித்துறையல்லாத அலுவலர்களின் பயிற்சித் தேவைகளை நிறைவேற்றுவதற்காக இந்நிறுவனம் 2010 ஆம் ஆண்டில் பத்தரமூலல் டென்சில் கொப்பேகடுவ மாவத்தையில் உள்ள நீதிமன்றக் கட்டிடத்தில் தாபிக்கப்பட்டது. அதன்படி, இந்த பயிற்சி நிறுவனம்

பின்வரும் குறிக்கோள்களை அடைவதற்காக நீதித்துறையல்லாத அலுவலர்களுக்கு பல நிகழ்ச்சிகளை நடாத்தியது.

1. மனப்பாங்குகளையும் ஒழுக்கத்தையும் விருத்தி செய்தல்
2. கடமைகளை விளங்கிக்கொள்வதற்கான விழிப்புணர்வு
3. நவீனமயமாக்கல் மற்றும் கண்டுபிடிப்பு
4. இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழித்தல்

6.9.2 2016 ஜனவரி 01 இல் இருந்து 2016 டிசம்பர் 31 வரையான காலப்பகுதிகளில் பின்வரும் பயிற்சி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன.

தொ. இல.	பயிற்சி நிகழ்ச்சிகள்	நிகழ்ச்சிகளின் எண்ணிக்கை	பங்குபற்றிய ஊழியர்களின் எண்ணிக்கை
01	அலுவலக உதவியாளர்	01	29
02	ஆளணி கோப்புக்களைப் பேணல்	01	40
03	பணக்கொடுப்பனவு சம்பந்தமான பயிற்சி நிகழ்ச்சி	01	40
04	கொள்வனவு முறைமைகள் தொடர்பான பயிற்சினெறி	01	34
05	மனிதவள அபிவிருத்தி சம்பந்தமான பயிற்சி நிகழ்ச்சி	11	403
06	அலுவலக நடைமுறைகள் சம்பந்தமான பயிற்சி நிகழ்ச்சி	01	40
07	குற்றவியல் நடைமுறை சம்பந்தமான பயிற்சி நிகழ்ச்சி	11	394
08	குடியியல் நடைமுறை சம்பந்தமான பயிற்சி நிகழ்ச்சி	12	437
09	நீதி முறைமைகள் மற்றும் அரசியமைப்பு தொடர்பான பயிற்சி நிகழ்ச்சி	12	430
10	சேவை ஆரம்ப பயிற்சினெறி	01	38
11	கணனி பயிற்சினெறி	04	97
12	குடும்ப உளவியல் பயிற்சி	02	58
13	ஆளணி கோப்புக்களைப் பேணல் பயிற்சி தொழில் நியாய சபை	01	39
14	மொழி பயிற்சி நிகழ்ச்சி (தமிழ் & ஆங்கிலம்) 6 மாதப் பயிற்சினெறி டிசம்பரில் ஆரம்பிக்கப்பட்டது	01	61
15	ஆங்கில பயிற்சினெறி திறந்த பல்லைக்கழகத்தின் உதவியுடன் நடாத்தப்பட்டது.	01	50
16	பிரதேச மட்ட பயிற்சி நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டன. யாழ்ப்பாணம், அநுராதபுரம், பொலனறுவை மற்றும் நுவரெலியா	05	439
	<b>மொத்தம்</b>	<b>66</b>	<b>2,629</b>

## 07. அமைச்சின் கீழுள்ள பொதுத்தொழில் நிறுவனங்களின் முன்னேற்றம்

### 7.1 சட்ட உதவி ஆணைக்குழு

சட்ட உதவி ஆணைக்குழுவானது, 1978 ஆம் ஆண்டு 27 ஆம் இலக்க சட்ட உதவி சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்டது. ஏழ்மையின் காரணமாக நீதியின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ள இயலாத இலங்கையின் ஏழை எளிய மக்களுக்கு சட்ட உதவி வழங்குவது இதன் பிரதான குறிக்கோளாகும். குறைந்த வருமானமுடைய மக்களுக்கு இலவசமாக சட்டத்தரணிகளின் உதவியை பெற்றுக் கொடுப்பது, முழு சமூகத்துக்கும் சட்டத்தைப் பற்றிய அறிவூட்டுதல், புதிய சட்ட உருவாக்கத்திலும் சட்ட மீளமைப்பிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குதல் என்பன இதன் அடிப்படைச் செயற்பாடுகளாகும்.

#### • சட்டப் பிரிவு


- 1) நீதியின் அனுசரணையைப் பெற்றுக் கொள்ள இயலாதவர்கள் சார்பாக நீதிமன்றத்தில் ஆஜராவது.
- 2) எவருக்கும் இலவசமாக சட்ட ஆலோசனை வழங்குவது.
- 3) புதிய சட்ட உருவாக்கத்திலும் சட்ட மீளமைப்பிலும் அரசாங்கத்திற்கு ஆலோசனை வழங்குவது.

தலைமைக் காரியாலயத்தின் கீழ் நேரடியாகச் செயற்படும் கொழும்பு சட்ட உதவி மத்திய நிலையம் உள்ளடங்கலாக 77 பிரதேச சட்ட உதவி அலுவலகங்கள் இயங்குகின்றன. நீதிமன்ற சட்ட நடவடிக்கைகளின் போது பிரிவு கிராம உத்தியோகத்தரிடமிருந்து பெறப்படும் வருமான அறிக்கை கவனத்திற் கொள்ளப்படுமாயினும், தாபரிப்பு வழக்குகளில் அது கருத்திற் கொள்ளப்படுவதில்லை.

#### 7.1.1 சட்ட உதவி ஆணைக்குழுவின் சட்டப் பிரிவின் முன்னேற்றம்.

இலக்கம்	வழக்கு பற்றிய விபரங்கள்	வழக்கு எண்ணிக்கை
01	2015 ஆண்டு முன் கொண்டு வரப்பட்ட வழக்கு எண்ணிக்கை	23,069
02	2016 ஜனவரி முதல் டிசம்பர் 31 வரை தாக்கல் செய்யப்பட்ட புதிய வழக்குகளின் மொத்த எண்ணிக்கை	10,964
03	2016 ஜனவரி முதல் டிசம்பர் 31 வரை நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை	34,573
04	2016 ஜனவரி முதல் டிசம்பர் 31 வரை முடிவுற்ற மொத்த வழக்கு எண்ணிக்கை	8,485
05	2017 ஜனவரி 01 ஆம் திகதிக்கு முன் கொண்டு செல்லப்பட்ட வழக்கு எண்ணிக்கை	26,088
06	2016 ஜனவரி முதல் டிசம்பர் 31 வரை வழங்கப்பட்ட சட்ட ஆலோசனைகளின் மொத்த எண்ணிக்கை	92,725
07	வழங்கப்பட்ட சேவைகளின் மொத்த எண்ணிக்கை	127,298

7.1.2 2016.01.01 முதல் 2016.12.31 வரை இணக்கம் செய்யப்பட்ட வழக்குகள்



7.1.3 நிகழ்ச்சித் திட்ட மற்றும் வேலைத் திட்ட பிரிவு

7.1.3.1 பொது சனத் தொடர்பு நிகழ்ச்சித் திட்டங்கள்

a. பல்வேறு தொலைக்காட்சி அலை வரிசைகள் மற்றும் செய்திப் பத்திரிகைகளினூடாக பொது மக்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சிகள் நடாத்தப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அழைப்பின் மீதான நிகழ்ச்சித் திட்டங்களாகும்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் - 109

வானொலி நிகழ்ச்சிகள் - 06

b. வாராந்த செய்திப் பத்திரிகைகளினூடாக பொதுமக்களின் சட்டக் கேள்விகளுக்கு விடை அளிப்பது

இரு வாரங்களுக்கொரு முறை திங்கள் டேலி நியூஸ் பத்திரிகையில் ஆங்கிலத்தில்.

இரு வாரங்களுக்கொரு முறை செவ்வாய் லங்காதீப பத்திரிகையில் சிங்களத்தில்.

லங்காதீப சட்ட அனுசரணை , செய்திப் பத்திரிகை - 26

டேலி நியூஸ் சட்டப் பக்கம் - 26

7.1.3.2 அறிவூட்டல் மற்றும் சமூக பங்களிப்பினால் நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டங்கள்

	நிகழ்ச்சித் திட்டங்கள்	எண்ணிக்கை
01	சட்ட அறிவு வழங்குதல், உரிமைகளைப் பாதுகாத்தல், சிறப்புரிமைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு உதவி வழங்கல் ஆகிய நிகழ்ச்சித் திட்டங்கள்	236
02	சட்ட அறிவு வழங்குதல், தரமானதும் திறமானதுமான அரச சேவையைப் பெற்றுக் கொடுத்தல்	42
03	பிரச்சினைகளை இனங்காண்பதும், தீர்வுகளுக்கான இலகு வழிமுறைகளும், சட்ட உதவிச் சேவை விரிவாக்கலும்	30
04	பயிலுனர் சட்டத்தரணிகளுக்கு செயல்முறை பயிற்சி வழங்குதல் (10 பயிற்சிப் பட்டறை)	01
05	சட்டக் கல்வி சான்றிதழ் பாடநெறி (10 பயிற்சிப் பட்டறை)	01
06	வெளிநாடு செல்லும் உழைப்பாளிகளின் சட்டப் பிரச்சினைகளை குறைத்தல்	01



07	அழைப்பு விரிவுரைகளினூடாக வளவாளர் சேவை வழங்கப்பட்ட வேறு நிகழ்ச்சித் திட்டங்கள்	63
08	மீனவர் சமுதாயத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள்	03
09	தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிகழ்ச்சித் திட்டங்கள்	03
10	அரசு காணிகள் பற்றிய பிணக்குகளைத் தீர்ப்பது தொடர்பான நிகழ்ச்சித் திட்டங்கள்	02
11	சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டங்கள்-சிறைச்சாலை	35
	மொத்தம்	417

#### 7.1.4 அபிவிருத்தி சட்ட உதவிப் பிரிவு

##### 7.1.4.1 புலம்பெயர்ந்த தெழிலாளர் உரிமைப் பிரிவு

பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் இடம்பெயர் உழைப்பாளிகளுக்கான இந்தப் பிரிவினால் 2016 ஆம் இவ்வாண்டு ஆலோசனை நிகழ்ச்சித் திட்டங்கள் நடாத்தப்பட்டுள்ளன. ஆலோசனைகள் வழங்கப்பட்ட பின்னர் அவர்கள் வெளி விவகார அமைச்சின் கொன்சியூலர் பிரிவுக்கோ அல்லது இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கோ அனுப்பப்பட்டுள்ளனர். இதன்படி, வெளிநாடு சென்ற இடம்பெயர் குடும்பங்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டம் ஒன்று இவ்வருடம் நடாத்தப்பட்டுள்ளது. தகவல் சேகரிப்புக்காக பிரதேச செயலாளர் மட்டத்தில் 'கிராம ஒன்று கூடல்' எனும் பெயரில் அடிப்படை சமூக அங்கங்கள் 17 நடாத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துடன் இணைந்து செயலாற்றுகின்றன.

##### 7.1.4.2 சிறைக் கைதிகளுக்கான பிரிவு

சிறைச்சாலைகளில் நிலவும் இடநெருக்கடியைக் குறைப்பதற்காகவும், சகல மக்களுக்கும் நியாயத்துக்கான இலகு பிரவேசத்தைப் பெற்றுக் கொடுப்பதற்காகவும், மற்றும் அரசு செலவினத்தைக் குறைக்கும் நோக்கத்துடனும் இந்தப் பிரிவு செயற்படுகின்றது. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டத்தினால் நிதி உதவி வழங்கப்படுவதுடன், 2016 ஆகஸ்ட் மாதம் முதல், இப்பிரிவு சிறைச்சாலைத் திணைக்களத்துடன் பரந்தளவில் இணைந்து செயல்படுகின்றது.

##### 7.1.4.3 பயிலுனர் சட்டத்தரணிகளுக்கான பயிற்சித் திட்டங்கள்

இதுவோர் சுய நிதியீட்டு வேலைத்திட்டமாகும். இலங்கை சட்டக் கல்லூரியுடன் இணைந்து செயல்படுகின்றது. ஆண்டுதோறும் சட்டத்தரணிகளாக சத்தியப் பிரமாணம் செய்யும் பயிலுனர் சட்டத்தரணிகளுக்கு பயிற்சி வழங்குவதை நோக்காகக் கொண்டது. இவ்வருடம் ஒரே குலாமின் கீழ் 156 பயிலுனர் சட்டத்தரணிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

##### 7.1.4.4 சட்டக் கல்வி சான்றிதழ் பாடநெறி

இதுவோர் சுய நிதியீட்டு வேலைத் திட்டமாகும். பங்குகொள்வோரின் மண்டபக் கட்டணம், பாடக்குறிப்புகள் தயாரித்தல் மற்றும் விரிவுரையாளர்களுக்கான கொடுப்பனவுகள் ஆகிய செலவினங்களை ஈடு செய்வதற்காக மட்டும் பெயரளவில் கட்டணமொன்று அறவிடப்படுகின்றது. இவ்வருடத்துக்கான முதலாவது குழாம் 2016.07.23 ஆம் திகதி தொடங்கப்பட்டுள்ளதோடு, அதில் சுமார் 40 பேர் பங்குபற்றுகின்றனர்.

#### 7.1.4.5 பழங்குடியினரின் உரிமைக்கான நிகழ்ச்சித் திட்டம்

பழங்குடி மக்களின் உரிமைகள் தொடர்பாக ஒரு நிகழ்ச்சித் திட்டம் ரதுகல பிரதேசத்தில் நடாத்தப்பட்டது.

#### 7.1.4.6 இடர் முகாமைத்துவ நிகழ்ச்சித் திட்டம்

அரனாயக சாமசார மலை மண்சரிவினால் பாதிப்புக்குள்ளான மக்களுக்கு சட்ட ஆவணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்காக சட்ட நடமாடும் சேவையொன்று நடாத்தப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சித் திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

#### 7.1.5 உத்தியோகத்தர்களுக்கான பயிற்சிநெறி

தொடரிலக்கம்	அதிகாரிகள் வகை	எண்ணிக்கை
01	சட்டத்தரணிகள்	120
02	கணக்காளர்கள்	03
03	முகாமைத்துவ உதவியாளர்கள்	08
04	சாரதிகள்	02

#### 7.1.6 2016.01.01 முதல் 2016.12.31 வரையான நிதி அறிக்கை

விபரம்	2016ம் ஆண்டிற்கான ஒதுக்கீடு (ரூ.மில்)	2016.12.31ற்கான செலவு ( ரூ.மில் )	2016.12.31 சதவீதம் (%)
நடைமுறைச் செலவு	191.00	188.81	99%
மூலதனச் செலவு	25.00	20.82	83 %
மொத்தச் செலவு	216.00	209.63	97 %

## 7.2 மீயுயர் நீதிமன்ற கட்டிடத் தொகுதி முகாமைச்சபை

### நோக்கு

- நாட்டில் சிறப்பாக முகாமை செய்யப்படுகின்ற நியதிச்சட்ட சபையாக மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதி முகாமைச்சபையை அபிவிருத்தி செய்வதாகும்.

### செயற்பணிகள்

- நீதி மற்றும் சட்ட தொழில்துறையில் ஈடுபட்டுள்ள யாவருக்கும் தற்போதிருக்கும் கட்டிடங்கள் மற்றும் அடிப்படை வசதிகளைப் பயன்படுத்துகின்றமையால் அவற்றைப் பராமரித்து மேலும் விருத்தி செய்து அவர்களுக்கேற்ற சூழலை வழங்கலாம் என்பதோடு அது அவர்கள் சேவை வழங்கக்கூடிய வழக்குத் தொடுனர்கள், மற்றும் அத்துடன் தொடர்புடையவர்களுக்கு செயற்கிறனானதும், நியாயமானதும் நீதியானதுமான சேவையை வழங்கும் நோக்கத்தோடு அவர்களின் செயற்பாடுகளைப் புரிவதற்கும் உதவியாக இருக்கும் என்பதோடு அதன் மூலம் மேற்குறிப்பிட்ட நோக்கத்தை அடைந்து கொள்ளல்.

1987ம் ஆண்டின் 50ம் இலக்க மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதி முகாமைச்சபை சட்டத்தின் பிரகாரம் மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதியையும் அதன் கட்டிடங்களையும் பரிபாலித்து கட்டுக்கோப்போடு நிர்வகித்து பராமரித்து மேலும் வசதி வாய்ப்புக்களை மேம்படுத்தவேண்டிய தேவை ஏற்படுமிடத்து உரிய மாற்றங்களையும், சீர் திருத்தங்களையும் மேலதிக மாற்றங்களையும் செய்யும் நோக்கில் மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதி முகாமைச்சபை ஏற்படுத்தப்பட்டது.

நிர்வாக சபை பின்வரும் அங்கத்தவர்களை உள்ளடக்கியுள்ளது.

- பிரதம நீதியரசர்
- பிரதம நீதியரசரினால் நியமனஞ் செய்யப்படும் உயர் நீதிமன்ற நீதியரசரொருவர்
- மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசர்
- மேன்முறையீட்டு நீதிமன்ற தலைமை நீதியரசரால் நியமனஞ் செய்யப்படும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசரொருவர்
- நீதிஅமைச்சின் செயலாளர்
- உள்ளூராட்சி, வீடமைப்பு, கட்டிட நிர்மாண அமைச்சின் செயலாளர்
- இலங்கை சட்டத்தரணிகள் சங்கத் தலைவர்
- கொழும்பு மாநகரசபை ஆணையாளர்
- நிதி அமைச்சரின் பிரதிநிதி
- அதிமேதகு இலங்கை சனாதிபதியால் நியமிக்கப்படும் இரு அங்கத்தவர்கள்.

#### 7.2.1 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான காலப்பகுதிக்கான முன்னேற்றம்

##### கட்டிடத் திருத்தவேலைகள்

- குடியியல் மேன்முறையீட்டு மேல் நிதிமன்றத்தின் யன்னல்கள் மற்றும் கதவுகள் திருத்தம்
- மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதி முகாமைச்சபையின் இல. 211 திருத்தம்
- மீயுயர் நீதிமன்ற கட்டிடத்தொகுதி முகாமைச்சபை உத்தயோகத்தரின் விடுதி திருத்தவேலை

##### இயந்திரங்கள்கொள்வனவு

- தனிக்கதவு குளிர்சாதனப்பெட்டி 4 கொள்வனவுசெய்தல்
- உயர் நீதிமன்ற ஆவணக்காப்பறையின் 04 குளிர்நீர் பதித்தல்.
- தனிக்கதவு குளிர்சாதனப்பெட்டி 4 கொள்வனவுசெய்தல்
- குடியியல் மேன்முறையீட்டு மேல் நிதிமன்றத்தின் பி.ஏ.பி அறையிற்கு குளிர்நீர் இயந்திரம் பதித்தல்

#### 7.2.2 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016 ஒதுக்கம் (ரூ.மில்)	31.12.2016 செலவு (ரூ.மில்)	2016-12.31 நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	184.40	150.25	81%
மூலதன செலவினம்	20.00	10.91	55%
<b>மொத்தம்</b>	<b>204.40</b>	<b>161.16</b>	<b>79%</b>

## 7.3 இலங்கை நீதிபதிகள் நிறுவனம்

### 7.3.1 அறிமுகம்

இலங்கை நீதிபதிகள் நிறுவனமானது 1985ம் ஆண்டு 46ம் இலக்க சட்டத்தின் மூலம் நிறுவப்பட்டது. இந் நிறுவனம் கௌரவ பிரதம நீதியரசர் மற்றும் அதிமேதகு சனாதிபதியினால் நியமிக்கப்படும் இரு உயர்நீதிமன்ற நீதியரசர்களை உள்ளடக்கிய 5 உறுப்பினர்களைக்கொண்ட முகாமையாளர் சபையினால் நிருவகிக்கப்படுகிறது. இந் நிறுவனத்திற்குத் தேவையான நிதி ஒதுக்கங்கள் அமைச்சினால் ஒதுக்கப்படுகிறது.

### விடயங்களும் பணிகளும்

- நீதித்துறை அலுவலர்களுக்கு நீதித்துறை மற்றும் சட்டம் சம்பந்தமாக தமது கருத்துக்களை பரிமாறிக்கொள்வதற்கு வசதி செய்தல்.
- நீதித்துறை அலுவலர்கள் தமது தொழில்சார் நிபுணத்துவத்தை விருத்தி செய்வதற்கும் தமது அறிவையும் திறமைகளையும் விருத்திசெய்வதற்கும் கூட்டங்கள், மகாநாடுகள், விரிவுரைகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகளை ஒழுங்குசெய்தல்.
- நீதி நிருவாகம் சம்பந்தமான பலதரப்பட்ட விடயங்களில் ஆராய்ச்சிப் பாடநெறிகளை நடாத்துவதுடன் நீதித்துறை அலுவலர்களுக்கு நூலக வசதிகள் மற்றும் கல்வி சம்பந்தமான பொருட்களை வழங்குதல்.
- நீதித்துறை அலுவலர்களுக்கு நூலக வசதிகளையும் ஏனைய கல்வி சார் பொருட்களையும் வழங்குதல்.

### 7.3.2 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையிலான முன்னேற்றம்

கருத்தரங்கின் தலைப்பு	நிகழ்ச்சித் திட்டங்களின் எண்ணிக்கை	பங்குபற்றிய நீதிபதிகளின் எண்ணிக்கை
அபாயகரமான ஓளதங்களின் பகுப்பாய்வில் அரசு பகுப்பாய்வாளரின் வகிபாகம்	02	123
தேசிய தண்டனை வழங்கலில் வழிகாட்டல்கள் விருத்தி	01	36
வெளிவளங்களை பயன்படுத்தல்	01	31
பாகப்பிரிவினைச் சட்டத்தின் தன்மை விடயப்பரப்பு மற்றும் பகுப்பாய்வு மற்றும் விசாரணைக் கட்டம் அதனுடன் துணையாக உள்ள விடயங்கள் வரையான படிமுறைகள் தொடர்பான கலந்துரையாடல்	02	87
நீதிமன்ற முகாமையில் நீதித்துறை நடத்தை, நீதிமன்ற கைவினை, நீதிபதிகளின் வகிபாகம்	03	127
NATA செயலமர்வு	01	55
விசாரணை மற்றும் அதன் பின்னரான படிமுறைகள், வழக்கின் இடையில் கூறப்பட்டவை மற்றும் இறுதித் தீர்வைகள் என்பவற்றின் முக்கியத்துவம்.	02	84
விசாரணை நீதிமன்றத்தில் குற்றவியல் தீர்ப்புக்களை வரைதலில் தலையிடுதல் அணுகுமுறை	03	133
சம உரிமையாளர்களுக்கிடையே ஆட்சியுரிமை சம்பந்தப்பட்ட சட்டங்கள் பற்றிய பேச்சு வார்த்தை	01	55
கணினிக் குற்றம் மற்றும் இலத்திரனியல் சான்று அறிமுகக் கருத்தரங்கு	01	49
மேன்முறையீட்டு நீதிமன்ற சட்டவிதிகள்	01	79
நீதித்தீர்ப்பளிக்கின்ற பயங்கரவாத வழக்கு விளக்கங்களில் சிறப்பான நடைமுறைகள்	01	21
நம்பிக்கை கட்டளைகள் சட்டம்	02	108
<b>மொத்தம்</b>	<b>21</b>	<b>988</b>

### 7.3.3 வதிவிட செயலமர்வுகள்

தலைப்பு	செயலமர்வுகள் எண்ணிக்கை	நீதிபதிகளின் எண்ணிக்கை
ஹம்பாந்தோட்டை பீகொக் பீச் ஹோட்டெலில் அரச காணி தொடர்பான சட்டரீதியான பிரச்சினைகள்	1	24
கண்டியில் க்ரேன்ட் கென்ட்யன் ஹோட்டெலில், சட்ட மருத்துவம் மற்றும் விஞ்ஞானம்	2	126
மொத்தம்	3	150

### 7.3.4 நீதிபதிகளுக்காக நடாத்தப்பட்ட வெளிநாட்டு பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்கள்

பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்	நிறுவனத்தின் பெயர்	நீதிபதிகளின் எண்ணிக்கை
பயிற்சி கற்கைநெறி	நீதி கல்வி நிறுவனம், புதுடில்லி	30
பயிற்சி கற்கைநெறி	தேசிய நீதி கல்வி நிறுவனம், போபால்	95
பயிற்சி கற்கைநெறி	நீதி கல்வி சண்டிகார்	28
மொத்தம்		153

### 7.3.5 விசேட செயலாற்றுகைகள்

- இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நூலகத்திற்கு அகில இந்திய சட்ட அறிக்கையிடல் முறைமை கொள்வனவு செய்யப்பட்டது
- நிறுவகத்தில் நீதிபதிகளின் பாவனைக்காக வெஸ்ட்லோ இந்திய சட்டத்தரவுத் தளம் கொள்வனவு செய்யப்பட்டது.
- இலங்கை நீதிபதிகள் நிறுவனத்துக்காக மெனுபுத்ர சட்ட தரவுத்தளம் (Manuputra Legal Data Base) புதுப்பிக்கப்பட்டது
- 2016 மே மாதம் 07 மற்றும் 08 ம் திகதிகளில் தாஜ்முத்திரா ஹோட்டலில் சட்டமருத்துவம் என்ற தலைப்பில் 71 நீதிபதிகளுக்கான செயலமர்வு ஒன்று நடைபெற்றது.
- இலங்கை நீதிபதிகள் நிறுவகத்தின் நூலகத்துக்காக லொய்ட்'ஸ் சட்ட அறிக்கைகள் கொள்வனவு செய்யப்பட்டன.
- நீதிபதிகளின் திறன்களை கட்டியெழுப்புவதை மேம்படுத்துவதற்காக, 2016 ஒக்டோபர் 05ஆம் திகதி சட்டத்தின் ஆட்சியை ஊக்குவிப்பதற்காக சிவில் சமூகங்களின் முன்முயற்சிகளுக்காக இலங்கை நீதிபதிகள் நிறுவகம் மற்றும் மிலேனியம் டீபீஎல் பங்காளர்கள் ஏல்எல்சீ ஆகியவற்றுக்கிடையில் ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.
- 2016 ஒக்டோபர் 27 ஆம் திகதி பெல் சொலுஷன்ஸ் (பிரைவேட்) லிமிட்டட் மற்றும் இலங்கை நீதிபதிகள் நிறுவகம் என்பவற்றினால் இலங்கை நீதிபதிகளின் பாவனைக்காக ஒரு சட்டத் தரவுத் தளத்தை அமைப்பதற்கான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப்பட்டது.

### 7.3.5 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையுள்ள காலப்பகுதிக்கான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016ம் ஆண்டிற்கான ஒதுக்கம் (ரூபா மில்)	31.12.2016 ற்கான செலவு (ரூபா மில்)	2016-12-31 நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	26.00	*27.63	100%
மூலதன செலவினம்	7.00	*8.18	100%
மொத்தம்	33.00	35.81	

- மிகுதி நிதியத்திலிருந்து செலவிடப்பட்டது



## 7.4 குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபை

### 7.4.1 அறிமுகம்

குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்புக்காக முறையான சட்ட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்துவதன் மூலம் குற்றவியல் நீதி நிருவாக செயற்பாட்டினை வலுப்படுத்துவதற்காக பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்ட 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ், குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபை தாபிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இல. 428/11 ஏ டென்சில் கொப்பேகடுவ மாவத்தை, பத்தரமூல் எனனும் இடத்தில் தாபிக்கப்பட்டுள்ள இவ்வதிகாரசபை அதிமேதகு சனாதிபதி அவர்களினால் 2016.01.08 ஆம் திகதி திறந்துவைக்கப்பட்டது. பின்னர் 1966/02 ஆம் இலக்க 2016.05.09 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலின் மூலம் மேற்படி அதிகாரசபையின் விடயப் பொருள் 2016.04.27 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும்வகையில் மாண்புமிகு நீதி அமைச்சருக்கு உரித்தாக்கப்பட்டுள்ளது. அதன்படி மாண்புமிகு நீதி அமைச்சரினால் 1967/8 ஆம் இலக்க 2016.05.16 ஆம் திகதிய அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்ட அறிவித்தலின் மூலம் 2015 ஆம் ஆண்டின் 04 ஆம் இலக்க குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச் சட்டத்தின் அனைத்து பகுதிகளினதும் ஏற்பாடுகளை 2016.05.18 ஆம் திகதி தொடக்கம் அமுல்படுத்துவதற்கு பணிக்கப்பட்டுள்ளது.



சட்டத்தின் IV ஆம் பகுதியின் 12 (1) பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் 2016.08.11 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் அதிகாரசபையின் முகாமைத்துவ சபை நியமிக்கப்பட்டுள்ளது. இம்முகாமைத்துவ சபை குற்றவியல் சார்ந்த குற்றவியல் சட்ட முறைமையுடன், மனித உரிமைகள் மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அல்லது மருத்துவதுறை சார்ந்த இணைந்த

அல்லது, அதனுடன் தொடர்புடைய தொழில்களில் கல்வி அல்லது தொழிற் தகைமைகளைப் பெற்றவர்கள் மற்றும் அனுபவமுள்ளவர்களில் சனாதிபதியினால் தெரிவுசெய்யப்பட்டு நியமிக்கப்படுகின்ற ஐந்து உறுப்பினர்கள் மற்றும் நீதி அமைச்சின் செயலாளர், பொலிஸ் திணைக்களத்திற்குப் பொறுப்பான அமைச்சரின் அமைச்சின் செயலாளர், மகளிர் விவகார, மற்றும் சிறுவர் விவகார விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சுக்களின் செயலாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகள் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உறுப்பினரொருவர், சட்டமாதிரியின் பிரதிநிதி ஒருவர் மற்றும் சிரேட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் பதவியை வகிக்கும் பொலிஸ் மா அதிபரின் பிரதிநிதி ஒருவர் உட்படுகின்றவகையில் பதவிவழியில் நியமனம் பெறுகின்ற ஏழு (7) உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. அதிமேதகு சனாதிபதியினால், குழுவில் நியமிக்கப்பட்ட உறுப்பினரொருவரான சொலிஸிட்டர் ஜனரல் சனாதிபதி சட்டத்தரணி திரு. சுகத கே கமலத் அவர்கள் முகாமைத்துவ சபையின் தலைவராகவும், அதிகாரசபையின் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

#### 7.4.2 தொழிற்பாடு

சட்டத்தின் II ஆம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்ட இந்த தேசிய அதிகார சபையின் தத்துவங்கள் மற்றும் செயற்பாடுகள் சுருக்கமாக பின்வருமாறு.

- **வலுபடுத்தும் செயற்பாடு**  
குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் உரித்துகள் மற்றும் உரிமைகளை இனங்காணுதல், மேம்படுத்துதல் பாதுகாத்தல் மற்றும் அறியச் செய்தல்.
- **அரை நீதிமன்ற செயற்பாடுகள்.**  
அவர்களது, உரித்து மற்றும் உரிமைகள் மிறப்படுதல் பற்றிய முறைப்பாடுகளை புலனாய்வு செய்தல் மற்றும் பரிசோதனை செய்தல், அரச நிறுவனங்களுக்கு அரச அலுவலர்களுக்கு மற்றும் நீதிமன்றத்திற்கு விதப்புரைகளை சமர்ப்பித்தல்.
- **நடைமுறைப்படுத்தும் செயற்பாடு**  
குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பு வழங்குதல்.
- **நெறிப்படுத்துதல் செயற்பாடு**  
நெறிப்படுத்துதல் மதியுரைகளை வழங்குதல் மற்றும் கண்காணிப்பு.

#### 7.4.3 2015 ஆம் ஆண்டின் 4 ஆம் இலக்கச் சட்டத்தில் தாபிக்கப்படுகின்ற மற்றைய விசேடித்த கூறு

தேசிய அதிகாரசபையின் மதியுரை மற்றும் வழிகாட்டலின் மீது இலங்கை பொலிஸின் கீழ் தாபிக்கப்படுகின்ற “குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரின் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவு” என அழைக்கப்படுகின்ற விசேட கூறாகும். சட்டத்தின் 19 (2) பிரிவின் கீழ் முகாமைத்துவ சபைக்கு பதவி வழியில் நியமிக்கப்படுகின்ற சிரேட்ட பிரதி பொலிஸ்மா அதிபரின் கண்காணிப்பின் கீழ் செயல்படுகின்ற பொலிஸ் அத்தியட்சகரொருவரை இப் பிரிவுக்குப் பொறுப்பின் தலைவராக நியமிக்க வேண்டும்.

#### 7.4.4 குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவருக்கு மற்றும் சாட்சிக்கு சட்டத்தின் கீழ் பின்வரும் நிறுவனங்களின் பாதுகாப்பைக் கோர முடியும்.

- குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகாரசபை.
- குற்றச்செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோரின் மற்றும் சாட்சிகளின் உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவு.
- நீதிமன்றம்.
- ஆணைக்குழு - (மனித உரிமைகள் ஆணைக்குழு, இலஞ்ச மற்றும் ஊழல்களை புலனாய்வு செய்யும் ஆணைக்குழு மற்றும் விசாரணை ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ்



நியமிக்கப்படுகின்ற விசாரணை ஆணைக்குழுக்கள் அல்லது சனாதிபதி விசேட விசாரணை ஆணைக்குழு)

- பிரதேசத்தின் பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிக்கு

#### 7.4.5 2016.01.01 – 2016.12.31 வரையான முன்னேற்றம்

குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டவர்களினதும் சாட்சிகளினதும் பாதுகாப்பிற்கான தேசிய அதிகார சபைக்காக 2016/08/11 ஆம் திகதி தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்ட முகாமைத்துவ சபையால் தனது முதல் கூட்டம் 2016/09/01 ஆம் திகதி நடாத்தப்பட்டுள்ளதுடன், மாதமொன்றுக்கு உயரிய அளவில் நடாத்தப்படுகின்ற 3 குழுக் கூட்ட அமர்வுகளின் கீழ் புதிய நிறுவனத்தை தாபிப்பதற்கு அவசியமாகின்ற தாபன அலுவல்களின் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அதன்படி அதிகார சபைக்காகத் தேவையான பணியாட்டொகுதிக்காக பதவிப் பெயர்கள் பதினெட்டின்கீழ் (18) கீழ் ஐம்பத்திரண்டு (52) பேரைக் கொண்ட பணியாட்டொகுதியொன்று முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் தலைமையதிபதியால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் ஆட்சேர்ப்புக்களுக்காகத் தேவையான ஏனைய அலுவல்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

அப் பணியாட்டொகுதிக்கு மேலதிகமாக அதிகார சபையின் கோரிக்கையின் மீது 2016.11.10 ஆம் திகதி முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தால் பின்வரும் 02 பதவிகளும் அங்கீகரிக்கப்பட்டன.

1. பணிப்பாளர் (நிருவாக மற்றும் முகாமை)
2. பணிப்பாளர் (நீதி)

- 2016.11.03 மற்றும் 04 ஆகிய இரு தினங்களில் இருநூறு (200) பொலிஸ் உத்தியோகத்தர்கள் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகவியலாளர்கள், முகாமைத்துவ சபை உறுப்பினர்கள் மற்றும் தலைவர் உட்பட குழுவொன்றின் பங்குபற்றுதலில் மாண்புமிகு நீதி. பௌத்த சாசன அமைச்சரின் தலைமையில் பத்தரமுல்ல “வோட்டர்ஸ் எஜ்” ஹோட்டலில் புரிந்துணர்வளிக்கும் மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டமொன்று நடாத்தப்பட்டது.
- பொலிஸ் மா அதிபரின் கீழ் “ குற்றச் செயல்களில் பலியாக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புப் பிரிவு” 2016/11/03 ஆம் திகதி தாபிக்கப்பட்டது.
- முகாமைத்துவ சபையின் உறுப்பினர்களால் தமது விடயத் துறையின் கீழ் தமது அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றச் செயல்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சாட்சிகளுக்கும் பாதுகாப்பை அளிப்பதற்காக தொழிற்பாட்டுத் திட்டங்களைத் தயார் செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2016.12.31 ஆம் திகதியின்போது முகாமைத்துவ சபைக் கூட்டங்கள் 07 நடாத்தப்பட்டுள்ளன. அத் திகதியின்போது இவ்வதிகார சபைக்கு 12 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதுடன், அவற்றின் எதிர் நடவடிக்கைகளுக்காக சம்பந்தப்பட்ட திறத்தவர்களுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டுள்ளன.

2016.12.28 ஆம் திகதி இத்தேசிய அதிகாரசபையின் முதலாம் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ சபைக் கூட்டம் நடாத்தப்பட்டது. ஐந்து பேர்களைக் கொண்ட கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ சபையின் தலைவராக குழு உறுப்பினர் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக் கழகத்தின் சிரேட்ட விரிவுரையாளர் திரு. உதயகுமார அமரசிங்க செயலாற்றுகிறார்.

7.4.6. 2016.01.01 தொடக்கம் 2016.12..31 வரையிலான நிதி முன்னேற்றம்.

விபரம்	2016ம் ஆண்டிற்கான ஏற்பாடுகள் (ரூ மில்)	31.12.2016ற்கான செலவு (ரூ மில்)	31.12.2016 நூற்று வீதம் (ரூ மில்)
மீண்டுவரும் செலவிம்	3.00	2.80	93%
மூலதனச் செலவினம்	1.00	0.99	99%
<b>முழு மொத்தம்</b>	<b>4.00</b>	<b>3.79</b>	<b>95%</b>

08

## நீதிமன்றங்கள்

இவ் அமைச்சின் கீழ் வழங்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகளில் பின்வரும் நீதிமன்றங்கள் உள்ளடங்குகின்றன.

- உயர் நீதிமன்றம்
- மேன்முறையீட்டு நீதிமன்றம்
- மேல் நீதிமன்றங்கள்
- வர்த்தக மேல் நீதிமன்றம்
- மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்கள்
- மாவட்ட நீதிமன்றங்கள்
- நீதிவான் நீதிமன்றங்கள்
- தொழில் நியாய சபைகள்
- காதி நீதிமன்றங்களும் காதி மேன்முறையீட்டு சபையும்

உயர் நீதிமன்றம், மேன்முறையீட்டு நீதிமன்றம், 20 மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்கள், வர்த்தக மேல் நீதிமன்றம், 31 மேல் நீதிமன்றங்கள், 52 மாவட்ட/ நீதிவான் நீதிமன்றங்கள், 30 மாவட்ட நீதிமன்றங்கள், 49 நீதிவான் நீதிமன்றங்கள், 2 சிறுவர் நீதிவான் நீதிமன்றங்கள் 25 சுற்று நீதிவான் நீதிமன்றங்கள், 39 தொழில் நியாய சபைகள் 65 காதி நீதிமன்றங்கள் மற்றும் ஒரு காதி மேன்முறையீட்டு சபை தொடர்பிலான கணக்குப் பொறுப்புக்கள் அமைச்சினால் கையாளப்படுகின்றன. செலவினங்கள் 24 மேல் நீதிமன்ற கணக்கீட்டு நிலையங்களினூடாக மேற்கொள்ளப்படுகின்றன.

## 8.1 உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம்

### 8.1.1 அறிமுகம்

இலங்கை நீதிமுறைமையில் அதியுயர்ந்த நீதிமன்றம் உயர்நீதிமன்றமாகும். அதிமேதகு சனாதிபதி அவர்களால் நியமிக்கப்படும் கௌரவ பிரதம நீதியரசர் உட்பட 11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் உயர் நீதிமன்றத்திடம் கிடைக்கப்பெறும் எல்லா விண்ணப்பங்களையும் விசாரிக்கின்றனர்.

இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் அரசியலமைப்பின் மூலம் உயர் நீதிமன்றத்தின் நியாயாதிக்கம் பின்வருமாறு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

- அரசியலமைப்பு அலுவல்கள் பற்றிய நியாயாதிக்கம்
- அடிப்படை உரிமைகள் பற்றிய நியாயாதிக்கம்
- இறுதி மேன்முறையீட்டு நியாயாதிக்கம்
- மதியுரை நியாயாதிக்கம்
- தேர்தல்கள் மனுக்கள் (சனாதிபதி தேர்தல்) பற்றிய நியாயாதிக்கம்
- எந்தவகையினதும் பாராளுமன்ற சிறப்புரிமைகள் மீறல் பற்றிய நியாயாதிக்கம்
- பாராளுமன்ற சட்டத்தால் விதிக்கக்கூடிய பிற விடயங்கள் பற்றிய நியாயாதிக்கம்

உயர் நீதிமன்றம் அதன் செயல்பாடுகளை முன்னெடுக்க உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம் உதவுகிறது. இதற்கான நிதியை நீதி அமைச்சு செலவினத்தலைப்பு 234 இன் மூலம் வழங்குகிறது. உயர் நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தின் பணிகளாவன:

- உயர் நீதிமன்றப் பதிவுகளைப் பராமரித்தல்.
- அமர்வுகள் மற்றும் விண்ணப்ப அட்டவணைகளை ஒழுங்கு செய்தல்.
- நீதிமன்ற உத்தரவுகளையும் தீர்ப்புகளையும் பதிவு செய்தல்.
- உயர் நீதிமன்றத்தில் சட்டத்தரணிகளை அனுமதித்தல்
- மேன்முறையீட்டு நீதிமன்றத்திலிருந்து பெறப்படும் வழக்கேடுகளைத் தயாரித்தலும் சட்ட செலவுகளை மதிப்பீடு செய்தலும்.

### 8.1.2 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான காலப்பகுதிக்கான முன்னேற்றம்

வகை	2016/01/01 இல் நிலுவையிலுள்ள வழக்குகள்	01.01.2016-31.12.2016 இல் உள்ள பதிவு செய்யப்பட்ட வழக்குகள்	01.01.2016-31.12.2016 இல் உள்ள மொத்த வழக்குகள்	01.01.2016-31.12.2016 அனுமதியளிக்கப்பட்ட வழக்குகள்	01.01.2016-31.12.2016 இல் முடித்துக் கொள்ளப்பட்ட வழக்குகள்	2016/12/31 இல் நிலுவையிலுள்ள வழக்குகள்
அடிப்படை உரிமை விண்ணப்பங்கள்	973	467	1,440	-	528	912
விசேட அனுமதி விண்ணப்பங்கள்	504	276	780	66	232	482
பாராளுமன்ற சட்டமூலங்கள் பற்றிய உயர் நீதிமன்ற கட்டளைகள்	-	39	39	-	39	-
மேன்முறையீட்டு வழக்குகள்	401	250	651	-	231	420
உ.நீ வ.மே.நீ மேன்முறையீட்டு	210	34	244	-	47	197
மேல்நீதிமன்ற அனுமதி விண்ணப்பங்கள்	162	92	254	24	78	152
ஆணை விண்ணப்பங்கள்	05	06	11	-	03	08
மாகாண குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றங்கள்	1300	653	1953	160	467	1326
மீளாய்வு வழக்குகள்	11	11	22	-	06	16
அரசியல் யாப்பை	01	-	01	-	01	-

வரைவிலக்கணப்படுத்துவது தொடர்பான வழக்குகள்						
ஏனைய	09	10	19	-	-	19
TAB APPEL	01	01	02	-	01	01
SC Special	12	-	12	-	-	12
SC /Acceleration	-	01	01	-	01	-
SC /Contempt	02	21	23	-	02	21
மொத்தம்	3,591	1,861	5,452	250	1,636	3,566

### 8.1.3 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016 ம் ஆண்டிற்கான ஒதுக்கம் (ரூபா மில்)	31.12.2016 ற்கான செலவு (ரூபா மில்)	2016-12-31 நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும் செலவினம்	92.84	86.28	92.9%
மூலதன செலவினம்	8.40	4.26	50.7%
மொத்தம்	101.24	90.54	89.4%

## 8.2 மேன்முறையீட்டு நீதிமன்றப் பதிவாளர் அலுவலகம்

### 8.2.1 அறிமுகம்

இலங்கை அரசியல் அமைப்பினால் தாபிக்கப்பட்ட மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு முதன்நிலை நீதிமன்றங்கள், தொழில்நியாய சபைகள் மற்றும் பிற நியதிச்சட்ட நிறுவனங்களின் தீர்ப்புகள் தொடர்பான மேன்முறையீட்டு மற்றும் மீளாய்வு நியாயாதிக்கம் உள்ளது. அரசியலமைப்பின் ஏற்பாடுகளின் கீழ் ஆணைகள் பற்றிய நியாயாதிக்கமும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு உரியதாகும். 2002 ஆம் ஆண்டின் 25ம் இலக்க குற்றவியல் விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புச் சட்டம் மற்றும் 2000ம் ஆண்டின் 39ம் இலக்க குடியியல் மற்றும் வர்த்தக விடயங்களில் பரஸ்பர ஒத்துழைப்புச் சட்டத்தின் கீழ் அச்சட்டங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு தேவையான கட்டளைகள் மற்றும் பணிப்புகளை மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்குகிறது. தேர்தல் மனுக்களும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்படுகின்றன. எந்தவொரு முதன்நிலை நீதிமன்றத்தினதும் அல்லது தொழில்நியாய சபைகளினதும் அல்லது ஏதாவது பிற நியதிச்சட்ட நிறுவனங்களின் வழக்கு அறிக்கைகளை கண்காணிப்பு செய்வதற்கும் பரிசோதனை செய்வதற்கும் மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு தத்துவமும் அதிகாரமும் உள்ளது.

### 8.2.2 2016.01.01 முதல் 2016.12.31 வரையிலான வழக்கு விசாரணைகளின் செயலாற்றுகை

வழக்கு வகை	2016/01/01 இல் நிலுவையிலுள்ளவை	01.01.2016-31.12.2016 பதிவு செய்யப்பட்டவை	01.01.2016-31.12.2016 முடிவெடுக்கப்பட்டவை	2016/12/31 இல் நிலுவையிலுள்ளவை
ஆணை விண்ணப்பங்கள்	1424	446	365	1505
உயர்நீதிமன்ற மேன்முறையீடுகள்	875	311	129	1057
	2	2	-	4
மாகாண மேல் நீதிமன்ற	1060	237	294	1,003

குடியியல் மேன்முறையீடுகள்	773	-	133	640
மேல் நீதிமன்ற மீளாய்வு	311	166	119	358
மீளாய்வு (குடியியல்) மற்றும்	64	51	51	64
ஏனைய விண்ணப்பங்கள்	172	83	49	206
<b>மொத்தம்</b>	<b>4,681</b>	<b>1,296</b>	<b>1,140</b>	<b>4,837</b>

### 8.2.3 2016.01.01 தொடக்கம் 2016.12.31 வரையான நிதி ரீதியான முன்னேற்றம்

விபரம்	2016 ம் ஆண்டிற்கான ஒதுக்கம் (ரூபாயில்)	31.12.2016 ற்கான செலவு (ரூபாயில்)	2016-12-31 நிதி ரீதியான முன்னேற்றம் (%)
மீண்டெழும்	60.08	56.81	94.5%
மூலதன செலவினம்	1.00	0.31	31.0%
<b>மொத்தம்</b>	<b>61.08</b>	<b>57.12</b>	<b>93.51%</b>

## 8.3 காதி நீதிமன்றங்களும் காதி மேன்முறையீட்டு சபையும்

### 8.3.1 அறிமுகம்

இஸ்லாமிய மக்கள் தமது சம்பிரதாயத்தின்படி சட்ட அலுவல்களை மேற்கொள்ள ஏதுவாக காதி நீதிமன்றங்கள் 1951ம் ஆண்டு 13ம் இலக்க முஸ்லீம் திருமணப்பதிவு மற்றும் விவாகரத்துச் சட்டத்தின் 12 (1)ம் பிரிவின் கீழ் தாபிக்கப்பட்டன. காதி நீதிமன்றமொன்றின் மேன்முறையீட்டை விசாரிப்பதற்கு 5 முஸ்லிம்களைக் கொண்ட காதி மேன்முறையீட்டுச் சபை இயங்கிக்கிறது. காதி நீதிமன்றங்கள் மற்றும் காதி மேன்முறையீட்டுச் சபையின் நிர்வாக நடவடிக்கைகள் 2005.10.08 ஆம் திகதியின் வர்த்தமானப் பத்திரத்தின்மூலம் நீதி மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சிடம் ஆற்றுப்படுத்தப்பட்டது. இதற்கு முன் இந்நடவடிக்கைகள் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் கீழ் செயற்படுத்தப்பட்டன. தற்போது 65 காதி நீதிமன்றங்களும் ஒரு காதி மேன்முறையீட்டு சபையும் உள்ளன.

### 8.3.2 நாடு பூராகவும் இயங்கும் காதி நீதிமன்றங்கள் பின்வருமாறு.

அட்டாளைச்சேனை	கல்பிட்டி	பொலன்னறுவை
அக்கறைப்பற்று	களுத்துறை	பொத்துவில்
அக்குரணை	கண்டி	புல்மோட்டை
அநுராதபுரம்	காத்தான்குடி (மண்முனைப்பற்று)	புத்தளம் & சிலாபம்
அவிஸாவளை	கேகாலை	இரத்தினபுரி
பதுளை	கிண்ணியா	அகதிகள் - (கல்பிட்டி/ புத்தளம்)
பலப்பிட்டிய & எல்பிட்டிய	குளியாபிட்டி	சாய்ந்தமருது
பேருவளை	குருநாகல்	சம்மாந்துறை
போரா சமுகம்	மாஹொ	தம்பலகாமம் & கந்தளாய்
பியகம	மன்னார்	தங்காலை
கொழும்பு கிழக்கு	மாத்தளை	திருகோணமலை
கொழும்பு வடக்கு	மாத்தறை	தும்பனை

கொழும்பு தெற்கு	மாவனல்லை	உடபலாத்த கம்பளை
கொழும்பு மேற்கு	மேமன் சமூகம்	உடதலாவின்ன
ஏறாலூர்	மொனராகலை	உடுநுவர
காலி	முதூர்	வாழைச்சேனை
கம்பஹா (திகாரிய)	நாவலப்பிட்டி	வவுனியா
அம்பாந்தோட்டை	நீர்கொழும்பு	யட்டிநுவர
ஹாரிஸ்பத்துவ & பூஜாபிட்டிய	நிந்தலூர்பற்று	யாழ்ப்பாணம்
ஹற்றன்	நுவரெலியா	
ஹோரன	ஓட்டமாவடி	
இறக்காமம்	பஹத்த-ஹேவாஹெட்ட	
கல்முனை	பாணந்துறை	

### 8.3.3 காதிமேன்முறையீட்டு சபையின் முன்னேற்றம் (2012 - 2016)

ஆண்டு	மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை	முடிவுறுத்தப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை	நிலுவையிலுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை
2012	206	69	137
2013	219	65	154
2014	244	60	184
2015	226	112	154
2016	286	98	188

### 8.3.4 காதி நீதிமன்றங்களின் முன்னேற்றம் (2012-2016)

ஆண்டு	மொத்த முறைப்பாடுகளின் எண்ணிக்கை	முடிவுறுத்தப்பட்ட முறைப்பாடுகளின் எண்ணிக்கை	நிலுவையிலுள்ள முறைப்பாடுகளின் எண்ணிக்கை
2012	13,226	8,651	4,575
2013	12,735	7,660	5,075
2014	13,479	8,479	5,005
2015	12,042	7,032	5,010
2016	15,896	8,064	7,83

## 09 தொடர்புடைய நிறுவனங்கள்

### 9.1 இலங்கைச் சட்டக்கல்லூரி

#### 9.1.1 அறிமுகம்

சட்டக் கல்வியை முகாமைத்துவம் செய்யும் முகமாக, கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவையின் சட்டம் 1900 இலக்கம் 02ன் பிரகாரம், இலங்கை சட்டக்கல்லூரி செயற்படுத்தப்படுகின்றது. கூட்டிணைக்கப்பட்ட சட்டக் கல்விப் பேரவையின் தலைமை பொறுப்பை மதிப்பிற்குரிய பிரதம நீதியரசர் வகிப்பதோடு, சட்ட மா அதிபர், நீதி அமைச்சின் செயலாளர், மன்றாடியார் மற்றும் பிரதம நீதியரசரினால் முன்மொழியப்படும் இரண்டு உயர் நீதிமன்ற நீதியரசர்கள், மதிப்பிற்குரிய நீதி அமைச்சரினால் நியமிக்கப்படுகின்ற ஆறு உறுப்பினர்கள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திலிருந்து முன்மொழியப்படுகின்ற இருவர் அடங்கலாக பேரவை அமையப்பெறுகின்றது.

இலங்கை சட்டக் கல்லூரி 3½ வருட கால பாடத்திட்டத்தினை நடத்துவதோடு, ஒவ்வொரு வருட இறுதியிலும் முதன்மை நிலை, இடை நிலை, இறுதி நிலை மாணவர்களுக்கு பரீட்சைகளை நடாத்துகின்றது. இந்தப் பரீட்சைகளை நிறைவு செய்ததன் பின்னர் இவர்கள், குறைந்தது 08 வருட கால அனுபவத்தினைக் கொண்ட சட்டத்தரணி ஒருவரிடத்தில் 06 மாத காலம் பயிலுனராக சேவை செய்தல் வேண்டும். இதன் பிறகு இவர்கள் சட்டத்தரணிகளாக நியமிக்கப்படுவதற்கு தகுதி பெறுவர்.

இலங்கை சட்டக் கல்லூரி ஒரு சுய வருமான தாபனமாக செயற்படுகின்றது. அதேபோல் வருகைதரு விரிவுரையாளர்களாக சட்டத்துறையில் பணிபுரிகின்ற மற்றும் கம்பனிகளில் தொழில் புரிபவர்கள் உள்வாங்கப்படுவர். அவர்கள் ஜனாதிபதி சட்டத்தரணிகளாகவோ அல்லது தேர்ச்சிமிக்க வழக்கறிஞர்களாகவோ காணப்படுவர்.

#### 01.01.2016 தொடக்கம் 31.12.2016 வரையிலான முன்னேற்றம்

2016 ஏப்பிரல் பரீட்சைக்காக 1323 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு அவர்களில் 724 பேர் பரீட்சையில் சித்தியடைந்தனர். 2016 ஒக்டோபர் பரீட்சைக்காக 2,229 மாணவர்கள் தோற்றியிருந்தனர். 2016 கல்வியாண்டில் 2016.10.31ம் திகதி வரை உள்நாட்டு, வெளிநாட்டு சட்டப் பட்டதாரிகள் மற்றும் சட்டக் கல்லூரி நுழைவுப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் உள்ளடங்கலாக 1,114 பேர் பாடநெறிக்காக அனுமதிக்கப்பட்டனர்.

2017ம் ஆண்டு மாணவர் அனுமதிக்காக, பரீட்சைகள் திணைக்களத்தினால் போட்டிப் பரீட்சையொன்று 2016.09.25ம் திகதி நடாத்தப்பட்டது. இப் பரீட்சைக்காக விண்ணப்பதாரிகள் 5,132 பேர் விண்ணப்பித்திருந்தனர்.